



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,741 — FRIDAY, DECEMBER 3, 1954

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices ..	1935	Western Province ..	—
Final Orders ..	—	Central Province ..	—
Land Sales by the Government Agents —		Southern Province ..	—
Western Province ..	—	Northern Province ..	—
Central Province ..	—	Eastern Province ..	—
Southern Province ..	—	North-Western Province ..	—
Northern Province ..	—	North-Central Province ..	—
Eastern Province ..	—	Province of Uva ..	—
North-Western Province ..	—	Province of Sabaragamuwa ..	—
North-Central Province ..	—	Land Acquisition Notices ..	1939
Province of Uva ..	—	Notices under the Land Development Ordinance ..	1995
Province of Sabaragamuwa ..	—	Land Redemption Notices ..	1995
		Miscellaneous Land Notices ..	1996
		Lands under Peasant Proprietor Scheme ..	—

PART V published with this Issue contains List of Books, &c., and List of Applications for Stage Carriage Permits to ply Omnibus or Hiring Car Services, &c.
PART VI published with this Issue contains List of Jurors and Assessors

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,012 (Badulla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 31st day of December, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo, this 14th day of October, 1954.

S. L. DE SILVA,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Kimbulawela in the Buttala Wedirata Korale of the Buttala Division of the Badulla District in the Province of Uva, all of which lots fall within the boundaries —

North: The village limit of Gonatalawa (in Dambagalla Korale, Wellassa Division). Part of Maragala Oya (The village limit of Gonatalawa in Dambagalla Korale, Wellassa Division) The

village limit of Gonatalawa (in Dambagalla Korale, Wellassa Division) Part of Maragala Oya (the village limit of Gonatalawa in Dambagalla Korale, Wellassa Division) The village limit of Gonatalawa (in Dambagalla Korale, Wellassa Division) Part of dry stream (the village limit of Gonatalawa in Dambagalla Korale, Wellassa Division) The village limit of Gonatalawa (in Dambagalla Korale, Wellassa Division) Part of Welketye Ara (the village limit of Gonatalawa in Dambagalla Korale, Wellassa Division),

East: The village limit of Gonatalawa (in Dambagalla Korale, Wellassa Division) and the village limit of Luyangolla Part of Rannanna Oya (the village limit of Lolle),

South: Part of Rannanna Oya (the village limits of Lolle and Kolonwanna) Parts of Ambekote Oya and Kital Ara (the village limit of Kolonwanna) The village limits of Kolonwanna and Maragalakanda, Part of Kahalle Oya (the village limit of Maragalakanda) The village limit of Maragalakanda;

West: The village limit of Obbekota (in Dambagalla Korale, Wellassa Division).

Block Survey Village Plan No 597

Lot No.	Name of Land	Extent		
		A	R.	P
1	Gonatalawa Oya (stream)	8	3	37
2	Ampityehenyaya (reservation along Gonatalawa Oya and streams)	19	3	3
3	Ampitalanda	6	2	19
5	—Stream (dry)	2	0	27
6	Bulugahalanda	1	2	11
7	Ampitalanda, Talawelanda, Haddawa, Kongahalanda (reservation along stream)	17	3	28
8	—Stream contains springs ...	0	0	38
9	Haddawa Medalanda, Wagahapitiya, Malgasalanda, Puwakahalanda, Terelegangoda, Imbulelanda, Kalutawa, Makullagahapitiya, Tennegangoda, Indilanda	535	2	2
11	Terelegangoda, Imbulelanda, Kalukandawala (reservation along stream)	8	2	10
12	—Stream (dry)	1	0	1

1985—J N B 40713-830 (11/54)

Lot No.	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A	R.	P.			A	R.	P.
13	Haddawa, Kapukotuwa, Galkemiyaya (reservation along Yakkala Ara and stream)	48	0	23	84	Kammalkatuweara (stream)	0	2	30
14	Yakkala Ara (stream)	8	0	32	85	Gangodaarawa	4	2	20
14½	—Stream (dry)	0	0	17	86	Bolgodemukalana	21	1	14
14½	—Stream (dry)	0	3	2	87	Galelandeyayehena, Loeniyehena, Thothilemukalana (reservation along Yakkala Oya, Maragala Oya, Galelande Ara and Pinnaketiye Ara)	35	1	23
15	—Streams (dry)	0	1	22	88	Galelandeyayehena	0	1	26
16	Ulhituwabaddemukulana	2	2	38	89	Thothilemukalana	0	1	18
17	Haddawehenyaya	6	2	31	90	Galelande Ara, Pinnaketiye Ara (stream)	2	1	8
18	Haddawehenyaya (reservation along Yakkala Ara, Haddawe Ara and streams)	22	1	25	91	Thothilemukalana	1	1	23
19	Haddawe Ara (stream)	1	0	9	92	Gorakagahalandeyayehena, Pinnaketiye-hena (reservation along Maragala Oya)	14	2	18
19½	—Stream (dry)	0	0	15	93	Maragala Oya (stream)	21	2	23
20	—Stream (dry)	0	0	30	94	—Stream (dry)	0	0	9
21	Vadikgahapitiyaya (reservation along stream)	4	3	24	95	Thothleyaya, Ulhituwaleyaya	1	1	35
22	—Stream (dry)	0	1	0	96	Thothleyaya (reservation along stream)	2	1	32
23	Theikandapitiyeyaya, Vadikgahapitiyeyaya (reservation along stream)	20	3	15	97	Welaninnegoda Ara (stream)	0	0	33
24	Galvetiye Ara, Vadikgahapitiye Ara (stream)	1	1	9	98	Ulhituwaleyaya (Reservation along Maragala Oya, Kaballagale Ara and stream)	7	3	1
26	Puwakwattehenyaya	6	0	18	99	Ulhituwaleyaya	15	2	17
27	Puwakwattehenyaya (reservation along channel)	0	0	24	100	Kaballagale Ara (stream)	0	2	23
28	Puwakwattehenyaya (reservation along channel)	0	0	24	101	Egodathothleyayehena (reservation along Kaballagale Ara, Maragala Oya and streams)	23	1	19
29	Kongahalandehenyaya (reservation along Amune Ara and channel)	4	1	5	102	Egodathothleyayehena, Kaballagaleyayehena	21	2	32
30	—Channel	0	0	14	103	Kaballagalemukalana	0	2	6
31	Amune Ara (stream)	2	1	6	104	—Mam Road	6	3	13
32	Kukuranegalwetiya	2	0	38	105	Pulutugale Ara (stream) (dry)	0	0	10
33	Badullagahahena, Kongahalandehena (reservation along Amune Ara)	11	2	35	106	—Stream (dry)	0	0	34
34	Haddawehenyaya, Kongahalandehenyaya, Badullagahahena	36	3	7	107	Perakotuwehena	0	3	35
35	—Stream (dry)	0	1	1	108	Perakotuwehena	0	3	27
36	Udathalagoda Ara (stream)	0	2	32	109	Perakotuwehena (reservation along road)	0	0	16
37	Udathalagodahenyaya, Udathalagodamukalana (reservation along Amune Ara, Udathalagoda Ara and stream)	18	1	25	110	—Foot-path	0	0	7
38	Udathalagodamukalana (reservation along Welketiye Ara)	4	1	22	111	Perakotuwehena (reservation along Maragala Oya)	4	2	1
39	Welketiye Ara (stream) (half area)	0	1	19	112	Hompolapitiye Ara (stream) (dry)	0	0	12
40	Udathalagodahenyaya	22	1	20	113	—Gansabhawa path	0	0	10
41	Udathalagodamukalana	8	0	31	114	Heraliwatta, Willanapitiya (reservation along Maragala Oya)	2	0	9
42	Udathalagodamukalana	20	1	11	115	—Stream (dry)	0	0	30
43	Kukuanahenyaya, Puwakwattehenyaya, Udathalagodahenyaya	26	0	24	116	Willanapitiya	2	2	21
44	Vadikgahapitiyehenyaya, Theikandapitiyehenyaya	11	2	12	117	Willanapitiya, Medalanda (reservation along Maragala Oya and stream)	3	2	34
45	Theikandapitiyeyaya, Katuwelanda, Kalukandawajehena, Wewalanda	132	1	6	118	—Stream (dry)	0	2	21
46	Kiralanamukalana	3	3	29	119	Heraliwatta	1	2	1
47	Kiralanamukalana	11	0	28	120	Heraliwatta (reservation along Maragala Oya)	3	3	20
48	—Stream (dry)	0	1	15	121	Heraliwatta	3	3	10
49	Kiralanamukalana (reservation along stream)	7	3	6	122	Heraliwatta	4	3	5
50	Kiralanamukalana, Bogahalandeyaya (reservation along stream)	3	3	27	123	—Gansabhawa path	0	3	18
51	—Stream (dry)	0	0	34	124	Gorakagahalanda (reservation along foot-path)	0	0	8
52	Katuwelanda, Petyawaleyaya, Tumbingahapitiya, Talkoteyaya (reservation along Yakkala Ara)	16	0	13	125	—Foot-path	0	0	3
53	—Stream (dry)	0	0	21	126	Gorakagahalanda (reservation along Gansabhawa path)	0	0	15
56	—Tank Bund (abandoned)	0	0	9	127	Heraliwatta (reservation along Maragala Oya)	4	3	37
57	—Stream (dry)	0	0	10	128	—Stream (dry)	0	1	1
58	Petyawaleyaya (reservation along stream)	3	3	29	129	Gangoda-arawa (reservation along stream)	1	2	0
59	—Stream (dry)	0	0	17	130	Gangoda-arawa (reservation along stream)	0	2	6
60	—Footpath (abandoned)	0	0	16	131	Gangoda-arawa (reservation along stream)	0	2	39
61	Petyawaleyaya (reservation along Yakkala Ara and Maragala Oya)	6	2	12	132	—Gansabhawa path	0	0	23
63	—Footpath (abandoned)	0	0	15	133	—Stream (dry)	0	0	32
64	Burutapitiya, Thannegangoda, Kapukotuweyehena, Indilanda (reservation along Thothile Ara)	28	2	17	134	Gangoda-arawa (reservation along stream)	0	2	0
65	Kapukotuwegalwetiya	10	3	17	135	Gangoda-arawa (reservation along stream)	0	2	39
66	Thothile Ara (stream) (dry)	2	0	23	136	—Stream (dry)	0	0	34
67	—Footpath (abandoned)	0	1	19	137	Willanapitiya	29	0	0
68	Thothilegalwetiya	15	0	3	138	Willanapitiya (reservation along Maragala Oya and streams)	12	1	14
69	Makullagahapitiya	5	1	3	139	Willanapitiya	0	0	39
70	—Bund (abandoned tank bund)	0	0	35	140	—Stream (dry)	0	0	1
71	—Stream (dry)	0	2	29	141	Maragala Oya (stream) (half area)	0	0	19
72	—Stream (dry)	0	1	24	142	—Waste land (reservation along mam road)	1	1	37
73	Puwakgahalalandehenyaya, Wagahapitiya (reservation along Gonatalawa Oya and streams)	18	3	30	143	—Mam road	5	1	19
74	Unapanduremullehenyaya, Gangodaarawa, Thelabogasmullehenyaya (reservation along Maragala Oya and streams)	24	1	27	144	Asseddumewatta	0	3	21
76	—Stream (dry)	0	0	19	145	Asseddumewatta	0	2	34
77	Makullagahapitiyeyaya (stream) (dry)	1	1	4	146	—Stream (dry)	0	0	8
78	Badullapitiya	1	1	15	147	Wewarawewatta	1	0	21
79	Badullapitiya, Makullagahapitiya (reservation along Makullagahapitiye Ara and stream)	12	2	5	148	—Stream (dry)	0	0	5
80	—Stream (dry)	0	0	26	149	Iskolewattehenyaya (reservation along Maragala Oya)	0	2	7
81	—Stream (dry)	0	0	9	150	Iskolewattehenyaya	0	2	32
82	—Bund (abandoned tank bund)	0	0	18	151	Iskolewattehenyaya	0	1	18
83	Kammalkatuwa, Gangoda-arawa, Godamada (reservation along Kammalkatuwe Ara)	8	3	1	152	Iskolewattehenyaya	0	0	7
					153	Iskolewattehenyaya	0	2	2
					154	—Footpath	0	0	2
					155	Iskolewatta (reservation along Maragala Oya)	0	3	16

Lot No	Name of Land	Extent A R. P.	Lot No.	Name of Land	Extent A R. P.
171	—Stream (dry)	0 0 5	251	Bimulpothamukalana (reservation along	
172	Pempalewatia (reservation along streams			Lundanpitiya Ela, Maragala Oya and	
	and Maragala Oya)	1 3 33		Uswela Ara)	2 2 30
173	Kadevatta (reservation along Maragala		252	Uswela Ara (stream)	0 1 11
	Oya)	0 2 21	253	Paragodapitiyahena, Koskotehena (reserva-	
174	Pintalipola ara (stream) (dry)	0 0 2		tion along Uswela Ara, Maragala Oya	
175	Maragala Oya (stream)	10 0 17		and Paragodapitiya Ela)	1 1 2 15
176	Gigirillewatia (reservation along Mara-		254	Paragodapitiyahena, Koskotahena	6 3 12
	gala Oya)	0 3 15	255	—Foot-path	0 0 13
177	—Rock	0 1 9	256	Paragodapitiya Ela (stream)	0 2 16
178	Gigirillewatia	3 3 21	257	Paragodapitiyamukalana, Madawalahen-	
180	—Bund (abandoned)	0 1 36		yaya (reservation along Paragodapitiya	
181	Egodalandeyaya (reservation along Mara-			Ela, Maragala Oya, Millagaha Ela and	
	gala Oya)	9 3 24		Elapotayayo Ela)	9 1 9
182	Egodalandeyaya	0 3 35	258	Paragodapitiyamukalana	3 1 18
183	Egodalandeyaya	1 3 28	259	Millagaha Ela (stream) (dry)	0 0 17
184	Egodalandeyaya	24 1 10	260	Ethgaldowa, Ethgaldowemukalana	155 3 10
185	Amunegodamukalana	26 0 27	261	Ethgaldowa, Ethgaldowemukalana (reser-	
186	Amunegodamukalana, Annasiyagalachena,			vation along Uipathagaha ara, Meda-	
	Egodalandeyaya (reservation along Thel-			bubule Ara)	19 1 18
	lunge Ara)	9 0 22	262	Medabubule Ara	2 1 10
187	Thelunge Ara (stream)	1 2 32	263	Ethgaldowa (reservation along Meda-	
188	Amunegoda Ara (stream)	0 0 20		bubule Ara and Uipathagaha Ara)	20 0 2
189	Amunegodamukalana, Ambalandeyaya (re-		264	Ethgaldowa	14 3 17
	servation along Thelunge Ara)	9 1 14	265	Uipathagaha Ara (stream)	1 0 1
190	Amunegodamukalana	29 3 30	266	Ethgaldowa (reservation along Uipatha-	
191	Buruthawattehena	38 0 21		gaha Ara)	5 3 12
192	Siyambalapitiyehena	7 0 1	267	Uipathagaha Ara (stream)	0 1 25
193	—Stream (dry) (half area)	0 0 30	268	Uipathagaha Ara (stream)	2 3 29
194	Kendagolowatta (reservation along stream)	0 1 2	269	Uipathagaha Ara (stream)	1 2 9
195	Gallinde Ara (stream)	0 0 19	270	Ethgaldowa (reservation along Uipatha-	
196	—Foot-path	0 1 27		gaha Ara)	27 3 9
198	Paranawatta	0 3 21	271	Ethgaldowa	62 1 23
199	Paranawatta	2 1 39	272	Ethgaldowa, Maragala (reservation along	
200	Buruthawattehena (reservation along foot-			Maragala Oya)	14 0 20
	path)	0 0 13	273	Maragala Oya (stream)	2 2 34
206	Buruthawattehena (reservation along Gona-		274	Maragala Mukalana, Medabubulemuka-	
	talawa Oya, Kumbukgas Ara and			lana (reservation along Maragala Oya)	22 3 20
	streams)	12 2 11	275	Maragala Oya (stream) (half area)	0 2 37
207	—Stream (dry)	0 0 26	276	Amunc Ara (stream)	0 1 33
207½	—Water hole	0 0 1	277	Hela Ela (ela)	0 1 2
209	Kumbukgas Ara (stream)	0 1 15	278	Maragala Mukalana, Medabubulemukalana	
209	Ambalandeyaya (reservation along streams)	6 2 25		(reservation along Maragala Oya and	
211	—Cemetery	0 1 34		Amunc Ara)	1 3 35
212	—Waste land (reservation along foot-path)	0 0 10	279	Medabubulehena (reservation along Mara-	
213	—Cemetery	0 2 5		gala Oya and Poelle Ara)	0 1 35
214	—Stream (dry)	0 1 12	280	Peelle Ara (stream)	0 0 26
215	Karakmadchena <i>akas</i> Karammadchena		282	Maragala Oya (stream) (half area)	0 1 14
	(reservation along Kumbukgas Ara, Gona-		283	—Waste Land (reservation along Maragala	
	talawa Oya and streams)	30 2 37		Oya)	0 1 21
216	Ambalandeyaya	46 1 24	285	—Ela	0 0 8
217	Amunegodamukalana	3 2 6	286	—Ela	0 0 3
218	Amunegodamukalana	5 0 26	287	—Ela	0 0 15
219	Amunegodamukalana	8 1 37	289	—Rock	0 1 5
220	Amunegodamukalana (reservation along		290	Helawattehena	2 0 14
	Amunegoda Ara, Thelunge Ara, Maragala		294	—Ela	0 0 35
	Oya and channel)	7 2 33	294½	—Ela	0 0 8.5
221	Gigirillewarahena (reservation along		295	—Waste Land	0 1 30
	Maragala Oya and streams)	3 3 0	296	—Waste Land (reservation along road)	0 3 29
222	Gigirillewarahena	0 3 34	299	—Ela	0 0 11
223	Dambaathupitiya Ara (stream)	0 0 19	300	Wewalande Ara (stream)	0 0 27
224	—Irrigation channel	1 0 36	301	Wewewatta	0 3 32
225	Udawalahenyaya, Amunegodamukalana,		302	—Channel	0 0 2
	Gigirillehena (reservation along Mara-		303	Malwatta Mukalana (reservation along	
	gala Oya)	20 0 4		Wewalande Ara)	0 3 14
226	Elahena, Gigirillehena	3 3 3	304	Wewalandewatta (reservation along stream)	0 1 19
226½	Amunegodamukalana	2 2 35	305	Wewalandewatta	1 1 16
227	—Foot-path	0 0 12	306	Wewarawa	0 3 39
228	Karakmadchena <i>akas</i> Karammadchena	23 0 21	307	—Rock	0 0 29
230	Sripanahena, Amunegodamukalana (re-		308	Galagawawatta (reservation along Hela	
	servation along Maragala Oya and Kaha-			Ela)	0 1 12
	elle Oya)	12 0 13	309	—Rock	0 3 22
231	Amunegodamukalana	0 2 23	310	Wewalandewatta	1 0 14
232	Sripanahena	3 2 14	311	Maragala Mukalana, Malwatta Mukalana	259 1 23
233	—Gansabhava path	0 0 16	312	Malwattchena	0 1 27
234	Sripanawatta	0 3 36	313	Malwatta Mukalana	5 3 13
235	Sripanawatta (reservation along Kahaelle		314	—Stream (dry)	0 0 2
	Oya)	0 1 21	314½	—Stream (dry)	0 0 7
236	Sripanahena (reservation along P W D		317	Tengallanda	0 1 22
	road and Kahaelle Oya)	0 0 37	319	—Waste Land (reservation along road)	1 2 4
238	Sripanawatta (reservation along Maragala		322	Gedumbe Ara (stream)	0 0 13
	Oya and Kahaelle Oya)	0 1 22	324	Gedumbehena (reservation along Gedumbe	
239	Kahaelle Oya (stream)	0 3 2		Ara)	3 0 39
240	Bakupitiyamukalana, Lundanpitiyamuka-		325	Malwatttemukalana	2 1 0
	lana (reservation along Kahaelle Oya,		326	Malwatta	0 1 19
	Kukulawel Ara, Maragala Oya, Meegaha		327	Malwattchena	6 1 14
	Ela and Lundanpitiya Ela)	7 3 15	328	Udawatttemukalana (reservation along	
241	Kukulawel Ara (stream)	0 0 8		Gedumbe Ara)	6 1 35
242	Lundanpitiyamukalana	3 0 25	329	Gedumbe Ara (stream) (dry)	0 1 0
243	Meegaha Ela (stream) (dry)	0 0 8	330	Gedumbe Ara (stream) (dry)	0 0 19
244	Pallewalahenyaya, Udawalahenyaya, Wei-		331	Kahaelle Oya (stream)	0 1 38
	katuwayaya	22 3 37	332	Kahaelle Oya (stream) (half area)	0 1 30
246	—Foot-path	0 0 4	333	Kahaelle Oya (stream)	0 2 28
247	—Stream (dry)	0 0 6	334	Maragala Mukalana (reservation along	
248	—Stream (dry)	0 0 12		Kahaelle Oya)	1 3 32
249	—Foot-path	0 0 10	335	Maragala Mukalana (Reservation along	
250	Lundanpitiya Ela (stream)	0 0 9	336	Kahaelle Oya)	11 1 30
				Kahaelle Oya (stream)	1 0 8

Lot No.	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A	R	P			A	R	P
337	Maragala Mukalana, Binulpotheyaya, Kahailemukalana, Kahailekele	45	1	22	430	Elapotheyaya (reservation along Meegahalande Ara and Elapothe Ara)	7	2	28
338	—Foot-path	0	1	29	431	Meegahalandeyaya (reservation along Meegahalande Ara and stream)	4	2	7
339	Kahaella Oya (stream)	5	1	5	432	—Stream (dry)	0	0	26
340	Kahaella Oya (stream)	0	1	2	433	Meegahalande Ara (stream)	0	3	18
341	Maragala Mukalana Kahailekele (reservation along Kahaella Oya)	2	2	7	434	Elapotheyaya	1	3	12
342	Maragala Mukalana, Kahailekele (reservation along Kahaella Oya)	0	3	5	435	Elapothewatta (reservation along Elapothe Ara)	0	3	14
343	Kahaella Oya (stream)	0	2	14	436	Elapothe	0	2	36
344	Kahaella Oya (stream)	0	1	39	437	Elapothe (reservation along Meegahalande Ara and stream)	1	2	0
345	Maragala Mukalana, Kahailekele, Nagollakele (reservation along Kahaella Oya)	5	1	18	438	Elapothe Mukalana (reservation along Meegahalande Ara)	0	3	12
346	Dombagahakada	0	2	17	438}	Elapothe Mukalana	0	3	23
347	Dombagahakada (reservation along Kahaella Oya)	0	3	0	439	Elapothewatta	1	1	32
348	Nagollakele, Maragala Mukalana (reservation along Kahaella Oya)	1	1	37	440	Elapothewatta	3	2	11
349	Medilla (reservation along Kahaella Oya)	0	3	7	441	Elapothewatta (reservation along stream)	2	1	36
350	Kahaella Oya (stream)	1	2	25	442	Elapothe Ara (stream)	0	2	10
351	—Rock (reservation along Kahaella Oya)	1	1	21	443	—Rock	0	1	3
352	—Foot-path	0	0	2	444	—Channel	0	0	16
353	Medilla (reservation along Kahaella Oya)...	0	3	35	445}	Elapothewatta (reservation along channel)	0	0	15
354	—Rock (reservation along Kahaella Oya)	0	0	32	446	Elapothewatta (reservation along Elapothe Ara and channel)	0	3	5
355	Medilla	1	1	17	446	Elapothekumbura (reservation along Elapothe Ara and Elapatayaya Ela)	0	1	35
356	Medilla	0	1	34	447	—Waste Land (reservation along road)	0	0	29
356}	Medilla (reservation along Nagolla Ara)	0	0	6	448	Elapothe Demiya (reservation along channel and Elapatayaya Ela)	1	3	2
357	Medilla	1	0	27	449	Elapothewatta	0	3	0
358	Medilla	1	1	23	450	Elapothewatta (reservation along channel and Elapatayaya Ela)	0	1	12
359	Medilla	3	3	15	451	Elapothewatta (reservation along Elapatayaya Ela)	0	2	8
360	Medilla (reservation and foot-path)	0	1	15	452	Elapothewatta	0	1	0
361	—Rock	0	1	8	453	Elapotheyaya	2	3	2
362	Medilla	0	3	24	454	Elapothewatta	1	0	32
363	Medilla (reservation along Nagolla Ara)	0	0	31	455	Elapothewatta	1	0	9
364	Nagolla Ara (stream)	0	2	20	456	Elapothewatta (reservation along stream)	0	1	8
365	Medilla (reservation along Nagolla Ara)	1	0	26	457	—Stream	0	0	13
366	Medilla (reservation along Nagolla Ara)	0	0	28	458	Elapotheyaya	1	3	33
367	Medilla	1	0	4	459	—Stream	0	3	1
368	Medilla (reservation along foot-path)	0	0	8	460	Bogahalandeyaya, Elapotheyaya (reservation along stream and Elapatayaya Ela)	13	3	13
369	—Foot-path	0	0	15	461	—Stream (dry)	0	0	38
370	Nagollakele, Kahailekele	12	1	28	462	Elapotheyaya (reservation along stream and Elapatayaya Ela)	1	1	37
371	Nagollahena	2	0	37	463	Elapatayaya Ela (stream)	1	3	14
372	Nagollawatta	1	2	30	464	Bogahalandeyaya (reservation along Elapatayaya Ela and stream)	5	2	34
373	—Rock	0	1	16	465	Elapatayaya Ela (stream)	0	0	29
374	Nagollahena (reservation along foot-path)	0	0	25	466	Bogahalanda (reservation along Elapatayaya Ela)	1	3	30
375	Nagollahena, Udawattehena	1	1	0	467	Bogahalanda	1	1	20
376	Udawattehena (reservation along Nagolla Ara)	0	2	7	468	Bogahalandayaya	32	2	27
377	Maragala Mukalana, Udawatta Mukalana (reservation along Nagolla Ara)	11	0	12	469	Hevanarawehena (reservation along Hevanarawe Ara)	4	2	16
378	Udawatta (reservation along Nagolla Ara)	0	3	28	470	Hevanarawa	0	1	15
379	Nagollahena, Udawattehena (reservation along Nagolla Ara)	1	2	32	471	Hevanarawa	0	0	11
380	Nagolla Ara (stream)	0	1	19	472	Hevanarawe Ara (stream) (dry)	0	0	29
381	Nagolla Ara (stream)	0	0	18	473	Hevanarawa	0	1	37
382	Nagollahena, Gedumbehena, Udawattehena (reservation along Nagolla Ara)	3	1	35	474	Hevanarawa, Hevanarawehena, Galkadeyaya (reservation along Bogahalande Ara)	3	1	15
383	Gedumbehena, Udawattehena	4	1	20	475	Bogahalande Ara (stream) (dry)	0	0	20
384	Gedumbehena (reservation along Nagolla Ara)	2	1	30	476	Hevanarawa	0	2	29
385	Nagolla Ara (stream)	0	0	16	477	Galkadeyaya, Hevanaraweyaya	1	1	5
386	Gedumbehena	1	2	16	478	This-eka Ara (stream)	0	1	18
389	Nagolla Ara (stream)	0	0	21	479	Hevanaraweyaya, Galkadeyaya, Hevanarawa (reservation along This-eka Ara and stream)	7	2	14
394	Nagolla	0	1	12	480	—Stream (dry)	0	0	15
399	Bakini Ara (stream)	0	0	1	481	This-ekayaya, Hompalapitiya	2	3	25
401	—Waste Land (reservation along road)	0	1	4	481}	This-ekoyaya (reservation along Mam Road)	0	0	35
405	Bakini Ara (stream)	0	0	21	482	This-ekayaya (reservation along foot-path)	0	1	13
406	—Stream	0	0	16	483	Hompalapitiya	1	0	34
407	Nagolla, Kahailehena, Bakinaraweyaya (reservation along Bakini Ara and stream)	6	1	17	484	Siyambalagaspiya	2	1	0
408	Elapothahena	4	0	0	485	Hompalapitiya, Siyambalagaspiya (reservation along Hompalapitiya Ara)	3	3	30
409	Kahailemukalana (reservation along stream)	0	2	2	486	Hompalapitiya Ara (stream)	0	0	19
410	Maragala Mukalana	42	1	30	187	Hompalapitiyaya (reservation along main road)	0	0	19
411	Elapothagala	29	2	15	488	Hompalapitiya	0	1	11
412	Elapothagala, Binulpotheyaya (reservation along Mala Ara, Binulpothe Ara and stream)	17	1	21	489	Hompalapitiya	0	1	30
413	Binulpotheyaya	8	1	34	489}	Hompalapitiya (reservation along Hompalapitiya Ara)	0	0	35
414	Binulpotheyaya	8	2	19	490	Hompalapitiyeyaya (reservation along Hompalapitiya Ara)	7	3	36
415	—Stream	0	0	34	491	Hompalapitiya Ara (stream)	0	2	8
416	Binulpotheyaya, Kahaella Mukalana (reservation along Mala Ara and stream)	7	3	12	492	Hompalapitiya, Pulutugala (reservation along Welaninnagoda Ara and Hompalapitiya Ara)	4	3	38
417	Mala Ara (stream)	1	2	31	493	Hompalapitiya Ara (stream)	0	0	7
418	Binulpotheyaya	3	0	27	494	Hompalapitiya, Pulutugala (reservation along Welaninnagoda Ara)	8	2	6
419	Binulpotheyaya (reservation along Mala Ara and Binulpothe Ara)	7	1	20	495	Welaninnagode Ara (stream)	0	1	84
420	Binulpothe Ara (stream)	0	2	15	496	Pulutugalehena	6	1	13
421	—Stream	0	0	31					
422	Elapotheyaya (reservation along Binulpothe Ara and stream)	6	1	33					
423	Binulpothe Ara (stream)	1	1	20					
424	Elapotheyaya	8	1	2					
425	—Foot-path	0	0	12					
426	Elapothewatta	0	1	4					
427	Elapothewatta (reservation along stream)	0	2	1					
428	—Stream	0	0	37					
429	Elapothe-meda-hena (reservation along streams)	0	2	22					

Lot No.	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A	R	P.			A	R	P.
497	Pulutugalehena, Pulutugala (Reservation along Stream) ...	1	1	28	543	Galkada Ara (Stream) ...	0	0	17
498	Pulutugala Ara (Stream) ...	0	0	4	544	Galkada Ara (Stream) ...	0	1	24
499	Welannnagoda ...	88	1	10	545	Siyambalagaspiyaya Ara (Stream) ...	0	0	25
500	Welannnagoda (Reservation along Welannnagode Ara) ...	0	0	29	546	Galkada Ara (Stream) ...	0	0	39
501	Kaballagala (Reservation along Kaballagale Ara) ...	1	1	32	547	Galkadeyaya ...	6	8	13
502	Kaballagale Ara (Stream) ...	0	0	10	548	Hevanarawa ...	2	2	11
503	Kaballagale Ara (Stream) ...	0	1	33	549	Galkadeyaya, Hevanarawa (Reservation along Galkada Ara, Bambaragasdowe Ara and Siyambalagaspiyaya Ara) ...	10	1	25
504	Kaballagalehena ...	11	2	14	550	—Stream (dry) ...	0	0	04
505	Kaballagalehena (Reservation along Kaballagale Ara) ...	4	2	1	551	Galkada Ara (Stream) (dry) ...	0	1	25
506	Kaballagala, Kaballagalehena, Welannnagoda (Reservation along Kaballagala Ara and Welannnagode Ara) ...	3	0	22	552	Hevanarawa, Weeranahena (Reservation along Galkada Ara and Stream) ...	5	2	2
507	Kaballagalehena ...	1	3	15	553	Hevanarawa ...	1	2	34
508	Welannnagode Ara (stream) ...	0	0	37	554	Hevanarawa, Hevanaraweyaya (Reservation along Elapota Ara and Ambakote Oya) ...	10	1	0
509	Kaballagalehena, Welannnagoda (Reservation along Kaballagale Ara and Welannnagode Ara) ...	3	3	24	555	Elapota Ara (Stream) ...	1	0	18
510	Kaballagalehena ...	3	1	22	556	Elapotahena (Reservation along Elapota Ara and Heraligas Ara) ...	1	2	12
511	Welannnagoda ...	2	2	31	557	Heraligas Ara (Stream) ...	0	1	3
512	Kaballagala Ara (Stream) ...	0	0	10	558	Elapotahena, Elapotha Mukalana (Reservation along Heraligas Ara and Ambakote Oya) ...	8	1	26
513	Kaballagalehena, Welannnagoda, Welannnagodetennehena (Reservation along Kaballagala Ara, Welannnagode Ara and Mala Oya) ...	8	3	4	559	Ambakote Oya (Stream) ...	3	1	3
514	Mala Oya (Stream) ...	0	0	27	560	—Stream ...	0	1	6
515	Welannnagodetennehena ...	0	8	25	561	Weeranahena, Elapotha Mukalana (Reservation along Ambakote Oya, Kos Ara and Stream) ...	10	3	23
516	Welannnagoda Ara (Stream) ...	0	0	15	562	Weeranahena ...	2	1	18
517	Ampitiyayaraweyaya ...	52	2	10	563	Kos Ara (Stream) ...	1	1	13
518	Ampitiye Ara (Stream) ...	0	0	13	564	Weeranahena, Elapotha Mukalana (Reservation along Kos Ara, Elakotuwe Ara and Stream) ...	15	1	11
519	Ampitiye Ara (Stream) ...	0	0	31	565	Weeranahena ...	6	3	6
520	Ampitiyayaraweyaya (Reservation along Ampitiye Ara, Helligaslande Ara and Talawe Ara) ...	22	1	22	566	—Stream (dry) ...	0	0	15
521	Helligaslande Ara (Stream) ...	1	1	24	567	Elkotuwe Ara (Stream) ...	1	8	15
522	Talawe Ara (Stream) ...	0	0	21	568	Elapotha Mukalana, Weeranahena (Reservation along Elkotuwe Ara and Stream) ...	3	3	5
523	Talaweyaya, Bambaragaslanda (Reservation along Helligaslande Ara, Talawe Ara and Rannanna Oya) ...	11	1	17	569	Weeranahena ...	1	0	32
524	Helligaslanda ...	0	3	25	570	Elapotha Mukalana ...	7	0	8
525	Ampitiyayarawe Ara (Stream) ...	0	1	29	571	—Stream (dry) ...	0	0	15
526	—Stream (dry) ...	0	0	5	572	Kitul Ara (Stream) (Half area) ...	1	1	20
527	Welannnagodeyaya (Reservation along Ampitiyayarawe Ara, Welannnagode Ara, Talagahalanda Ara and Rannanna Oya) ...	27	1	32	573	Elkotuwehena, Elapotha Mukalana (Reservation along Stream, Elakotuwe Ara Weerane Ara and Kitul Ara) ...	29	0	30
528	Welannnagode Ara (Stream) ...	0	0	12	574	Weeranehena ...	3	1	33
529	Welannnagodeyaya ...	54	1	36	575	Weerane Ara (Stream) ...	2	0	31
530	Talagahalanda, Talagahalandeyaya (Reservation along Talagahalanda Ara, Welannnanna Ara and Rannanna Oya) ...	7	1	21	576	Bulugolleyaya (Reservation along Ambakote Oya, Galkada Ara and Bambaragasdowe Ara) ...	12	2	07
531	Talagahalanda Ara (Stream) ...	0	0	36	577	Ambakote Oya (Stream) (Half area) ...	1	1	33
532	Welannnanna Ara (Stream) ...	0	0	24	578	—Foot-path ...	0	1	8
533	Talagahalanda ...	1	0	27	579	Bambaragasdowe Ara (Stream) ...	0	3	1
534	Talagahalanda, Alakolamadeyaya (Reservation along Demataathumulle Ara) ...	7	2	25	580	Bambaragalagodeyaya ...	1	0	6
535	Bambaragalagode Ara (Stream) (dry) ...	0	0	6	581	Bambaragaslanda, Bambaragalagodeyaya (Reservation along Bambaragasdowe Ara and Bambaragaslande Ara) ...	4	0	6
536	Demataathumulle Ara (Stream) ...	0	3	23	582	Bambaragaslande Ara (stream) ...	0	1	0
537	Demataathumulleyyaya, Bambaragaslanda (Reservation along Demataathumulle Ara and Stream) ...	6	3	10	583	Bambaragaslanda (Reservation along Bambaragaslande Ara, Ambakote Oya and Rannanna Oya) ...	7	0	19
538	Demataathumulleyyaya ...	7	2	07	584	Talagahalandehena ...	11	3	4
539	Bambaragaslanda ...	116	0	30	585	Rannanna Oya (Stream) (Half area) ...	7	1	33
540	Kapukotuweyaya ...	58	0	14	586	Alakolamadeyaya, Talagahalanda (Reservation along Rannanna Oya and Demataathumulle Ara) ...	20	3	9
541	Bambaragaslanda, Siyambalagaspiyeyaya (reservation along Siyambalagaspiyaya Ara, Galkada Ara and Bambaragasdowe Ara) ...	16	0	7	587	Alakolamadeyaya ...	1	1	21
542	Siyambalagaspiyeyaya ...	2	0	18					
							Total	3,868	0 38

(Badulla S O No. 3—1954)

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 36 of 1954

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No. 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947), I hereby direct the Government Agent mentioned in column I of the schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that schedule.

Colombo, November 22, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development,

SCHEDULE

Column I

Column 2

The land shown as—

F. 1971/LD. 1863—The Government Agent, Eastern Province

Lots 3 and 5 in preliminary plan A 324

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 37 of 1954

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No. 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947), I hereby direct each Government Agent or Assistant Government Agent mentioned in column 1 of the schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that schedule.

Colombo, November 24, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>Column 1</i>	<i>Column 2</i>
	The land shown as—
F 3391/LH. 171—The Assistant Government Agent, Kalutara District	Lot No 272 in supplement No. 1 to final village plan 81 and lots 115 and 116 in supplement No. 1 to final village plan 87
J. 1460/LB. 1755—The Assistant Government Agent, Matara District	Lots 1, 2, 3, 4 and 5 in preliminary plan A 1,246
J. 651/Q. 3023—The Government Agent, Western Province	Lots 8, 10 and 12 in preliminary plan A 2,786
F. 907/LH. 201—The Assistant Government Agent, Kalutara District	Lots 11 and 12 in preliminary plan A 1,641
F. 572/LH. 447—The Assistant Government Agent, Kalutara District	Lot No. 33 in preliminary plan A 22

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 447 OF 1954

Reference No. Q. 4789/J54 S288

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 3, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent, or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	An allotment of land, in extent about 38 acres out of the land known as Ex-Naval Camp (Myna Camp), situated in the villages of Wewelduwa and Iriyawetiya, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District; and bounded as follows — North by V. C. Road from Wewelduwa to Iriyawetiya; East and South-east by lands owned by Chalo Fernando, S. Podinona, D. R. W. Perera, Iriyawetiya cemetery, road to the cemetery and Wewelduwa V. C. Road; West by lands owned by A. K. Carolis and B. D. Charles; North-west by lands of K. D. Themes, A. D. Nicholas, B. D. Charles, M. Marthelis Perera, A. K. Soidahamy, I. Siyadoris, A. K. Jakolis, K. D. Peris and K. D. Thomas; South by private road to the houses and property of H. D. D. Appuhamy.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 457 OF 1954

Reference No. Q. 4795/J54 S321.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 21, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent, or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	All that land called Ranimadam Estate, in extent about 11 acres, situated at Pinnameda, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District; and bounded as follows — North by Etambagahalarada burial ground and Hunupitiya-Kadawata P. W. D. Road; North-east and east by gardens belonging to K. Abraham Perera and N. Pablis and rubber plantation of N. Waris Perera; South-east by V. C. Road from Pinnameda to the Hunupitiya-Kadawata P. W. D. Road; South and west by Enderamulla-Talawathuhenpita V. C. Road,

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No. 458 OF 1954

Reference No. Q 4797/J54 S323.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 21, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

I

Government Agent, Assistant Government Agent, or other authorized officer

The Government Agent, Western Province, or other officer authorized by him

II

Description of Land

All that land called Vivekasthan *alias* Tewatta, in extent about 24 acres, situated at Pinnameda, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District; and bounded as follows —

North and north-west by rubber plantation, coconut estate and private road of Mr. U. N. Wijetunge;

East by Enderamulla-Thalawatuhenpita V C Road;

South-east and south by gardens of William Fernando, G. Saraneha Jayawardene, M. Melis Fernando, S. Sunneris, S. William, H. Singho and others, Padiliya-tuduwa temple and premises and land of Seemon Wilson Fernando;

West by Iniyawetiya-Welituduwa V. C. Road.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No. 460 OF 1954

Reference No. Q. 4799/J54 S322.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent, and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 21, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

Government Agent, Assistant Government Agent, or other authorized officer

The Government Agent, Western Province, or other officer authorized by him

II

Description of Land

All that land called Hedawakagahawatta, in extent about 12 acres, situated at Pinnameda, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District; and bounded as follows —

North by lands belonging to U. D. Jeramas, S. M. Pakeer and Sons, A. A. Marshal Don Peter, W. A. Engaltina and her children, and the low jungle of U. Edward;

East and south-east by 20 feet road reservation (unused), lands belonging to Mr. Ranasinghe of Wattala, W. A. A. Stephen, K. Charles Gunasekera, Margret of Peliyagoda, M. Siyadoris, Solomon and Stephen (brothers) and W. Jeramas,

South and south-west by Enderamulla-Welkadamulla Military Road;

West by cart track to village houses.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An allotment of land called Batapandurawatta, in extent about 1 rood, situated at Ketagoda Village in Millaniya Village Headman's Division No. 645, Raigan Korale, Kalutara District; and bounded as follows —

North by a portion of the same land,

East by public road;

South by Kanattewatta *alias* Mahagederawatta; and

West by Pelawatta Deniya.

Ref No L H 887/J/E/1286,
Colombo, October 16, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Revocation of Vesting Order

SECTION 36A

Reference No LP. 6141/J/AL/774

WHEREAS, by an Order dated March 22, 1954, made under section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, and published in the *Government Gazette* No. 10,659 of April 2, 1954, the land more fully described in the schedule hereto has been vested in Her Majesty :

And whereas possession of the said land has not yet been taken for and on behalf of Her Majesty :

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, in the exercise of the powers conferred on me under section 36A of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, do hereby revoke the said order dated March 22, 1954, and published in the *Government Gazette* No 10,659 of April 2, 1954.

Colombo, October 15, 1954

P B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

Lot 2 in Preliminary Plan A 1,408

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

LA 3440/J/LG/509/53.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Strips of land lying on either side of Pilakatumulla-Walahapitiya Road and about $\frac{1}{4}$ acre in extent, situated at Pilakatumulla Village, Village Headman's Division of Pilakatumulla, Pitigal Korale South, Chilaw District, claimed by (1) The Ratmalwewa Estate Co., Ltd., P. O. Box 5, Colombo, (2) J. H. Somatilaka, Pilakatumulla, Nattandiya, (3) J. H. Somawathie, c/o Singaappuhamy, Gallehemulla, Welipennagahamulla, (4) M. A. Appusingho, Walahapitiya, Nattandiya, (5) S. A. Baronchi Appuhamy, Pilakatumulla, Nattandiya, (6) J. H. Abeyathunga Appuhamy, Pilakatumulla, Nattandiya, (7) J. H. Jayatilake, c/o Singaappuhamy, Gallehemulla, Welipennagahamulla, (8) S. Jayasingha, Pilakatumulla, Nattandiya, (9) J. M. Chandrasekera, Pilakatumulla, Nattandiya, (10) J. H. Gunatillake, Pilakatumulla, Nattandiya, (11) J. H. Somawathie, c/o J. H. Somatilaka, Pilakatumulla, Nattandiya; and bounded as follows —

North by lands claimed by Messrs. S. Jayasingha and J. M. Chandrasekera ;

East by land claimed by Mr. S. Jayasingha ;

South by Nattandiya-Pilakatumulla P. W. D. Road,

West by lands claimed by Messrs Ratmalwewa Estate Co, Ltd., J. M. Somatilaka and others, J. M. Abeytunga Appuhamy and others, J. H. Gunatillaka, M. A. Appusingho, S. A. Baronchi Appuhamy, S. A. Jayasingha and J. M. Chandrasekera.

Colombo, May 19, 1954.

P B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

All that allotment of land called Meegahalandehena, in extent 0 A 3 R. 15 P, situated in Etnawala Village, Bopitiya Village Headman's Division, Belgal Korale, Kegalla District, and more particularly described as lot 203 in F. V P. 115.

Ref. No. J. 54, E. 267/LM. 5547,
Colombo, November 16, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. Q. 4643/J/LLD/303/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired .

Preliminary Plan No A 3,718. Village—Madampella Ihala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Dunakeya-agara ..	Paddy field and garden with part of broken down tiled ambalama	Marasingpedige Premadasa of Madampella	..	0	0 17 9
2	Do. ..	Paddy field ..	Ranhotipedige Namawathie, Madampella	..	0	0 4 9
3	Do. ...	do. .	Ranhotipedige Seelawathie, Madampella	..	0	0 16 7

All persons interested in the aforesaid lands, are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Colombo Kacheheri, on February 9, 1955, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 26, 1955 the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kacheheri,
Colombo, November 27, 1954.

W PATHMANATHAN,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No Q 4491/J/DEA/2881

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No. A 3,614. Village—Tunnana and Mawatagama

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
1	Kongahalanda	Coconut garden	Crown and encroached by A. J. Vander Poorten (deceased)	0	0	12.3
2	Do.	Coconut garden, deniya and cadjan mud hut	J. Vander Poorten, c/o Messrs. Atken Spence & Co., Ltd., Prince Street, Colombo, Benjamin Vander Poorten, Halgolla Estate, Galagedara, Mrs. E. L. Cosmo, 30, San Sebastian Street, Hulftedorp, Mrs. Julian Herman, c/o Hotel Metropole, Prince Street, Colombo, A. J. Vander Poorten and M. N. A. Vander Poorten, c/o Mrs. Nelhe Vander Poorten, St. George Estate, Galagedara, Mrs. Hilda Vander Poorten, 20, Alfred Place, Colombo	12	2	26.5
3	Do.	Coconut garden	do.	0	1	24.8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Colombo Kachcheri, on January 31, 1955, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 17, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, November 27, 1954.

W. PATHMANATHAN,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No Q 4339/J/HLG 2288.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired

Preliminary plan No. A 3,750. Village—Kalubowila East

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
1	Baduwatta, part of assessment Nos. 67 and 67½, Woodland Avenue	Coconut garden with a temporary house, a latrine and a well	Mrs. D. W. Rajapathirana of Sea View Avenue, Kollupitiya	2	3	37
2	Ditch	Ditch	ditto, disputed by C. A. P. Wangatunge of 17, Templar Road, Mt. Lavinia	0	0	6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on January 31, 1955, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 17, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, November 27, 1954.

W. PATHMANATHAN,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. Q 4699/J/AF 557/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Preliminary Plan No. A 3,755 Village—Welihena

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Kadurugahawatta	Garden, a permanent building with a temporary annexe	Peduru Babara Fernando Pulle of Bambukuluya, Kochchukade	0	0	11.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on February 7, 1955, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before January 24, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, November 27, 1954.

W. PATHMANATHAN,
Additional Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L 3284.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Extract 1 to V. P. 264 Village—Melpitaya						
342	Goluamunehena	Chena, contains part of a road	Abeyasinghe Mudiyanselegedera D Seneviratne and Vidanehenayalage Kiriyahenaya of Melpitaya, Nalanda	0	3	13
352	Lankakumburepillewa Wickeradeniyepillewa	do.	do.	0	1	33
Total ..				1	1	6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Resthouse, Nalanda, on January 12, 1955, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 5, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matale, November 23, 1954.

E. H. SENEVIRATNE,
Additional Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L 3284.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Supplement No. 2 to F. V. P. 35 Village—Demada-oya						
312	Kalundakumburehena	Garden contains 7 jak, 15 coconut, 1 cashew, 16 arecanut, 1 breadfruit, 1 bel, 1 orange and 2 mango trees 5-10 years (0 A. 1 R 5.2 P) and part of a road* (0 A. 0 R 20 7 P)	Mellawa Mudiyanselegedera Uku Banda, ditto Punchirala, ditto Kalu Banda, ditto Dingiri Amma, all of Demada-oya, Nalanda	0	1	25.9
313	Do.	Garden contains 40 coconut, 42 arecanut and 5 jak trees 5-10 years	do. ..	0	1	22
314	Do.	Garden contains 1 mango and 2 jak trees 5-10 years	do. ..	0	0	38
315	Lindewelehena	Chena contains parts of a thatched mud hut (0 A. 0 R. 39.4 P) and a road* (0 A. 0 R. 18 1 P)	Adikar [†] Nayake Mudiyanselegedera Karunatileka and Seneviratne of Demada-oya, Nalanda	0	1	17.5
Total .				1	1	23.4

* The road has been constructed by the Irrigation Department.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Resthouse, Nalanda, on January 12, 1955, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 5, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, November 23, 1954.

E. H. SENEVIRATNE,
Additional Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L 3284.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Supplement No. 2 to F. V. P. 34. Village—Alutgama						
362	—	Road constructed by the Irrigation Department	Nagolle Temple, Chief Trustee: Nagolla Sumana Thero of Nagolla Vihare, Alutgama, Wahacotte	0	0	5.4
363	Galamunekumbura	Paddy field	do	0	0	13.9
364	Do.	Waste land	do.	0	0	6.8
365	Do.	do.	do.	0	0	4.5

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
366	Galemunewatta	Coconut garden (no cultivation)	Mrs E Pathumuthu, Alutgama, Wahacotte	0	0	9 5
367	—	Road constructed by the Irrigation Department	do	0	0	24.7
368	Galamunawatta	Coconut garden contains 4 coconut trees 25 years	do.	0	0	15
369	Lundakumbuwawatta	Coconut garden contains 2 coconut trees 10 years and part of a road constructed by the Irrigation Department (coconut garden 1 A 0 R 37 9 P. and road 0 A 1 R 36 0 P.)	Pathmawathie Kumarihamy Keppitipola of Alutgama, Wahacotte	1	2	33 9
372	Lundagodatenne	Chena (1 A 1 R 11 8 P) contains 3 jak trees and 1 mango tree 15 years and part of a road (0 A 1 R 24 7 P)	R B Kapuwatta of Tenne, Matale, Romanis Kalalpitiya of Kalalpitiya and H H Amaradasa	1	2	36 5
373	Watuyaya	Waste land (19 0 P) contains part of a road (07 0 P.) constructed by the Irrigation Department	Lenawala Saranankara Thero of Alutgama, Wahacotte	0	0	26
374	Godawalatenne	Chena contains a masonry water tank, constructed by the Irrigation Department	R. B Kapuwatte of Tenne, Matale, Romanis Kalalpitiya of Kalalpitiya and H. H. Amaradasa	0	0	3 4
375	Do.	Chena (23 2 P.) contains parts of a Nissen Hut and an abandoned road (03 0 P) constructed by the Irrigation Department	do	0	0	26 2
378	Koradewela	Waste land	A W William Bandara, A. W. Bandaranayake and E. W. W. Bandara of Alutgama	0	3	25 5
Total				5	0	31 8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Government School, Alutgama, on January 15, 1955, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 8, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, November 23, 1954

E H SENEVIRATNE,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No LD 733

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Name of Land - Kataboola Estate,
Extent . 04 2 perches—Lot 1 of P. P A. 2188,
Situation : In Kotmale Village, Tispene Korale, Kotmale Division, Nuwara Ehya District, Central Province,
Description : Waste land contains a masonry tank and a temporary shed,
Claimants The Consolidated Estates Co, Ltd , Agents—George Steuart & Co , Ltd., Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Government Dispensary, Kotmale, on January 3, 1955, at 10 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 20, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Ehya, November 25, 1954.

C J. SERASINGHA,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

LRO/APL 5546

NOTIFICATION OF LAND KACHCHERI TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Uva, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on Tuesday, December 21, 1954, at the Kachcheri, Badulla, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below

2 The grant will be subject to all conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and Regulation 3 of the Land Redemption Regulations, 1948

- 3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him
4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

A C L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Colombo, November 29, 1954

Particulars of the Lands referred to above

Supplement No 1 to final village plan No 461

Village—Haputalegama (Part)

Lot No	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
479	H Don Lawrence Appuhamy, Haputalegama, Haputale	0	0	32.7

Land Redemption Notices

No. LRO/APL. 2385—J/54. L. 380.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942,

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, October 18, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No 1 to F V P 570 Villago—Nagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
362	Delgahawaturawa Alutwaturawa	Paddy field	Mrs J A. S. A. Jayawardena, Proprietor, Art Studio, Pettigalawatta, Galle	0	1	0
363	Do	do.	do	5	0	39
364	Do	do	do	0	0	22
365	Do	do	do	0	0	2
366	Gamakanatta	Garden contains 1 coconut tree about 25 years	do.	..	0	0 11
367	Delgahawaturawa Alutwaturawa Gamakanatta	Paddy field and garden contains 1 lime tree, 3 rubber trees, 3 domba trees, all about 5 years, 1 mango tree about 25 years and 1 na tree about 30 years	do.	..	0	1 17
368	Do ..	Paddy field and garden contains 85 coconut trees, 7 jak trees 20-35 years; 27 arecanut trees, 9 mango trees, 11 cadju trees, 2 divul trees, 7 orange trees 10-20 years, 3 guava trees about 15 years, 1 nadun tree about 5 years, 6 lemon trees 8-15 years, 2 breadfruit trees about 20 years, 1 tamarind tree about 30 years, 16 anona trees and 9 domba trees about 30 years, 7 astoniya trees about 3 years, and a tiled masonry house	Same as lot 362	..	3	1 9
Total				9	1	20

Reference No Q 4791/LRO/APL 4299.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, W Pathmanathan, Additional Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri on January 28, 1955, at 3 p.m., and
 - (b) notify to me in writing (in duplicate) on or before January 15, 1955, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, November 27, 1954.

W. PATHMANATHAN,
Additional Assistant Government Agent of Colombo District.

Schedule

Preliminary Plan No. A 3697. Village—Kondagamulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Millagahawattupanguwa	Coconut garden contains coconut, jak, mango and breadfruit trees 5-10 years and part of ditch	M Aloysius Perera of Wewala, Ja-ela	1	2	4

G. A's No LE/LRO/LL 33
My No. LRO/APL 2136.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, will hold a Land Kachcheri under the Land Redemption Ordinance, at 10 a.m., on Monday, January 3, 1955, at the Kachcheri, Galle, to select a person to receive a grant for the Crown land particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the first schedule of the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Southern Province.

A. C. L. ABEYESUNDERF,
Assistant Land Commissioner.

Colombo, November 24, 1954.

Particulars of the Land referred to above

Plan No. P. P. A 1,159.

Village. Unanvitiya in Gangaboda Pattuwa.

Lot No. 1.

Extent: 1A. 1R. 35P.

The name of applicant or permit-holder: N. J. L. A. John Appuhamy.

Miscellaneous Land Notices

LJ 62.

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

WITH reference to my Gazette Notification No. LJ 62 of May 14, 1954, which appeared in the Government Gazette No. 10,672 of May 14, 1954, para. 1, reading "NOTICE is hereby given that Messrs. Pitchai Marikkar Abdul Razeed, Ahammadu Lebbe Ismail and Saibo Lebbe Qualdeen—trustees of the Muslim Society, Kagama—have applied for the lease of a piece of Crown land, about one acre in extent, from the reservation in Tract VII—B. O. P., Kagama, situated in Eppawala Korale, Anuradhapura District; for the establishment

of a Mosque and a Koran recital school thereon." is hereby cancelled and the following substituted—

"NOTICE is hereby given that Messrs H Sulaman Lebbe, A. Nagoor Pitchai and S. L. Qualdeen—trustees of the Muslim Society, Kagama—have applied for the lease of a piece of Crown land, about one acre in extent, from the reservation in Tract VII—B. O. P., Kagama, situated in Eppawala Korale, Anuradhapura District, for the establishment of a Mosque and a Koran recital school thereon."

"2 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date thereof.

W. W. J. MENDIS,
For Land Commissioner.

Colombo, December 3, 1954.

ඉඩම්

ඉඩම් නිරවුල්කරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනත

නිරවුල් කිරීමේ දන්වීම නො 3,012 (බදුල්ල)

මෙහි පහත සඳහන් කරන උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යැයි කියා කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් හැකි යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954෧෪ දෙසැම්බර් මස 3 වෙනි දින පවත්නා තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්ගතයට මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1954෧෪ ඔක්තෝබර් මස 14 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය

ඇ. ආ. ද සිල්වා,
නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

*“ නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් ” යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් හැකි වැඩිදුර තෙරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැරියට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දක්වන මායිම්වලට මැදිහි නඩුදු ඒ පිළිබඳව යටපොත්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

උච්ච පළාතේ බදුල්ල දිස්ත්‍රික්කයේ බ්‍රික්කල කොට්ඨාසයේ බ්‍රික්කල වැදිරට කෝරළේ කිඹුලවෙල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම්කවටි, එනම් —

උතුරට ගෝනනලාව (වෙල්ලස්ස කොට්ඨාසයේ දඹගල්ල කෝරළේ) යන ගමේ මායිම, මාරගල ඔයේ කොටසක් (වෙල්ලස්ස කොට්ඨාසයේ දඹගල්ල කෝරළේ ගෝනනලාව යන ගමේ මායිම), ගෝනනලාව (වෙල්ලස්ස කොට්ඨාසයේ දඹගල්ල කෝරළේ) යන ගමේ මායිම, මාරගල ඔයේ කොටසක් (වෙල්ලස්ස කොට්ඨාසයේ දඹගල්ල කෝරළේ ගෝනනලාව යන ගමේ මායිම), ගෝනනලාව (වෙල්ලස්ස කොට්ඨාසයේ දඹගල්ල කෝරළේ) යන ගමේ මායිම, හිඳුණ දියපාරේ කොටසක් (වෙල්ලස්ස කොට්ඨාසයේ දඹගල්ල කෝරළේ ගෝනනලාව යන ගමේ මායිම), ගෝනනලාව (වෙල්ලස්ස කොට්ඨාසයේ දඹගල්ල කෝරළේ) යන ගමේ මායිම, වැල්කැටියෙහිදී කොටසක් (වෙල්ලස්ස කොට්ඨාසයේ දඹගල්ල කෝරළේ ගෝනනලාව යන ගමේ මායිම),

නැගෙනහිරට ගෝනනලාව (වෙල්ලස්ස කොට්ඨාසයේ දඹගල්ල කෝරළේ) යන ගමේ මායිම, ලියන්ගොල්ල යන ගමේ මායිම, රත්නත්තාමයේ කොටසක් (ලොල්ලෙ යන ගමේ මායිම);

දකුණට රත්නත්තාමයේ කොටසක් (ලොල්ලෙ සහ කොලොන් විත්ත යන ගම්වල මායිම), අමේකොට්ටියේ සහ කිතුල්ලාපේ කොටස් (කොලොන් විත්ත යන ගමේ මායිම), කොලොන් විත්ත සහ මාරගලකන්ද යන ගම්වල මායිම, කහඇල්ලෙමයේ කොටසක් (මාරගලකන්ද යන ගමේ මායිම), මාරගලකන්ද යන ගමේ මායිම;

බස්නාහිරට ඔබ්බෙකොට (දඹගල්ල කෝරළේ වෙල්ලස්ස කොට්ඨාසයේ) යන ගමේ මායිම

ලංකා මැතිමේ ගම් සිතියම නො 597

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු. ප.
1	ගෝනනලාවමය (දියපාර)	8 3 37
2	අම්පිටියේහේන්යය (ගෝනනලාවමය සහ දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	19 3 3
3	අම්පිටියන්ද	6 2 19
5	—දියපාර (හිඳුණ)	2 0 27
6	බුලුගහලන්ද	1 2 11
7	අම්පිටියන්ද, තලාමෙලන්ද, හද්දව, කෝන්ගහ ලන්ද (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	17 3 28

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු. ප.
8	—උල්පත් යහිත දියපාර	0 0 38
9	හද්දව, මැදලන්ද, වාගහපිටිය, මල්ගස්ලන්ද, පුවක්ගහලන්ද, හැරලෝගන්ගොඩ, ඉඹුලේලකු, කපුටාව, මකුල්ලහපිටිය, තැන්නේගන්ගොඩ, ඉදිරිපත්ද	535 2 2
11	තැරලෝගන්ගොඩ, ඉඹුලේලන්ද, කපුකඳවල (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	8 2 10
12	—දියපාර (හිඳුණ)	1 0 1
13	හද්දව, කපුකොටුව, ගල්කැමියාය (ගත්කලආර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	43 0 23
14	ගත්කලආර (දියපාර)	8 0 32
14 1/2	—දියපාර (හිඳුණ)	0 0 17
14.1/3	—දියපාර (හිඳුණ)	0 3 2
15	—දියපාරවල් (හිඳුණ)	0 1 22
16	උල්හිටුවබද්දෙමුකලාන	2 2 38
17	හද්දවේහේන්යය	6 2 31
18	හද්දවේහේන්යය (ගත්කලආර, හද්දවේආර සහ දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	22 1 25
19	හද්දවේආර (දියපාර)	1 0 9
19 1/2	—දියපාර (හිඳුණ)	0 0 15
20	—දියපාර (හිඳුණ)	0 0 30
21	වාහික්ගහපිටියේයය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	4 3 24
22	—දියපාර (හිඳුණ)	0 1 0
23	තෙල්කන්දපිටියේයය වාහික්ගහපිටියේයය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	20 3 15
24	ගල්වැටියෙහිදී, වාහික්ගහපිටියේආර (දියපාර)	1 1 9
26	පුවක්වත්තෙහේන්යය	6 0 18
27	පුවක්වත්තෙහේන්යය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 24
28	පුවක්වත්තෙහේන්යය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 24
29	කෝන්ගහලන්දේහේන්යය (අමුනේආර සහ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	4 1 5
30	—ඇල	0 0 14
31	අමුනේආර (දියපාර)	2 1 6
32	කුකුරන්ගල්වැටිය	2 0 38
33	බදුල්ලහහහේන් කෝන්ගහලන්දේහේන්යය (අමුනේආර දිගේ ඉතුරු කරපු බිම)	11 2 35
34	හද්දවේහේන්යය, කෝන්ගහලන්දේහේන්යය, බදුල්ලහහහේන්යය	36 3 7
35	—දියපාර (හිඳුණ)	0 1 1
36	උඩතලගොඩආර (දියපාර)	0 2 32
37	උඩතලගොඩහේන්යය, උඩතලගොඩමුකලාන (අමුනේආර, උඩතලගොඩආර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	18 1 25
38	උඩතලගොඩමුකලාන (වෙල්කැටියෙහිදී දිගේ ඉතුරු කරපු බිම)	4 1 22
39	වෙල්කැටියෙහිදී (දියපාර) (හපිකොටසක්)	0 1 19
40	උඩතලගොඩහේන්යය	22 1 20
41	උඩතලගොඩමුකලාන	8 0 31
42	උඩතලගොඩමුකලාන	20 1 11
43	කුකුරන්ගේන්යය, පුවක්වත්තෙහේන්යය, උඩතලගොඩහේන්යය	26 0 24
44	වාහික්ගහපිටියේහේන්යය, තෙල්කන්දපිටියේහේන්යය	11 2 12
45	තෙල්කන්දපිටියේයය, කටුවෙලන්ද, කපුකඳවලේහේන්යය, වැවලන්ද	182 1 6
46	කිරලානමුකලාන	3 3 29
47	කිරලානමුකලාන	11 0 28
48	—දියපාර (හිඳුණ)	0 1 15
49	කිරලානමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	7 3 6
50	කිරලානමුකලාන, බේරගහලන්දෙයය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	3 3 27
51	—දියපාර (හිඳුණ)	0 0 34
52	කටුවෙලන්ද, පෙතියවලේයය, කිහිරිගහපිටිය, තල්කොට්ටිය (ගත්කලආර දිගේ ඉතුරු කරපු බිම)	16 0 18
53	—දියපාර (හිඳුණ)	0 0 21
56	—වැව් කණ්ඩිය (අත්හපින ලද)	0 0 9
57	—දියපාර (හිඳුණ)	0 0 10
58	පෙතියවලේයය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	3 3 29
59	—දියපාර (හිඳුණ)	0 0 17
60	—අභිපාර (අත්හපින ලද)	0 0 16

බිම්කර්මය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	බිම්කර්මය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
61	—පෙනියවලේයය (යක්කල ආර සහ මරගල මය දිගේ ඉතුරු කරපු බිම)	6 2 12	123	හෙරලිවත්ත	3 3 10
63	—අඹපාර (අත්හරින ලද)	0 0 15	124	හෙරලිවත්ත	4 3 5
64	බුරුතපිටිය, තක්කේගත්තොඩ, කපුකොටුවේයයේ හේන, ඉදිලක්ද (තොට්ටේආර දිගේ ඉතුරු කරපු බිම) ...	28 2 17	125	—ගම්සභාපාර	0 3 18
65	කපුකොටුවේගල්වැටිය	10 3 17	126	ගොරකහලක්ද (අඹපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 8
66	තොට්ටේආර (දියපාර) (හිඳුණ)	2 0 23	127	—අඹපාර	0 0 3
67	—අඹපාර (අත්හරින ලද)	0 1 19	129	ගොරකහලක්ද (ගම්සභාපාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 0 15
68	තොට්ටේගල්වැටිය	15 0 3	130	හෙරලිවත්ත (මාරගලමය දිගේ ඉතුරු කරපු බිම)	4 3 37
69	මකුල්ලහපිටිය	5 1 3	133	—දියපාර (හිඳුණ)	0 1 1
70	—කණ්ණිය (අත්හරින ලද වැව කණ්ණිය)	0 0 35	134	ගංගොඩආරුව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 0
71	—දියපාර (හිඳුණ)	0 2 29	135	ගංගොඩ-ආරුව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 6
72	—දියපාර (හිඳුණ)	0 1 24	136	ගංගොඩ-ආරුව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 39
73	පුවක්ගලක්දේගේත්තියය, වහගපිටිය (හේන තලාව මය සහ දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම) ...	18 3 30	137	—ගම්සභාපාර	0 0 23
74	උනපදුරේමුල්ලේගේත්තියය, ගත්තොඩආරුව, තොට්ටේගත්තොඩේගේත්තියය (මාරගල මය සහ දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම) ...	24 1 27	137	—දියපාර (හිඳුණ)	0 0 32
76	—දියපාර (හිඳුණ)	0 0 19	137	ගංගොඩආරුව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 2 0
77	මකුල්ලහපිටියේආර (දියපාර) (හිඳුණ)	1 1 4	139	—දියපාර (හිඳුණ)	0 0 4
78	බදුල්ලපිටිය	1 1 15	139	ගංගොඩආරුව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 3 24
79	බදුල්ලපිටිය, මකුල්ලහපිටිය (මකුල්ලහපිටියේ ආර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	12 2 5	140	ගංගොඩආරුව	2 0 1
80	—දියපාර (හිඳුණ)	0 0 26	141	—ගම්සභාපාර	0 1 17
81	—දියපාර (හිඳුණ)	0 0 9	142	බිකිනිගස්පිටියහේන, ආලපනහේත්තියය (මාරගලමය සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	6 3 22
82	—කණ්ණිය (අත්හරින ලද වැව කණ්ණිය)	0 0 18	143	—දියපාර (හිඳුණ)	0 0 20
83	කම්මල්කටුව, ගංගොඩ-ආරුව, ගොඩමඩ, (කම්මල් කටුවේආර දිගේ ඉතුරු කරපු බිම)	8 3 1	144	ආලපනහයේ ආල (දියපාර)	0 1 11
84	කම්මල්කටුවේආර (දියපාර)	0 2 30	145	බිකිනිගස්පිටිය	8 3 39
85	ගංගොඩ-ආරුව	4 2 20	146	—දියපාර (හිඳුණ)	0 0 34
86	බොල්ගොඩේමුකලාන	21 1 14	147	විල්ලනපිටිය	29 0 0
87	ගලේලක්දේයයහේන, ලිනිගේහේන, තොට්ටේ මුකලාන (යක්කල මය, මාරගල මය, ගලේ ලක්දේආර සහ පින්නකැටියේආර දිගේ ඉතුරු කරපු බිම) ...	35 1 28	148	විල්ලනපිටිය (මාරගලමය සහ දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	12 1 14
88	ගලේලක්දේයයහේන	0 1 26	149	විල්ලනපිටිය	0 0 39
89	තොට්ටේමුකලාන	0 1 18	150	—දියපාර (හිඳුණ) (හරිකොටසක්)	0 0 1
90	ගලේලක්දේආර, පින්නකැටියේ ආර (දියපාර)	2 1 8	151	මාරගලමය (දියපාර) (හරිකොටසක්)	0 0 19
91	තොට්ටේමුකලාන	1 1 28	153	—මුහුම්ම (ප්‍රධාන මාර්ගය දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 37
92	ගොරකහලක්දේයයහේන, පින්නකැටියේ හේන (මාරගල මය දිගේ ඉතුරු කරපු බිම)	14 2 18	154	—ප්‍රධාන මාර්ගය	5 1 19
93	මාරගල මය (දියපාර)	21 2 28	155	අස්සැද්දුමේවත්ත	0 3 21
94	—දියපාර (හිඳුණ)	0 0 9	156	අස්සැද්දුමේවත්ත	0 2 34
95	තොට්ටේයය, උල්හිටුවලේයය	1 1 35	157	—දියපාර (හිඳුණ)	0 0 8
96	තොට්ටේයය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 1 32	158	වැව්ආරුවේවත්ත	1 0 21
97	වැලකිත්තොඩආර (දියපාර)	0 0 33	161	—දියපාර (හිඳුණ)	0 0 5
98	උල්හිටුවලේයය (මාරගලමය, කබල්ලගලේආර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	7 3 1	163	ඉස්කෝලෙවත්තෙහේන (මාරගලමය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 7
99	උල්හිටුවලේයය	15 2 17	164	ඉස්කෝලෙවත්තෙහේන	0 2 32
100	කබල්ලගලේආර (දියපාර)	0 2 22	165	ඉස්කෝලෙවත්තෙහේන	0 1 18
101	එගොඩතොට්ටේයයහේන (කබල්ලගලේආර, මාරගලමය සහ දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම) ...	23 1 19	166	ඉස්කෝලෙවත්තෙහේන	0 0 7
102	එගොඩතොට්ටේයයහේන, කබල්ලගලේයයේ හේන	21 2 32	167	ඉස්කෝලෙවත්තෙහේන	0 2 2
103	කබල්ලගලේමුකලාන	0 2 6	168	—අඹපාර	0 0 2
104	—ප්‍රධාන මාර්ගය	6 3 13	169	ඉස්කෝලෙවත්ත (මාරගලමය දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 16
105	පුලුපුලෙආර (දියපාර) (හිඳුණ)	0 0 10	171	—දියපාර (හිඳුණ)	0 0 5
106	—දියපාර (හිඳුණ)	0 0 34	172	පෙම්පලේවත්ත (දියපාරවල් සහ මාරගලමය දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 33
107	පේරකොටුවේහේන	0 3 35	173	කඩේවත්ත (මාරගලමය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 21
108	පේරකොටුවේහේන	0 3 27	174	පිංතාලිපොලේආර (දියපාර) (හිඳුණ)	0 0 2
109	පේරකොටුවේහේන (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 16	175	මාරගලමය (දියපාර)	10 0 17
110	—අඹපාර	0 0 7	176	ගිහිරිලේවත්ත (මාරගලමය දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 15
111	පේරකොටුවේහේන (මාරගලමය දිගේ ඉතුරු කරපු බිම)	4 2 1	177	—ගල	0 1 9
112	හේමිපොලපිටියේආර (දියපාර) (හිඳුණ)	0 0 12	178	ගිහිරිලේවත්ත	2 3 21
113	—ගම්සභාපාර	0 0 10	180	—කණ්ණිය (අත්හරින ලද)	0 1 36
114	හෙරලිවත්ත, විල්ලනපිටිය (මාරගලමය දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 9	181	එගොඩලක්දේයය (මාරගලමය දිගේ ඉතුරු කරපු බිම)	9 3 24
115	—දියපාර (හිඳුණ)	0 0 30	182	එගොඩලක්දේයය	0 3 35
116	විල්ලනපිටිය	2 2 21	183	එගොඩලක්දේයය	1 3 28
117	විල්ලනපිටිය, මැදලක්ද (මාරගලමය සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	3 2 34	184	එගොඩලක්දේයය	34 1 10
118	—දියපාර (හිඳුණ)	0 2 21	185	අමුනේගොඩමුකලාන	26 0 27
120	හෙරලිවත්ත	1 2 1	186	අමුනේගොඩමුකලාන, අත්තාසියගලහේන, එගොඩ ලක්දේයය (නෙල් කුණේආර දිගේ ඉතුරු කරපු බිම)	9 0 22
121	හෙරලිවත්ත (මාරගලමය දිගේ ඉතුරු කරපු බිම)	3 3 20	187	නෙල් කුණේආර (දියපාර)	1 2 32
122	හෙරලිවත්ත	0 2 23	188	අමුනේගොඩආර (දියපාර)	0 0 20
			189	අමුනේගොඩමුකලාන, අඹලක්දේයය (නෙල් කුණේ ආර දිගේ ඉතුරු කරපු බිම)	9 1 14
			190	අමුනේගොඩමුකලාන	29 3 30
			191	බුරුතවත්තෙහේන	38 0 21
			192	සියඹලපිටියහේන	7 0 1
			193	—දියපාර (හිඳුණ) (හරිකොටසක්)	0 0 30
			194	කැදගොල්ලෙවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 2
			195	ගල්ලිදේආර (දියපාර)	0 0 19
			196	—අඹපාර	0 1 27

අංකය	විස්තරය	ආ. ර. ප.	අංකය	විස්තරය	ආ. ර. ප.
198	පරණවත්ත	0 3 21	261	ඇත්තලේදෙව, ඇත්තලේදෙවේමුකලාන (උල්පත ගහආර, මැදඹුලේආර දිගේ ඉතුරු කරපු බිම)	19 1 18
199	පරණවත්ත	2 1 39	262	මැදඹුලේආර	2 1 10
200	බුරුතවත්තෙහේන (අභිපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 13	263	ඇත්තලේදෙව (මැදඹුලේආර සහ උල්පතගහආර දිගේ ඉතුරු කරපු බිම)	20 0 2
206	බුරුතවත්තෙහේන (කේතනලාමය, කුඹුක්කෝආර සහ දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	12 2 11	264	ඇත්තලේදෙව	14 3 17
207	—දියපාර (හිදුණු)	0 0 26	265	උල්පතගහආර (දියපාර)	1 0 1
207½	—වතුරවල	0 0 1	266	ඇත්තලේදෙව (උල්පතගහආර දිගේ ඉතුරු කරපු බිම)	5 3 12
209	කුඹුක්කෝආර (දියපාර)	0 1 15	267	උල්පතගහආර (දියපාර)	0 1 25
210	අඹලන්දෙයාය (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	6 2 25	268	උල්පතගහආර (දියපාර)	2 3 29
211	සුසාන භූමිය	0 1 34	269	උල්පතගහආර (දියපාර)	1 2 9
212	—මුඩුබිම (අභිපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 10	270	ඇත්තලේදෙව (උල්පතගහආර දිගේ ඉතුරු කරපු බිම)	27 3 9
213	—සුසාන භූමිය	0 2 5	271	ඇත්තලේදෙව	62 1 23
214	—දියපාර (හිදුණු)	0 1 12	272	ඇත්තලේදෙව, මාරගල (මාරගලය දිගේ ඉතුරු කරපු බිම)	14 0 20
215	කරක්මච්චේන නොහොත් කරම්මච්චේන (කුඹුක්කෝආර, කේතනලාමය සහ දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	30 2 37	273	මරගලය (දියපාර)	2 2 34
216	අඹලන්දෙයාය	46 1 24	274	මරගලයක, මැදඹුලේමුකලාන (මරගලය දිගේ ඉතුරු කරපු බිම)	22 3 20
217	අඹලන්දෙයාය	3 2 6	275	මරගලය (දියපාර) (හරිකොටසක්)	0 2 37
218	අඹලන්දෙයාය	5 0 26	276	අඹලන්දෙයාය (දියපාර)	0 1 33
219	අඹලන්දෙයාය	8 1 37	277	හෙලආල (ආල)	0 1 2
220	අඹලන්දෙයාය (අඹලන්දෙයාය, තෙල් කුඹුක්කෝආර, මාරගලය සහ ආල දිගේ ඉතුරු කරපු බිම)	7 2 33	278	මරගලයක, මැදඹුලේමුකලාන (මරගලය සහ අඹලන්දෙයාය දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 35
221	හිටිඇල්ලේආරවේන (මාරගලය සහ දිය පාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	3 3 0	279	මැදඹුලේමුකලාන (මරගලය සහ පිල්ලේආර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 35
222	හිටිඇල්ලේආරවේන	0 3 31	280	පිල්ලේආර (දියපාර)	0 0 26
223	දඹඅතුපිටියආර (දියපාර)	0 0 19	282	මරගලය (දියපාර) (හරිකොටසක්)	0 1 14
224	—වැට්ටි ආල	1 0 36	283	—මුඩුබිම (මරගලය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 21
225	උඩවෙලන්තියාය, අඹලන්දෙයායක, හිටි ඇල්ලේආර (මාරගලය දිගේ ඉතුරු කරපු බිම)	20 0 4	285	—ආල	0 0 8
226	ආලන්ත, හිටිඇල්ලේආර	3 3 3	286	—ආල	0 0 3
226½	අඹලන්දෙයාය	2 2 35	287	—ආල	0 0 15
227	—අභිපාර	0 0 12	289	—ගල	0 1 5
228	කරක්මච්චේන නොහොත් කරම්මච්චේන	23 0 21	290	හෙලවත්තෙහේන	2 0 14
230	ශ්‍රීපානේන, අඹලන්දෙයායක (මාරගලය සහ කහඇල්ලේමය දිගේ ඉතුරු කරපු බිම)	12 0 13	294	—ආල	0 0 35
231	අඹලන්දෙයාය	0 2 23	294½	—ආල	0 0 35
232	ශ්‍රීපානේන	3 2 14	295	—මුඩුබිම	0 1 30
233	—ගම්පහපාර	0 0 16	296	—මුඩුබිම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 29
234	ශ්‍රීපානවත්ත	0 3 36	299	—ආල	0 0 11
235	ශ්‍රීපානවත්ත (කහඇල්ලේමය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 21	300	වැවලන්දෙයාය (දියපාර)	0 0 27
236	ශ්‍රීපානේන (පුඬුවැඩ දෙපාර්තමේන්තුවේ පාර සහ කහඇල්ලේ මය දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 37	301	වැවේවත්ත	0 3 32
238	ශ්‍රීපානවත්ත (මාරගල මය සහ කහඇල්ලේ මය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 22	302	—ආල	0 0 2
239	කහඇල්ලේ මය (දියපාර)	0 3 2	303	මල්වත්තෙහේන (වැවලන්දෙයාය දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 14
240	කහඇල්ලේ මය, ලිදන්පිටියක (කහඇල්ලේ මය, කුඹුක්කෝආර, මාරගල මය, මිහආල සහ ලිදන්පිටියආල දිගේ ඉතුරු කරපු බිම)	7 3 15	304	වැවලන්දෙවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 19
241	කුඹුක්කෝආර (දියපාර)	0 0 8	305	වැවලන්දෙවත්ත	1 1 16
242	ලිදන්පිටියක	3 0 25	306	වැව්ආරව	0 3 39
243	මිහආල (දියපාර) (හිදුණු)	0 0 8	307	—ගල	0 0 29
244	පල්ලේවෙලන්තියාය, උඩවෙලන්තියාය, වැල්කටුබේයාය	22 3 37	308	ගලගවත්ත (හෙලආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 12
246	—අභිපාර	0 0 4	309	—ගල	0 3 22
247	—දියපාර (හිදුණු)	0 0 6	310	වැවලන්දෙවත්ත	1 0 14
248	—දියපාර (හිදුණු)	0 0 12	311	මරගලයක, මල්වත්තෙහේන	259 1 23
249	—අභිපාර	0 0 10	312	මල්වත්තෙහේන	0 1 27
250	ලිදන්පිටිය ආල (දියපාර)	0 0 9	313	මල්වත්තෙහේන	5 3 13
251	බිත්තලේපොහොසත (ලිදන්පිටියආල, මාරගලය සහ උස්වෙලආර දිගේ ඉතුරු කරපු බිම)	2 2 30	314½	—දියපාර (හිදුණු)	0 0 2
252	උස්වෙලආර (දියපාර)	0 1 11	314 1/3	—දියපාර (හිදුණු)	0 0 7
253	පරගොඩපිටියහේන, කොස්කොට්ටේන (උස්වෙල ආර, මාරගලය සහ පරගොඩපිටියආල දිගේ ඉතුරු කරපු බිම)	11 2 15	317	ඇත්තලේආර	0 1 22
254	පරගොඩපිටියහේන, කොස්කොට්ටේන	6 3 12	319	—මුඩුබිම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 4
255	—අභිපාර	0 0 13	322	ගැඹුණිආර (දියපාර)	0 0 13
256	පරගොඩපිටියආල (දියපාර)	0 2 16	324	ගැඹුණිහේන (ගැඹුණිආර දිගේ ඉතුරු කරපු බිම)	3 0 39
257	පරගොඩපිටියක, මඩවලන්තියාය (පරගොඩ පිටියආල, මාරගලය, මිල්ලගහආල සහ ආලපොහොසතේ ආල දිගේ ඉතුරු කරපු බිම)	9 1 9	325	මල්වත්තෙහේන	2 1 0
258	පරගොඩපිටියක	3 1 13	326	මල්වත්ත	0 1 19
259	මිල්ලගහආල (දියපාර) (හිදුණු)	0 0 17	327	මල්වත්තෙහේන	6 1 14
260	ඇත්තලේදෙව, ඇත්තලේදෙවේමුකලාන	155 3 10	328	උඩවත්තෙහේන (ගැඹුණිආර දිගේ ඉතුරු කරපු බිම)	6 1 35
			329	ගැඹුණිආර (දියපාර) (හිදුණු)	0 1 0
			330	ගැඹුණිආර (දියපාර) (හිදුණු)	0 0 19
			331	කහඇල්ලේමය (දියපාර)	0 1 38
			332	කහඇල්ලේමය (දියපාර) (හරිකොටසක්)	0 1 30
			333	කහඇල්ලේමය (දියපාර)	0 2 28
			334	මරගලයක (කහඇල්ලේමය දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 32
			335	මරගලයක (කහඇල්ලේමය දිගේ ඉතුරු කරපු බිම)	11 1 30
			336	කහඇල්ලේමය (දියපාර)	1 0 8
			337	මරගලයක, බිත්තලේපොහොසත, කහඇල්ලේ මුකලාන, කහඇල්ලේකලේ	45 1 22
			338	—අභිපාර	0 1 29

බිම්කරුවා		ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	බිම් කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
339	කහඟුල්ලමය (දියපාර)		5 1 5	417	මලආර (දියපාර)	1 2 31
340	කහඟුල්ලමය (දියපාර)		0 1 2	418	බිංඳුල්ලපොත්තිය	3 0 27
341	මරගලමුකලාන, කහඟුල්ලෙකුල් (කහඟුල්ලෙමය දිගේ ඉතුරු කරපු බිම)		2 2 7	419	බිංඳුල්ලපොත්තිය (මලආර සහ බිංඳුල්ලපොත්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	7 1 20
342	මරගලමුකලාන, කහඟුල්ලෙකුල් (කහඟුල්ලෙමය දිගේ ඉතුරු කරපු බිම)		0 3 5	420	බිංඳුල්ලපොත්තිය (දියපාර)	0 2 15
343	කහඟුල්ලෙමය (දියපාර)		0 2 14	421	—දියපාර	0 0 31
344	කහඟුල්ලෙමය (දියපාර)		0 1 39	422	ඇලපොත්තිය (බිංඳුල්ලපොත්තිය සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	6 1 33
345	මරගලමුකලාන, කහඟුල්ලෙකුල්, නාගොල්ලෙකුල් (කහඟුල්ලෙමය දිගේ ඉතුරු කරපු බිම)		5 1 18	423	බිංඳුල්ලපොත්තිය (දියපාර)	1 1 20
346	දෙමහනකඩ		0 2 17	424	ඇලපොත්තිය	8 1 2
347	දෙමහනකඩ (කහඟුල්ලෙමය දිගේ ඉතුරු කරපු බිම)		0 3 0	425	—අභිපාර	0 0 12
348	නාගොල්ලකුල්, මරගලමුකලාන (කහඟුල්ලෙමය දිගේ ඉතුරු කරපු බිම)		1 1 37	426	ඇලපොත්තිය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 1
349	මැදිල්ල (කහඟුල්ලෙමය දිගේ ඉතුරු කරපු බිම)		0 3 7	427	—දියපාර	0 0 37
350	කහඟුල්ලෙමය (දියපාර)		1 2 25	428	ඇලපොත්තිය-මැද-තේන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 22
351	—ගල (කහඟුල්ලෙමය දිගේ ඉතුරු කරපු බිම)		1 1 21	429	ඇලපොත්තිය (මිහඟුන්දෙආර සහ ඇලපොත්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	7 2 23
352	—අභිපාර		0 0 2	430	ඇලපොත්තිය (මිහඟුන්දෙආර සහ ඇලපොත්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	4 2 7
353	මැදිල්ල (කහඟුල්ලෙමය දිගේ ඉතුරු කරපු බිම)		0 3 39	431	මිහඟුන්දෙආර (මිහඟුන්දෙආර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 26
354	—ගල (කහඟුල්ලෙමය දිගේ ඉතුරු කරපු බිම)		0 0 32	432	—දියපාර (හිඳුණ)	0 3 18
355	මැදිල්ල		1 1 17	433	මිහඟුන්දෙආර (දියපාර)	1 3 12
356	මැදිල්ල		0 1 34	434	ඇලපොත්තිය	0 3 14
356½	මැදිල්ල (නාගොල්ලආර දිගේ ඉතුරු කරපු බිම)		0 0 6	435	ඇලපොත්තිය (ඇලපොත්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 36
357	මැදිල්ල		1 0 27	436	ඇලපොත්තිය	1 2 0
358	මැදිල්ල		1 1 33	437	ඇලපොත්තිය (මිහඟුන්දෙආර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 12
359	මැදිල්ල		3 3 15	438	ඇලපොත්තිය (මිහඟුන්දෙආර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 23
360	මැදිල්ල (ඉතුරු කරපු බිම සහ අභිපාර)		0 1 15	439	ඇලපොත්තිය	1 1 32
361	—ගල		0 1 8	440	ඇලපොත්තිය	3 2 11
362	මැදිල්ල		0 3 24	441	ඇලපොත්තිය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 1 36
363	මැදිල්ල (නාගොල්ලආර දිගේ ඉතුරු කරපු බිම)		0 0 31	442	ඇලපොත්තිය (දියපාර)	0 2 10
364	නාගොල්ලආර (දියපාර)		0 2 20	443	—ගල	0 1 3
365	මැදිල්ල (නාගොල්ලආර දිගේ ඉතුරු කරපු බිම)		1 0 26	444	—ඇල	0 0 16
366	මැදිල්ල (නාගොල්ලආර දිගේ ඉතුරු කරපු බිම)		0 0 28	444½	ඇලපොත්තිය (ඇලදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 15
367	මැදිල්ල		1 0 4	445	ඇලපොත්තිය (ඇලපොත්තිය සහ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 5
368	මැදිල්ල (අභිපාර දිගේ ඉතුරු කරපු බිම)		0 0 8	446	ඇලපොත්තිය (ඇලපොත්තිය සහ ඇලපොත්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 35
369	—අභිපාර		0 0 15	447	—මුඩුබිම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 23
370	නාගොල්ලකුල්, කහඟුල්ලෙකුල්		12 1 28	448	ඇලපොත්තිය (ඇල සහ ඇලපොත්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 2
371	නාගොල්ලකුල්		2 0 37	449	ඇලපොත්තිය (ඇල සහ ඇලපොත්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 0
372	නාගොල්ලකුල්		1 2 30	450	ඇලපොත්තිය (ඇල සහ ඇලපොත්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 12
373	—ගල		0 1 16	451	ඇලපොත්තිය (ඇලපොත්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 8
374	නාගොල්ලකුල් (අභිපාර දිගේ ඉතුරු කරපු බිම)		0 0 25	452	ඇලපොත්තිය	0 1 0
375	නාගොල්ලකුල්, උඩවත්තෙහේන		1 1 0	453	ඇලපොත්තිය	2 3 2
376	උඩවත්තෙහේන (නාගොල්ලආර දිගේ ඉතුරු කරපු බිම)		0 2 7	454	ඇලපොත්තිය	1 0 32
377	මරගලමුකලාන, උඩවත්තෙහේන (නාගොල්ලආර දිගේ ඉතුරු කරපු බිම)		11 0 12	455	ඇලපොත්තිය	1 0 9
378	උඩවත්ත (නාගොල්ලආර දිගේ ඉතුරු කරපු බිම)		0 3 23	456	ඇලපොත්තිය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 8
379	නාගොල්ලකුල්, උඩවත්තෙහේන (නාගොල්ලආර දිගේ ඉතුරු කරපු බිම)		1 2 32	457	—දියපාර	0 0 13
380	නාගොල්ලකුල් (දියපාර)		0 1 19	458	ඇලපොත්තිය	1 3 33
381	නාගොල්ලකුල් (දියපාර)		0 0 18	459	—දියපාර	0 3 1
382	නාගොල්ලකුල්, ගැඹුණිතේන, උඩවත්තෙහේන (නාගොල්ලආර දිගේ ඉතුරු කරපු බිම)		3 1 35	460	බේගහලකුණිය, ඇලපොත්තිය (දියපාර සහ ඇලපොත්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	13 3 13
383	ගැඹුණිතේන, උඩවත්තෙහේන		4 1 20	461	—දියපාර (හිඳුණ)	0 0 33
384	ගැඹුණිතේන (නාගොල්ලආර දිගේ ඉතුරු කරපු බිම)		2 1 30	462	ඇලපොත්තිය (දියපාර සහ ඇලපොත්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 35
385	නාගොල්ලකුල් (දියපාර)		0 0 16	463	ඇලපොත්තිය (දියපාර)	1 3 14
386	ගැඹුණිතේන		1 2 16	464	බේගහලකුණිය (ඇලපොත්තිය සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	5 2 34
389	නාගොල්ලකුල් (දියපාර)		0 2 4	465	ඇලපොත්තිය (දියපාර)	0 0 28
394	නාගොල්ල		0 1 12	466	බේගහලකුණිය (ඇලපොත්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	3 3 39
399	බකිනිආර (දියපාර)		0 0 1	467	බේගහලකුණිය	1 1 20
404	—මුඩුබිම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)		0 1 3	468	බේගහලකුණිය	82 2 27
405	බකිනිආර (දියපාර)		0 0 21	469	ගැවත්තරුවේන (ගැවත්තරුවේන දිගේ ඉතුරු කරපු බිම)	4 2 16
406	—දියපාර		0 0 16	470	ගැවත්තරුව	0 1 15
407	නාගොල්ල, කහඟුල්ලකුණිය, බකිනිආරවෙහෙය (බකිනිආර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)		6 1 17	471	ගැවත්තරුව	0 0 11
408	ඇලපොත්තිය		4 0 0	472	ගැවත්තරුවේන (දියපාර) (හිඳුණ)	0 0 29
409	කහඟුල්ලෙකුල් (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)		0 2 2	473	ගැවත්තරුව	0 1 37
410	මරගලමුකලාන		42 1 30			
411	ඇලපොත්තිය		29 2 15			
412	ඇලපොත්තිය, බිංඳුල්ලපොත්තිය (මල ආර, බිංඳුල්ල පොත්තිය සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)		17 1 21			
413	බිංඳුල්ලපොත්තිය		8 1 34			
414	බිංඳුල්ලපොත්තිය		8 2 19			
415	—දියපාර		0 0 34			
416	බිංඳුල්ලපොත්තිය, කහඟුල්ලෙකුල් (මලආර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)		7 3 12			

බිම්කර්මය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	බිම්කර්මය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
474	හැවන්ආරුව, හැවන්ආරුවේනේන, ගල්කඩේයය (කේශලන්දේදාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	3 1 15	526	—දියපාර (හිඳුණ) ..	0 0 5
475	කේශලන්දේදාර (දියපාර) (හිඳුණ) ..	0 0 20	527	වෙලුකිත්තයොඩේයය (දළුපිටියේදාරුවේ ආර, ටවුනිත්තයොඩේදාර, තලගලන්දේදාර සහ රත්තන්තේ මිය දිගේ ඉතුරු කරපු බිම) ..	27 1 32
476	හැවන්ආරුව ..	0 2 29	528	ටවුනිත්තයොඩේදාර (දියපාර) ..	0 0 12
477	ගල්කඩේයය, හැවන්ආරුවේයය ..	1 1 5	529	වෙලුකිත්තයොඩේයය ..	54 1 36
478	තිස්එකේ ආර (දියපාර) ..	0 1 18	530	තලගලන්දේදාර, තලගලන්දේදාර (තලගලන්දේදාර, ටවුනිත්තයොඩේදාර සහ රත්තන්තේ මිය දිගේ ඉතුරු කරපු බිම) ..	7 1 21
479	හැවන්ආරුවේයය, ගල්කඩේයය, හැවන්ආරුව (තිස්එකේ ආර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	7 2 14	531	තල්ගලන්දේදාර (දියපාර) ..	0 0 36
480	—දියපාර (හිඳුණ) ..	0 0 15	532	වෙලුකිත්තයොඩේදාර (දියපාර) ..	0 0 24
481	තිස්එකේයය, හෝමිපලපිටිය ..	2 3 25	533	තල්ගලන්දේදාර ..	1 0 27
481½	තිස්එකේයය (ප්‍රධාන මාගිය දිගේ ඉතුරු කරපු බිම) ..	0 0 35	534	තල්ගලන්දේදාර, අලකොලමට්ටිය (දෙමටඅතුමුල්ලේ ආර දිගේ ඉතුරු කරපු බිම) ..	7 2 25
482	තිස්එකේයය (අඩිපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	0 1 13	535	බබරගලකොඩේදාර (දියපාර) (හිඳුණ) ..	0 0 6
483	හෝමිපලපිටිය ..	1 0 34	536	දෙමටඅතුමුල්ලේදාර (දියපාර) ..	0 3 23
484	සියබලගස්පිටිය ..	2 1 0	537	දෙමටඅතුමුල්ලේදාර, බබරගලන්දේදාර (දෙමටඅතු මුල්ලේදාර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	6 3 10
485	හෝමිපලපිටිය, සියබලගස්පිටිය (හෝමිපලපිටියේ ආර දිගේ ඉතුරු කරපු බිම) ..	2 3 30	538	දෙමටඅතුමුල්ලේදාර ..	7 2 7
486	හෝමිපලපිටියේ ආර (දියපාර) ..	0 0 19	539	බබරගලන්දේදාර ..	116 0 30
487	හෝමිපලපිටියේයය (ප්‍රධාන මාගිය දිගේ ඉතුරු කරපු බිම) ..	0 0 19	540	කපුකොටුට්ටිය ..	58 0 14
488	හෝමිපලපිටිය ..	0 1 11	541	බබරගලන්දේදාර, සියබලගස්පිටියේයය (සියබල ගස්පිටියේදාර, ගල්කඩේදාර සහ බබරගස්දෝමේ ආර දිගේ ඉතුරු කරපු බිම) ..	16 0 7
489	හෝමිපලපිටිය ..	0 1 30	542	සියබලගස්පිටියේයය ..	2 0 18
489½	හෝමිපලපිටිය (හෝමිපලපිටියේ ආර දිගේ ඉතුරු කරපු බිම) ..	0 0 35	543	ගල්කඩේදාර (දියපාර) ..	0 0 17
490	හෝමිපලපිටියේයය (හෝමිපලපිටියේ ආර දිගේ ඉතුරු කරපු බිම) ..	7 3 36	544	ගල්කඩේදාර (දියපාර) ..	0 1 24
491	හෝමිපලපිටියේ ආර (දියපාර) ..	0 2 8	545	සියබලගස්පිටියේදාර (දියපාර) ..	0 0 25
492	හෝමිපලපිටිය, පුලුඳුගල (වෙලුකිත්තයොඩේ ආර සහ හෝමිපලපිටියේ ආර දිගේ ඉතුරු කරපු බිම) ..	4 3 38	546	ගල්කඩේදාර (දියපාර) ..	0 0 33
493	හෝමිපලපිටියේදාර (දියපාර) ..	0 0 7	547	ගල්කඩේදාර ..	6 3 13
494	හෝමිපලපිටිය, පුලුඳුගල (වෙලුකිත්තයොඩේදාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	8 2 6	548	හැවන්ආරුව ..	2 2 11
495	වෙලුකිත්තයොඩේ ආර (දියපාර) ..	0 1 34	549	ගල්කඩේදාර, හැවන්ආරුව (ගල්කඩේදාර, බබර ගස්දෝමේදාර සහ සියබලගස්පිටියේදාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	10 1 25
496	පුලුඳුගලේනේන ..	6 1 13	550	—දියපාර (හිඳුණ) ..	0 0 4
497	පුලුඳුගලේනේන, පුලුඳුගල (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	1 1 28	551	ගල්කඩේදාර (දියපාර) (හිඳුණ) ..	0 1 25
498	පුලුඳුගල ආර (දියපාර) ..	0 0 4	552	හැවන්ආරුව, මීරනගේන (ගල්කඩේදාර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	5 2 2
499	වෙලුකිත්තයොඩේ ..	33 1 10	553	හැවන්ආරුව ..	1 2 34
500	වෙලුකිත්තයොඩේ (වෙලුකිත්තයොඩේ ආර) ..	0 0 29	554	හැවන්ආරුව, හැවන්ආරුවේයය (ඇලපොතආර සහ අඹකොට්ටේ මිය දිගේ ඉතුරු කරපු බිම) ..	10 1 0
501	කබල්ලගල (කබල්ලගලේ ආර දිගේ ඉතුරු කරපු බිම) ..	1 1 32	555	ඇලපොතආර (දියපාර) ..	1 0 18
502	කබල්ලගලේ ආර (දියපාර) ..	0 0 10	556	ඇලපොතආර (ඇලපොතආර සහ හෙරලිගස්ආර දිගේ ඉතුරු කරපු බිම) ..	1 2 12
503	කබල්ලගලේ ආර (දියපාර) ..	0 1 33	557	හෙරලිගස්ආර (දියපාර) ..	0 1 3
504	කබල්ලගලේනේන ..	11 2 14	558	ඇලපොතආර, ඇලපොතමුකලාන (හෙරලිගස්ආර සහ අඹකොට්ටේ මිය දිගේ ඉතුරු කරපු බිම) ..	8 1 26
505	කබල්ලගලේනේන (කබල්ලගලේ ආර දිගේ ඉතුරු කරපු බිම) ..	4 2 1	559	අඹකොට්ටේ මිය (දියපාර) ..	3 1 3
506	කබල්ලගල, කබල්ලගලේනේන, වෙලුකිත්තයොඩේ (කබල්ලගලේ ආර සහ වෙලුකිත්තයොඩේ ආර දිගේ ඉතුරු කරපු බිම) ..	3 0 22	560	—දියපාර ..	0 1 6
507	කබල්ලගලේනේන ..	1 3 15	561	මීරනගේන, ඇලපොතමුකලාන (අඹකොට්ටේ මිය, කොස්ආර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	10 3 23
508	වෙලුකිත්තයොඩේ ආර (දියපාර) ..	0 0 37	562	මීරනගේන ..	2 1 18
509	කබල්ලගලේනේන, වෙලුකිත්තයොඩේ (කබල්ල ගලේආර සහ වෙලුකිත්තයොඩේදාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	3 3 24	563	කොස්ආර (දියපාර) ..	1 1 13
510	කබල්ලගලේනේන ..	3 1 22	564	මීරනගේන, ඇලපොතමුකලාන (කොස්ආර, ඇල කොටුට්ටේදාර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	15 1 11
511	වෙලුකිත්තයොඩේ ..	2 2 31	565	මීරනගේන ..	6 3 6
512	කබල්ලගලආර (දියපාර) ..	0 0 10	566	—දියපාර (හිඳුණ) ..	0 0 15
513	කබල්ලගලේනේන, වෙලුකිත්තයොඩේ, වෙලුකිත්ත යොඩේන, කබල්ලගලආර, වෙලු කිත්තයොඩේදාර සහ මලමිය දිගේ ඉතුරු කරපු බිම) ..	8 3 4	567	ඇල්කොටුට්ටේදාර (දියපාර) ..	1 3 15
514	මලමිය (දියපාර) ..	0 0 27	568	ඇලපොතමුකලාන, මීරනගේන (ඇල්කොටුට්ටේදාර සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	3 3 5
515	වෙලුකිත්තයොඩේන, කබල්ලගලආර ..	0 3 25	569	මීරනගේන ..	1 0 32
516	වෙලුකිත්තයොඩේ ආර (දියපාර) ..	0 0 13	570	ඇලපොතමුකලාන ..	7 0 3
517	අම්පිටියේදාරවේයය ..	52 2 10	571	—දියපාර (හිඳුණ) ..	0 0 15
518	අම්පිටියේදාර (දියපාර) ..	0 0 13	572	කිතුල්ආර (දියපාර) (හරිකොට්ටේ) ..	1 1 20
519	අම්පිටියේදාර (දියපාර) ..	0 0 31	573	ඇල්කොටුට්ටේනේන, ඇලපොතමුකලාන (දියපාර ඇලකොටුට්ටේදාර, මීරනගේන, කිතුල්ආර දිගේ ඉතුරු කරපු බිම) ..	29 0 30
520	අම්පිටියේදාරවේයය (අම්පිටියේදාර, හෙල්ලිගස් ලන්දේදාර සහ තලාවේදාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	22 1 22	574	මීරනගේන ..	3 1 38
521	හෙල්ලිගස්ලන්දේදාර (දියපාර) ..	1 1 24	575	මීරනගේන (දියපාර) ..	2 0 31
522	තලාවේදාර (දියපාර) ..	0 0 21	576	බුටුගොල්ලේයය (අඹකොට්ටේ මිය, ගල්කඩේදාර සහ බබරගස්දෝමේ ආර දිගේ ඉතුරු කරපු බිම) ..	12 2 7
523	තලාවේයය, බබරගස්ලන්දේදාර (හෙල්ලිගස්ලන්දේදාර සහ තලාවේදාර සහ රත්තන්තේ මිය දිගේ ඉතුරු කරපු බිම) ..	11 1 17	577	අඹකොට්ටේ මිය (දියපාර) (හරිකොට්ටේ) ..	1 1 33
524	හෙල්ලිගස්ලන්දේදාර ..	0 3 25	578	—අඩිපාර ..	0 1 8
525	අම්පිටියේදාරවේ ආර (දියපාර) ..	0 1 29	579	බබරගස්දෝමේදාර (දියපාර) ..	0 8 1
			580	බබරගලකොඩේයය ..	1 0 6
			581	බබරගලන්දේදාර, බබරගල කොඩේයය (බබරගස් දෝමේදාර සහ බබරගස්ලන්දේදාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	4 0 6
			582	බබරගස්ලන්දේදාර (දියපාර) ..	0 1 0

බිම්කරවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	බිම්කරවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
583	බඹරගස් ලන්ද (බඹරගස් ලන්දේදොර, අඹකොට්ටි මය රත්තත්තා මය දිගේ ඉතුරු කරපු බිම) . .	7 0 19	587	අලකොලමඩේයාය	... 1 1 21
584	තල්ගහලන්දේසේන	11 3 4			
585	රත්තත්තා මය (දියපාර) (හපිකොටසක්)	7 1 33		මුළු ගණන	... 3,868 0 33
586	අලකොලමඩේයාය, තල්ගහලන්ද (රත්තත්තා මය සහ දෙමටඅතුමුල්ලේදොර දිගේ ඉතුරු කරපු බිම)	20 3 9			

බදුල්ල නි. නි 3—1954

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය අල් 3340/පේ/අල් 3/509/53.

1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පහත සඳහන් කරන ලද ලාංඡන ඇතුළත පිහිටා තිබෙන හැරවන දිස්ත්‍රික්කයේ දකුණු පිහිටි කෝරළේ පිලකඩුමුල්ල ගම්මුලාදැනියාගේ කොට්ඨාශයට අයත් (1) සීමාසහිත රත්මල් වැව්වත්ත සමාගම, නැපැල් පෙට්ටිය නො 5, කොළඹ, (2) ජේ එච් සෝමතිලක, පිලකඩුමුල්ල, තාත්තත්තිය, (3) ජේ. එච් සෝමාවතී, සිත්ගල් පුහුම් බාරේ, ගල්ලැහැමුල්ල, වැලිපැත්තගහමුල්ල, (4) ඇම් ඒ. අප්පු සිංහසේන, වලඟපිටිය, තාත්තත්තිය; (5) ඇස් ඒ බරෝන් පි අප්පුහාමි, පිලකඩුමුල්ල, තාත්තත්තිය; (6) ජේ එච් අබේතුංග අප්පුහාමි, පිලකඩුමුල්ල, තාත්තත්තිය, (7) ජේ එච් ජයතිලක, සිත්ගල් පුහුම් බාරේ, ගල්ලැහැමුල්ල, වැලිපැත්තගහමුල්ල; (8) ඇස් ජයසිංහ, පිලකඩුමුල්ල, තාත්තත්තිය; (9) ජේ ඇ. චන්ද්‍රසේකර, පිලකඩුමුල්ල, තාත්තත්තිය, (10) ජේ එච් ගුණතිලක, පිලකඩුමුල්ල, තාත්තත්තිය, (11) ජේ එච් සෝමාවතී, ජේ එච්. සෝමතිලක බාරේ, පිලකඩුමුල්ල, තාත්තත්තිය යන අයවලුන් විසින් උරුම කියා පිහිටි පිලකඩුමුල්ල-වලඟපිටිය පාර දෙපැත්තේ පිහිටා තිබෙන අකකර 1/4ක් ප්‍රමාණ ඉඩම් තීරු.

උතුරට: ඇස්. ජයසිංහ, ජේ ඇම් චන්ද්‍රසේකර මහතුන්ට අයිති ඉඩම;

නැගෙනහිරට: ඇස්. ජයසිංහ මහත්මියට අයිති ඉඩම;
දකුණට තාත්තත්තිය-පිලකඩුමුල්ල පි. බබ්ලිබ් බී පාර,
බටහිරට: සීමාසහිත රත්මල් වැව්වත්ත, ජේ ඇම් සෝමතිලක හා අනිත් අයවලුන්, ජේ ඇම් අබේතුංග අප්පුහාමි සහ අනිත් අයවලුන් ජේ එච් ගුණතිලක, ඇම් ඒ. අප්පුසිංහසේන, ඇස්. ඒ බරෝන් පි අප්පුහාමි, ඇස් ඒ. ජයසිංහ සහ ජේ. ඇම්. චන්ද්‍රසේකරට අයිති ඉඩම්

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ මැයි මස 19 වැනි දින
කොළඹදීය

1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

උතුරට මෙම ඉඩමෙන් කොටසක්ද, නැගෙනහිරට ප්‍රසිද්ධ පාරද, දකුණට කණේතවත්ත නොහොත් මහගෙදරවත්තද, බටහිරට පැල වත්ත දෙකිගද යන මායිම් ඇති කළුතර දිස්ත්‍රික්කයේ රසිගම කෝරළයේ නො. 645, මීල්ලෙනිය ගම්මුලාදැනි කොට්ඨාසයේ කෙට්ටොඩි ගමේ පිහිටි රු.බී 1ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති බටපුරු වත්ත නමැති ඉඩම් කට්ටියක්

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

නො අල් එච් 887/පේ/3/1286
වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 16 වැනි දින
කොළඹදීය.

1954පේ අඩක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අඩක 39 දරණ ඉඩම් රජය සත්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධිත වූ 1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කැගලු දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ බෝපිටිය ගම්මුලාදැනි වසමේ අත්තාවල ගමේ පිහිටි අංක 115 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 203 දරණ බිම්කරවිය වශයෙන් සවිස්තරව හැඳින්වෙන ප්‍රමාණයෙන් අ 0, රූ 3, ප 15ක් විශාල මහලක් දේ සේන නමැති ඉඩම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 45 ඊ 267/අල් ඇම් 5547

වම් 1954ක් වූ නොවැම්බර් මස 16 වැනි දින
කොළඹදීය.

සම්බන්ධ අංකය අල් පී 6141/පේ/ඒඅල්/774.

1954පේ අඩක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධිත වූ 1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 36 ඒ වගන්තිය යටතේ කෙරෙන පැවරීමේ ආඥාව අවලංගු කිරීම

1954පේ අප්‍රේල් මස 2 වැනි දින නිකුත් කළ, නො 10,659 දරණ රජයේ සැසරි පත්‍රයෙහි පළකරන ලද, 1954පේ ඔර්තු මස 22 දින දරණ, 1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 36 වැනි වගන්තිය යටතෙහි වූ ආඥාවෙන් මෙහි උප ලෙඛනයෙහි සවිස්තරව සඳහන් කර තිබෙන ඉඩම ගරු මහාරාජ්ණිය වෙත පැවරීම.

එසේ වුවද එහි ඉඩමෙහි අයිතිය මෙතෙක් ගරු මහා රාජ්ණියට සහ එතුමිය වෙනුවෙන් ලබාගත නැති බැවින්

දැනට, එමනිසා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ වන මම, 1954පේ නො 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධිත වූ, 1950ගේ නො 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ, 36 (ඒ) වගන්තිය යටතේ මා වෙත පැවරී ඇති බලතල ක්‍රියාත්මක කර, 1954පේ අප්‍රේල් මස 2 වැනි දින නිකුත් කළ, නො 10,659 දරණ රජයේ සැසරි පත්‍රයෙහි පළකරන ලද එහි ආඥාව මෙයින් අවලංගු කරමි

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 15 වැනි දින
කොළඹදීය

උපලෙඛනය

ඒ 1,408 දරණ මූලික සිතියමෙහි කැබලි නො. 2

අංකය කිව 4643/පේ/ඇල් ඇල් 303/33

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් අත්පත් කර ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කළ පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ප්ලාන් නො ඒ 3718 ගම—ඉහලමඩම්පැල්ල

කැබැල්ල : 1. ඉඩමේ නම : දුක්කෙයඅහර. විස්තරය කුඹුර සහ කඩවැටුන අම්බලමක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නා මාර්සිංක පේඩ්ගේ ප්‍රේමදස, මඩම්පැල්ල ප්‍රමාණය අ 0, රු 0, ප. 179

කැබැල්ල : 2. ඉඩමේ නම : දුක්කෙයඅහර විස්තරය. කුඹුර. අයිතිකම් කියන්නා රත්ගොතිපේඩ්ගේ නාමවති, මඩම්පැල්ල ප්‍රමාණය අ 0, රු. 0, ප 49.

කැබැල්ල : 3. ඉඩමේ නම : දුක්කෙයඅහර. විස්තරය. කුඹුර. අයිතිකම් කියන්නා : රත්ගොතිපේඩ්ගේ සිලවති, මඩම්පැල්ල. ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 167

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ පෙබරවාරි මස 9 වැනි දින පූර්වහඟ 930ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1955ක්වූ ජනවාරි මස 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

බඩ්ලි පත්මනාතන්, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 27 වැනි දින කොළඹ කවිචේරියේදීය

අංකය. කිව. 4699/පේ/ඒඇල් 557/53.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතයි 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් අත්පත් කර ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කළ පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ප්ලාන් අංකය ඒ 3,755 ගම—වැලිගේන

කැබැල්ල : 1. ඉඩමේ නම : කදුරුගහවත්ත විස්තරය සර් ගොඩනැගිල්ලක් සහ අසර් ගහකරු කොටසක් ඇති ඉඩම. අයිතිකම් කියන්නා : පේදුරු බාබර ප්‍රනාන්දු පුල්ලෙ, බම්බුකුලිය, කොච්චිකමේ. ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 11.5

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ පෙබරවාරි මස 7වෙනි දින අපරහඟ 230ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1955ක්වූ ජනවාරි මස 24වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

බඩ්ලි පත්මනාතන්, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 27වෙනි දින කොළඹ කවිචේරියේදීය

අංකය කිව 4491/පේ/සීපී/2831

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ප්ලාන් නො ඒ 3,614. ගම—තුන්තාන සහ මාවතගම

කැබැල්ල : 1. ඉඩමේ නම. කෝන්ගහලක්ද. විස්තර පොල් ඉඩම. අයිතිකම් කියන්නා රජය සහ බලයෙන් අල්ලාගත තිබෙන අය නැසිගිය ඒ පේ වැන්ඩපුටන් මහත්මයා, කොළඹ. ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප 123.

කැබැල්ල : 2. ඉඩමේ නම කෝන්ගහලක්ද. විස්තර පොල් ඉඩම, දෙකිය සහ අතුසෙවිලි කළ පැල අයිතිකම් කියන්නෝ පේ. වැන්ඩපුටන් මහත්මයා, ඇරිකිත්ස් ස්පැන්ස් සහ සමාගම, කුමාරවිටිය, කොළඹ; බැන්ජමින් වැන්ඩපුටන් මහත්මයා, හල්ගොල්ල වත්ත, ගලගෙදර; ඇල් ඇල් ගොස්මේ නෝනා, 30, සැන්චි සෙබැස්තියන් විටිය, අළුත්කමේ; ජූලියන් සාර්මන් නෝනා, මැරියොපොල් හෝටලේ හාටේ, කුමාර විටිය, කොළඹ; ඒ. පේ වැන්ඩ පුටන් මහත්මයා, නෙලි වැන්ඩපුටන් නෝනා හාටේ, සැන්චි පේර්ප් ඇස්ටේට්, ගලගෙදර; ඇම් ඇන් ඒ වැන්ඩපුටන් මහත්මයා, නෙලි වැන්ඩපුටන් නෝනා හාටේ සහ හිල්ඩ වැන්ඩපුටන් නෝනා, 2U, ඇල්ප්‍රයි පෙදෙස, කොල්එපිටිය.

ප්‍රමාණය : අ 12, රු. 2, ප 265

කැබැල්ල : 3. ඉඩමේ නම කෝන්ගහලක්ද විස්තර : පොල් ඉඩම අර්ධකම් කියන්නෝ පේ වැන්ඩපුටන් මහත්මයා, ඇරිකිත්ස් ස්පැන්ස් සහ සමාගම, කුමාරවිටිය, කොළඹ, බැන්ජමින් වැන්ඩපුටන් මහත්මයා, හල්ගොල්ල වත්ත, ගලගෙදර; ඇල් ඇල් ගොස්මේ නෝනා, 30, සැන්චි සෙබැස්තියන් විටිය, අළුත්කමේ; ජූලියන් සාර්මන් නෝනා, මැරියොපොල් හෝටලේ හාටේ, කුමාර විටිය, කොළඹ; ඒ. පේ වැන්ඩ පුටන් මහත්මයා, නෙලි වැන්ඩපුටන් නෝනා හාටේ, සැන්චි පේර්ප් ඇස්ටේට්, ගලගෙදර; ඇම් ඇන් ඒ වැන්ඩපුටන් මහත්මයා, නෙලි වැන්ඩපුටන් නෝනා හාටේ සහ හිල්ඩ වැන්ඩපුටන් නෝනා, 20, ඇල්ප්‍රයි පෙදෙස, කොල්එපිටිය.

ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 248.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ ජනවාරි මස 31 වැනි දින අපරහඟ 230ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1955ක්වූ ජනවාරි මස 17 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

බඩ්ලි පත්මනාතන්, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 27 වැනි දින කොළඹ කවිචේරියේදීය.

අංකය කීව 4339/ජේ/එච්.ඒ.පී 2288.

අංකය ඇල් 3284

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ජලාගාර නො ෪ 3,750 ගම්—කළුබෝවිල නැගෙනහිර

අවසාන ගම් සිතියමේ නො 35, අතිරේක නො 2 ගම්—දෙමදමය

කැබැල්ල : 1

කැබැල්ල : 312.

ඉඩමේ නම බදුවත්ත, වුටලන්ඩි පාරේ පිටි වරපහම් නො 67 හහ 67/2 දරණ ඉඩම්වලින් කොටස්

ඉඩමේ නම කළුබෝවිල

විස්තර අසීර ගෙයක්, වැසිකිළියක් සහ ලිදක් ඇති පොල් ඉඩම අයිතිකම් කියත්තා : හි බඩලිච් රාජපතිරන නොනාමගන්මිය, සි විව ඇවනිච්, කොල්ලුපිටිය ප්‍රමාණය අ 2, රු 3, ප. 37

විස්තරය : අවුරුදු 5-10 දක්වා වයස ඇති කොස්ගස් 7ක්ද පොල් ගස් 15ක්ද කජුගස් 1ක්ද පුටුක්ගස් 16ක්ද දෙල්ගස් 1ක්ද බෙලි ගස් 1ක්ද දෙබිම්ගස් 1ක් හා අඹගස් 1ක්ද ඇති වත්ත (අ 0, රු. 1, ප. 52) හා * පාරක කොටසක් (අ. 0, රු. 0, ප 20.7) අයිතිකම් කියන්නෝ මෙල්ලවමුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා, මෙල්ලවමුදියන්සේලාගේ පුංචිරුල, මෙල්ලවමුදියන්සේලාගේ කලු බණ්ඩා, මෙල්ලවමුදියන්සේලාගේ හිංගිරි අම්මා, දෙමදමය, නාලන්ද ප්‍රමාණය අ 0, රු. 1, ප. 25 9

කැබැල්ල : 2.

කැබැල්ල : 313.

ඉඩමේ නම ඇහිලිය විස්තර : ඇහිලිය. අයිතිකම් කියන්නා හි බඩලිච් රාජපතිරන නොනාමගන්මිය, සි විව ඇවනිච්, කොල්ලුපිටිය හහ අරඳුල් කරන අය සි ෪ පි වතිගඟුංග මහත්මයා, නො 17, වැම්පල් පාර, ගල්කිස්ස ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6.

ඉඩමේ නම කළුබෝවිල විස්තරය අවුරුදු 5-10 දක්වා වයස ඇති පොල්ගස් 40ක්ද පුටුක්ගස් 42ක් හා කොස්ගස් 5ක්ද ඇති වත්ත. අයිතිකම් කියන්නෝ මෙල්ලවමුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා, මෙල්ලවමුදියන්සේලාගේ පුංචිරුල, මෙල්ලවමුදියන්සේලාගේ කලු බණ්ඩා, මෙල්ලවමුදියන්සේලාගේ හිංගිරි අම්මා, දෙමදමය, නාලන්ද ප්‍රමාණය අ 0, රු. 1, ප 22.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ ජනවාරි මස 31 වැනි දින පූර්වදාන 9.30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි

කැබැල්ල : 314.

තවද වම් 1955ක්වූ ජනවාරි මස 17 වැනි දිනට මත්තෙන් ෪ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ෪ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඉඩමේ නම කළුබෝවිල විස්තරය : අවුරුදු 5-10 දක්වා ඇති අඹගස් 1ක්, හා කොස්ගස් දෙකක් ඇති වත්ත. අයිතිකම් කියන්නෝ මෙල්ලවමුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා, මෙල්ලවමුදියන්සේලාගේ පුංචිරුල, මෙල්ලවමුදියන්සේලාගේ කලු බණ්ඩා, මෙල්ලවමුදියන්සේලාගේ හිංගිරි අම්මා, දෙමදමය, නාලන්ද ප්‍රමාණය අ 0, රු. 0, ප 38

බඩලිච් පත්මනාතන්, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා වම් 1954ක්වූ නොවැම්බර් මස 27 වැනි දින කොළඹ කවිචේරියේදීය

අංකය ඇල් කී 733

අංකය ඇල් 3284

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ (සංශෝධිත) ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ (සංශෝධිත) ආඥාපණනාම පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ජලාගාර නො 2,188

මාතලේ දිස්ත්‍රික්කයේ අණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

ලොව නො. 1.

මාතලේ දිස්ත්‍රික්කයේ අණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

ඉඩමේ නම කටබුලාවත්ත පිහිටීම මධ්‍යම පලාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ කොට්ඨාශයේ තිස්පනේ කෝරළේ කොත්මලේ ගම විස්තර : මුඩුබිම, හඳු වැවක් සහ නාවකාලික පැලක් තිබේ අයිතිකම් කියන්නා සීමාසහිත කොන්සෙලිවේට්ටි වතු සමාගම, ඒජන්තවරු සීමාසහිත ජෝර්ජ් ඉස්ට්විට් සහ සමාගම, කොළඹ ප්‍රමාණය අක්කර 0, රු. 0, පර්චස් 42

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ ජනවාරි මස 31වෙනි දින උදේ 10ට කොත්මලේ ආණ්ඩුවේ බෙහෙත් ශාලාවේදී මා සම්මුඛව සිටිය යුතුයි. තවද වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 20වෙනි දිනට මත්තෙන් ෪ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ෪ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ ජනවාරි මස 31වෙනි දින උදේ 10ට කොත්මලේ ආණ්ඩුවේ බෙහෙත් ශාලාවේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

මාතලේ දිස්ත්‍රික්කයේ අණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා වම් 1954ක්වූ නොවැම්බර් මස 23වෙනි දින මාතලේ කවිචේරියේදීය

තවද වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 20වෙනි දිනට මත්තෙන් ෪ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ෪ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

සී. ජේ. සේරසිංහ, නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා. වම් 1954ක්වූ නොවැම්බර් මස 25 වැනි දින නුවරඑළිය කවිචේරියේදීය

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

ගම් සිතියම් නො 264පේ පිටපත් නො 1 ගම—මේල්පිටිය

කැබැල්ල : 342

ඉඩමේ නම ගොලුමුනේන්ත විස්තරය පාරක කොටසක් සහිත හේන අයිතිකම් කියන්නෝ අබේසිංහ මුදියන්සේලාගෙදර සි සෙනෙවිරත්න හා විදානේන්තයලාගේගෙදර කිරියානේන්තයා, මේල්පිටිය, නාලන්ද ප්‍රමාණය අ 0, රු 3 ප 13

කැබැල්ල : 352

ඉඩමේ නම ලංකාකුඹුරේපිල්ලාව, විකරදෙනියේපිල්ලාව විස්තරය පාරක කොටසක් සහිත හේන අයිතිකම් කියන්නෝ අබේසිංහ මුදියන්සේලාගෙදර සි සෙනෙවිරත්න හා විදානේන්තයලාගේගෙදර කිරියානේන්තයා මේල්පිටිය නාලන්ද ප්‍රමාණය අ 0, රු 1, ප 33

එකතුව : අ. 1, රු. 1, ප. 6

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධයක් කියා සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වඩ 1955හේ ජනවාරි මස 12වෙනි දින පෙරවරු 9ට නාලන්දේ නානායම්පලේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1955හේ ජනවාරි මස 5වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සටහාවක් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඊ එච්. සෙනවිරත්න,

මාතලේ දිස්ත්‍රික්කයේ අණවුවේ අතිරේක උප ඒජන්තතුමා වම් 1954ක්වූ නොවැම්බර් මස 23වෙනි දින මාතලේ කච්චේරියේදීය

අංකය ඇල් 3284

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේවූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

අවසාන ගම් සිතියම් නො 34 අතිරේක නො 2 ගම—අලුත්ගම

කැබැල්ල : 362

ඉඩමේ නම — විස්තර වාරි මාගී දෙපාර්තමේන්තුව මගින් සාදවන ලද පාර අයිතිකම් කියන්නා නාගොල්ල පන්සලේ ප්‍රධාන භාරකාර නැත. සුමන තෙරණුවෝ, නාගොල්ල විහාරය අළුත්ගම, වහනෝවිටේ ප්‍රමාණය අ 0 රු 0, ප 59

කැබැල්ල : 363

ඉඩමේ නම ගලමුනේකුඹුර විස්තර මඩකුඹුර අයිතිකම් කියන්නා නාගොල්ල පන්සලේ ප්‍රධාන භාරකාර නැත. සුමන තෙරණුවෝ, නාගොල්ල විහාරය අළුත්ගම, වහනෝවිටේ ප්‍රමාණය අ 0 රු 0, ප 439

කැබැල්ල : 364

ඉඩමේ නම ගලමුනේකුඹුර විස්තර මුඩුබිම අයිතිකම් කියන්නා නාගොල්ල පන්සලේ ප්‍රධාන භාරකාර නැත. සුමන තෙරණුවෝ, නාගොල්ල විහාරය, අළුත්ගම, වහනෝවිටේ ප්‍රමාණය අ 0 රු 0, ප 68

කැබැල්ල : 365

ඉඩමේ නම ගලමුනේකුඹුර විස්තර මුඩුබිම අයිතිකම් කියන්නා නාගොල්ල පන්සලේ ප්‍රධාන භාරකාර නැත. සුමන තෙරණුවෝ, නාගොල්ල විහාරය, අළුත්ගම, වහනෝවිටේ ප්‍රමාණය අ 0, රු 0, ප 45

කැබැල්ල : 366

ඉඩමේ නම ගලමුනේවත්ත විස්තර පොල් වත්ත (වසා කර නැත) අයිතිකම් කියන්නා පාතුමුතු මහත්මිය අළුත්ගම වහනෝවිටේ ප්‍රමාණය අ 0, රු. 0, ප 95

කැබැල්ල : 367

ඉඩමේ නම — විස්තර වාරිමාගී දෙපාර්තමේන්තුව මගින් සාදවන ලද පාර අයිතිකම් කියන්නා පාතුමුතු මහත්මිය, අළුත්ගම, වහනෝවිටේ. ප්‍රමාණය අ 0, රු 0 ප 247

කැබැල්ල : 368.

ඉඩමේ නම ගලමුනේවත්ත විස්තර අවුරුදු 25ක් පමණ ඇති පොල් ගස් 4ක් ඇති පොල් වත්ත අයිතිකම් කියන්නා පාතුමුතු මහත්මිය අළුත්ගම, වහනෝවිටේ ප්‍රමාණය අ 0, රු 0, ප 15

කැබැල්ල : 369.

ඉඩමේ නම ලීදකුඹුරවත්ත විස්තර අවුරුදු 10ක් ඇති පොල් ගස් දෙකක් ඇති වත්ත හා වාරිමාගී දෙපාර්තමේන්තුව මගින් සාදවන ලද පාරක කොටසක්—පොල්වත්ත (අ 1, රු 0, ප 379), පාර (අ 0, රු. 1, ප. 36) අයිතිකම් කියන්නා පන්මාවති කුමාරිමාමි කැල්පෙට්පොල, අළුත්ගම, වහනෝවිටේ ප්‍රමාණය අ 1, රු 2 ප 339

කැබැල්ල : 372

ඉඩමේ නම ලීදගොඩතැන්න විස්තර අවුරුදු 15ක්වූ කොස් ගස් 3ක් හා අඹගස් 1ක් ඇති හේන සහ වාරිමාගී දෙපාර්තමේන්තුව මගින් සාද පාරක කොටසක්—හේන (අ 1, රු 1, ප 118), පාර (අ 0, රු 1, ප 247). අයිතිකම් කියන්නෝ ආර් බී කපුචන්තනැන්න, මාතලේ රොමානිස් කලාපිටිය, කලාපිටිය හා එච් එච් අමරදස ප්‍රමාණය අ 1, රු 2 ප 365

කැබැල්ල : 373.

ඉඩමේ නම වතුසය විස්තර මුඩුබිම (ප 19) වාරිමාගී දෙපාර්තමේන්තුව සාද පාරක කොටසක් (ප 7) අයිතිකම් කියන්නා ලේනවල සරණංකර තෙර, අළුත්ගම, වහනෝවිටේ ප්‍රමාණය අ 0, රු 0, ප 26

කැබැල්ල : 374.

ඉඩමේ නම ගොඩවලතැන්න විස්තර වාරිමාගී දෙපාර්තමේන්තුව මගින් සාදවන ලද යබොලෙක් බිදින ලද වෑංකියක් සහිත හේන අයිතිකම් කියන්නෝ ආර් බී කපුචන්තනැන්න, මාතලේ, රොමානිස් කලාපිටිය, කලාපිටිය හා එච් එච් අමරදස ප්‍රමාණය අ 0 රු 0, ප 34

කැබැල්ල : 375.

ඉඩමේ නම ගොඩවලතැන්න විස්තර වාරිමාගී දෙපාර්තමේන්තුව මගින් සාද බෙලෙක් කුඹාරමක් හා අත්හරින ලද පාරක් ඇති හේන—හේන (ප 232), පාර (ප 3) අයිතිකම් කියන්නෝ ආර් බී කපුචන්තනැන්න, මාතලේ, රොමානිස් කලාපිටිය, කලාපිටිය හා එච් එච් අමරදස ප්‍රමාණය අ 0, රු 0, ප 262

කැබැල්ල : 378.

ඉඩමේ නම කොරදවෙල විස්තර මුඩුබිම අයිතිකම් කියන්නෝ ඒ බබ්ලිච්, විලියම් බණ්ඩාර, ඒ. බබ්ලිච්, බණ්ඩාරනායක, ඊ බබ්ලිච් බබ්ලිච් බණ්ඩාර, අළුත්ගම ප්‍රමාණය අ 0 රු 3, ප 255 එකතුව : අ 5, රු. 0, ප. 31.8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධයක් කියා සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වඩ 1955හේ ජනවාරි මස 15 වැනි දින පෙරවරු 9ට අළුත්ගම ආණ්ඩුවේ පාසලේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1955හේ ජනවාරි මස 8 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සටහාවක් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඊ එච් සෙනවිරත්න

මාතලේ දිස්ත්‍රික්කයේ අණවුවේ අතිරේක උප ඒජන්තතුමා වම් 1954ක්වූ නොවැම්බර් මස 23වෙනි දින මාතලේ කච්චේරියේදීය

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

අංකය : ඇල්ෆර්ඩ්/එපීඇල් 2385 ඡේ 54 ඇල් 380

1954ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

5වෙනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942ඡේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනාම කටයුතු සඳහා ලබාගතයුතුයි. ඉඩම් කොමසාරිස් තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාමේ 62 වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනාමේ 3(5) වැනි වගන්තිය සමඟ කියවා හෝරුම් ගතයුතුවූ) 1954ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනයවූ 1950ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාමේ 5(1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපණනාම යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුරි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාර කරමි

පී බී මුලත්තුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 18 වෙනි දින කොළඹදීය.

උපලෙඛනය

අවසාන ශ්‍රාමීය සිතියමේ නම්වරය 570, අතිරේක නම්වර 1 ගම—නාගොඩ

කැබැල්ල : 362.

ඉඩමේ නම දෙල්ගහවතුරව, අලුත්වතුරව

විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නා. ගාල්ලේ පෙට්ටිගලවත්තේ " ඇට් ස්ට්‍රීට්ස් " අයිතිකරු, ඡේ ඒ ඇස් ඒ ජයවර්ධන

ප්‍රමාණය අ 0, රු 1, ප 0

කැබැල්ල : 363.

ඉඩමේ නම දෙල්ගහවතුරව, අලුත්වතුරව

විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නා ගාල්ලේ පෙට්ටිගලවත්තේ " ඇට් ස්ට්‍රීට්ස් " අයිතිකරු, ඡේ ඒ ඇස් ඒ ජයවර්ධන

ප්‍රමාණය අ 5, රු 8, ප 39

කැබැල්ල : 364.

ඉඩමේ නම දෙල්ගහවතුරව, අලුත්වතුරව

විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නා ගාල්ලේ පෙට්ටිගලවත්තේ " ඇට් ස්ට්‍රීට්ස් " අයිතිකරු, ඡේ ඒ ඇස් ඒ ජයවර්ධන

ප්‍රමාණය අ 0, රු 8, ප 22

කැබැල්ල : 365

ඉඩමේ නම දෙල්ගහවතුරව, අලුත්වතුරව

විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නා ගාල්ලේ පෙට්ටිගලවත්තේ " ඇට් ස්ට්‍රීට්ස් " අයිතිකරු, ඡේ ඒ ඇස් ඒ ජයවර්ධන

ප්‍රමාණය අ 0, රු 8, ප 2

කැබැල්ල : 366

ඉඩමේ නම දෙල්ගහවතුරව, අලුත්වතුරව

විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නා ගාල්ලේ පෙට්ටිගලවත්තේ " ඇට් ස්ට්‍රීට්ස් " අයිතිකරු, ඡේ ඒ ඇස් ඒ ජයවර්ධන

ප්‍රමාණය අ 0, රු 8, ප 2

කැබැල්ල : 367.

ඉඩමේ නම ගමකනත්ත

විස්තරය අවුරුදු 25 පමණ වයස ඇති පොල්ගසක් තිබෙන වත්ත

අයිතිකම් කියන්නා ගාල්ලේ පෙට්ටිගලවත්තේ " ඇට් ස්ට්‍රීට්ස් " අයිතිකරු, ඡේ ඒ ඇස් ඒ ජයවර්ධන

ප්‍රමාණය අ 0, රු 8, ප 11

කැබැල්ල : 367.

ඉඩමේ නම දෙල්ගහවතුරව, අලුත්වතුරව, ගමකනත්ත

විස්තරය ඉඩම සහ කුඹුර අවුරුදු 5ක් පමණ වූ දෙහිගසක්ද රඹුරු ගස් 3ක්ද දෙබ් ගස් 3ක්ද අවුරුදු 25ක් පමණ වූ අඹගසක්ද අවුරුදු 30ක් පමණ වූ නාගසක්ද තිබේ

අයිතිකම් කියන්නා ගාල්ලේ පෙට්ටිගලවත්තේ " ඇට් ස්ට්‍රීට්ස් " අයිතිකරු, ඡේ ඒ ඇස් ඒ ජයවර්ධන

ප්‍රමාණය 0, රු 1, ප 17

කැබැල්ල : 368.

ඉඩමේ නම දෙල්ගහවතුරව, අලුත්වතුරව, ගමකනත්ත

විස්තරය : කුඹුර සහ වත්ත 20-35 දක්වා වූ පොල්ගස් 85ක්ද කොස්ගස් 7ක්ද අවුරුදු 10-20 දක්වා වූ පුරුක් ගස් 27ක්ද අඹගස් 9ක්ද කජුගස් 11ක්ද ජුල් ගස් 2ක්ද දෙබ් ගස් 7ක්ද අවුරුදු 15 පමණ වූ පේරාගස් 3ක්ද අවුරුදු 5ක් පමණ වූ නාදුන් ගසක්ද අවුරුදු 8-15 පමණ වූ රටදෙහි 6ක්ද අවුරුදු 20 පමණ වූ දෙල්ගස් 2ක්ද අවුරුදු 30 පමණ වූ සියඹලාගසක්ද අවුරුදු 30 පමණ වූ අනෝන ගස් 16ක්ද දෙබ්ගස් 9ක්ද අවුරුදු 3ක් පමණ වූ ඇස්වෝනියා ගස් 7ක්ද උඵ වේලිකල බැමිමේත් බිඳිනලද ගෙයක්ද තිබේ

අයිතිකම් කියන්නා ගාල්ලේ පෙට්ටිගලවත්තේ " ඇට් ස්ට්‍රීට්ස් " අයිතිකරු ඡේ ඒ ඇස් ඒ ජයවර්ධන

ප්‍රමාණය අ 3, රු 1, ප 9

එකතුට අ. 9, රු. 1, ප. 20.

අංකය : කීඩ් 4791/ඇල්ෆර්ඩ්/එපීඇල් 4299

1954ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැත්තා බිබ්ලි පත්මනාතන් වන මම, 1954ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කළ පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි :—

1 මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනාම අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ

2 එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වත්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය ;

3 එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1955ක්වූ ජනවාරි මස 28 වැනි දින අපරසාය 3ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955ක්වූ ජනවාරි මස 15වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවභාවය, වත්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වත්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලේදී විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් පිටපත් දෙකක් සමඟ දැනුම්දී සිටිය යුතුයි

බිබ්ලි පත්මනාතන්,

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තගැන

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 27වෙනි දින කොළඹ කවිචේරියේදීය

උපලෙඛනය

මූලික ප්ලාන් නො ඒ 3,697 ගම—කොන්දයාමුල්ල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම මිල්ලගහවතු පංගුව

විස්තර : අවුරුදු 5-10 දක්වා ඇති පොල්, කොස්, අඹ, රටදෙල් ගස් ඇති පොල් ඉඩම සහ ඇඟිලියක කොටසක්

අයිතිකම් කියන්නා. ඇම්. ඇලෝසියස් පෙරේරා, වේවැල, ජාඇල. ප්‍රමාණය අ 1 රු 2, ප 4

காணிகள்

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,012 (வதுளை)

இதனோடுணைத்திருக்கும் அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளில் எதற்கேனும் அதன் எப்பகுதிகளேனும் அதில் எச்சொந்தகங்களேனும் தமக்கு உரித்துண்டென்ற 1954ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாப்தி மாதம் 3 ம தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப மிடலுக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிகது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்றும் மேற்சொல்லிய சட்டத் தின் 4 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம ஆடு (டிசெம்பர்) மாதம் 14 ந தேதியிலன்றும் கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதி கந்தோறிக் கொடுக்கப் பட்டது

எஸ். எல். இ. சிவவா,
காணியுரிமை நிர்ணய உதவி உதவியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலினாடி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் பகுதியில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உதவியோகத்த ரிடமும் அவைகளின் அளவையட்டள்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளைவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்துருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவ ரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண் ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

ஊவா மாகாணம், வதுளை டிஸ்ட்ரிக்ட், புத்தல பகுதியைச்சேர்ந்த புத்தல வெடிற்றட்ட கோறளியிலுள்ள மிடபுலாவெல் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க் காணும்மெல்லெகளுக்கிரைக்கிவற்றை —

வடக்கு (வெல்லலை பகுதியைச்சேர்ந்த டம்பகல்லை கோறளியிலுள்ள) கோனத்தலாகிராமத்தின் எல்லை, மாற்கல்லையின் ஓர் பாகம் (வெல்லலை பகுதியைச்சேர்ந்த டம்பகல்லை கோறளியிலுள்ள) கோனத்தலாகிராமத்தின் எல்லை, (வெல்லலை பகுதியைச்சேர்ந்த டம்பகல்லை கோறளியிலுள்ள) கோனத்தலாகிராமத்தின் எல்லை, மாற்கல் ஓயவின ஓர் பாகம் (வெல்லலை பகுதியைச்சேர்ந்த டம்பகல்லை கோறளியிலுள்ள) கோன தலாகிராமத்தின் எல்லை, (வெல்லலை குதியைச்சேர்ந்த டம்பகல்லை கோறளியிலுள்ள) கோனத்தலாகிராமத்தின் எல்லை, (வெல்லலை பகுதியைச்சேர்ந்த டம்பகல்லை கோறளியிலுள்ள) கோனத்தலாகிராமத்தின் எல்லை, (வெல்லலை பகுதியைச்சேர்ந்த டம்பகல்லை கோறளியிலுள்ள) கோனத்தலாகிராமத்தின் எல்லை, (வெல்லலை பகுதியைச்சேர்ந்த டம்பகல்லை கோறளியிலுள்ள) கோனத்தலாகிராமத்தின் எல்லை, (வெல்லலை பகுதியைச்சேர்ந்த டம்பகல்லை கோறளியிலுள்ள) கோனத்தலாகிராமத்தின் எல்லை

கிழக்கு வெல்லலை பகுதியைச்சேர்ந்த டம்பகல்லை கோறளியிலுள்ள) கோனத்தலாகிராமத்தின் எல்லையும் கியன்கொல்ல கிராமத்தின் எல்லையும், நன்னனனூ ஓயவின ஓர் பாகம் (லொல்லலை கிராமத்தின் எல்லை)

தெற்கு நன்னனனூ ஓயவின ஓர் பாகம் (லொல்லலையினதும் கொலொனவினனயினதும் கிராமங்களின் எல்லைகள்), அம்பேக்கொட்டே ஓயவினதும் கித்தலை ஆறியினதும் பாகங்கள் (கொலொனவினன கிராமத் தின் எல்லை), கொலொனவினனயினதும், மாற்கல்லையினதும் கிராமங் களின் எல்லைகள், கஹனலலை ஓயவின ஓர் பாகம் (மாற்கல்லையின் கிராமத் தின் எல்லை) மாற்கல்லையின் கிராமத்தின் எல்லை

மேற்கு (வெல்லலை பகுதியைச்சேர்ந்த டம்பகல்லை கோறளியிலுள்ள) ஒப்பேக்கொட்ட கிராமத்தின் எல்லை

இலக்கையணைவ கிராமப்பட்டு இல் 597

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் எ ரு ப
1	கொனத்தலாகிராமத்தின் (அருவி)	8 3 37
2	அம்பட்டியேற்றையாய (கொனத்தலாகிராமத்தின் அருவிக்குடனும் சேமிப்பு)	19 3 3

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம் எ ரு ப
3	அம்பட்டியேற்றையாய	6 2 19
5	— அருவி (வற்றிய)	2 0 27
6	புலகவத்தேற்றையாய	1 2 11
7	அம்பட்டியேற்றையாய, தலவேலந்த, ஹத்தாவ, கோன கஹலந்த (அருவியுடன் சேமிப்பு)	17 3 28
8	ஊறுகளைக்கொண்ட அருவி	0 0 38
9	ஹத்தாவ, மெதலந்த, வகஹாபிட்டிய, மல்கல் லந்த, புலகவத்தேற்றையாய, தெற்றேலக்கொட்ட, இம் புலேலந்த, கஹத்தாவ, மருலக்கஹாபிட்டிய, தென்கைக்கொட்ட, இந்நிலந்த	535 2 2
11	தெற்றேலக்கொட்ட, இம்புலேலந்த, கஹலந்தவல் (அருவியுடன் சேமிப்பு)	8 2 10
12	— அருவி (வற்றிய)	1 0 1
13	ஹத்தாவ, கப்புகொட்ட, கல்கெடியாய (யக்கல் ஆறவுடனும் அருவியுடன் சேமிப்பு)	43 0 23
14	யக்கல் ஆற (அருவி)	8 0 32
14½	— அருவி (வற்றிய)	0 0 17
14½	— அருவி (வற்றிய)	0 3 2
15	— அருவி (வற்றிய)	0 1 22
16	உல்கஹாபிட்டியத்தேற்றையாய	2 2 38
17	ஹத்தாவேற்றையாய	6 2 31
18	ஹத்தாவேற்றையாய (யக்கல் ஆறவுடனும் ஹத் தாவே ஆறவுடனும் அருவிக்குடனும் சேமிப்பு)	22 1 25
19	ஹத்தாவே ஆற (அருவி)	1 0 9
19½	— அருவி (வற்றிய)	0 0 15
20	— அருவி (வற்றிய)	0 0 30
21	வடக்கஹாபிட்டியையாய (அருவியுடன் சேமிப்பு)	4 3 24
22	— அருவி (வற்றிய)	0 1 0
23	தெற்ககந்தபிட்டியையாய, வடக்கஹாபிட்டியையாய (அருவியுடன் சேமிப்பு)	20 3 15
24	கல்கெட்டியே ஆற, வடக்கஹாபிட்டியே ஆற (அருவி)	1 1 9
26	புலகவத்தேற்றையாய	6 0 18
27	புலகவத்தேற்றையாய (வாயக்காஹுடன் சேமிப்பு)	0 0 24
28	புலகவத்தேற்றையாய (வாயக்காஹுடன் சேமிப்பு)	0 0 24
29	கோனகஹலந்தத்தேற்றையாய (அமுனே ஆறவுட னும் வாயக்காஹுடனும் சேமிப்பு)	4 1 5
30	— வாயக்கால	0 0 14
31	அமுனே ஆற (அருவி)	2 1 6
32	குருநகைக்கொட்டிய	2 0 38
33	புலகஹலந்தத்தேற்றையாய, கோனகஹலந்தத்தேற்றையாய (அமுனே ஆறவுடன் சேமிப்பு)	11 2 35
34	ஹத்தாவேற்றையாய, கோனகஹலந்தத்தேற்றையாய, புலகஹலந்தத்தேற்றையாய, தெற்ககந்தபிட்டியே ஆற (அருவி)	36 3 7
35	— அருவி (வற்றிய)	0 1 1
36	உட்தல்கொட்ட ஆற (அருவி)	0 2 32
37	உட்தல்கொட்டத்தேற்றையாய, உட்தல்கொட்டக்கலான (அமுனே ஆறவுடனும் உட்தல்கொட்ட ஆறவுட னும் அருவியுடன் சேமிப்பு)	18 1 25
38	உட்தல்கொட்டக்கலான (வெல்கெட்டியே ஆறவுடன் சேமிப்பு)	4 1 22
39	வெல்கெட்டியே ஆற (அருவி) (அரவாசி விசாலம்)	0 1 19
40	உட்தல்கொட்டத்தேற்றையாய	22 1 20
41	உட்தல்கொட்டக்கலான	8 0 31
42	உட்தல்கொட்டக்கலான	20 1 11
43	குருநகைத்தேற்றையாய, புலகவத்தேற்றையாய, உட தல்கொட்டத்தேற்றையாய	26 0 24
44	வடக்கஹாபிட்டியேற்றையாய, தெற்ககந்தபிட்டியே ற்றையாய	11 2 12
45	தெற்ககந்தபிட்டியேற்றையாய, கட்டுவேலந்த, கஹலந்த வலேற்றையாய, வெலலந்த	182 1 6
46	கிரலனமூக்கலான	3 3 29
47	கிரலனமூக்கலான	11 0 28
48	— அருவி (வற்றிய)	0 1 15
49	கிரலனமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)	7 3 6
50	கிரலனமூக்கலான, போக்கஹலந்தத்தையாய (அருவி யுடன் சேமிப்பு)	3 3 27
51	— அருவி (வற்றிய)	0 0 34
52	கட்டுவேலந்த, பெட்டியவலையாய, திம்பற்றிக்கஹாபிட யாய, தல்கொட்டையாய (யக்கல் ஆறவுடன்சேமிப்பு)	16 0 13
53	— அருவி (வற்றிய)	0 0 21
56	— குளத்தின் அணைக்கட்டு (பாவியாமல் விடப்பட்ட)	0 0 9
57	— அருவி (வற்றிய)	0 0 10
58	பெட்டியவலையாய (அருவியுடன் சேமிப்பு)	3 3 29
59	— அருவி (வற்றிய)	0 0 17

காணிட துணை	காணியின் பெயர்	விசாலம், எ று ப.	காணிட துணை	காணியின் பெயர்	விசாலம், எ று ப.
60	— அடிப்பாதை (பாவிடாமல் விடப்பட)	0 0 16	122	ஹெறலிவத்த	0 2 23
61	பெட்டியவலையாய (யக்கல் ஆறவுடனும் மாறகல ஓயவுடனும் சேமிப்பு)	6 2 12	123	ஹெறலிவத்த	3 3 10
63	— அடிப்பாதை (பாவிடாமல் விடப்பட)	0 0 15	124	ஹெறலிவத்த	4 3 5
64	புறுத்தபிட்டிய, தன்னேகன்கொட, கப்புகொடுவே யாயேறேன, இந்நிலந்த (தொட்டிலிலே ஆற வுடன சேமிப்பு)	28 2 17	125	— கனசபாவ பாதை	0 3 18
65	கப்புகொடுவேகலவெட்டிய	10 3 17	126	கொற்காணலந்த (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 8
66	தொட்டிலே ஆற (அருவி) (வறறிய)	2 0 23	127	— அடிப்பாதை	0 0 3
67	— அடிப்பாதை (பாவிடாமல் விடப்பட)	0 0 19	129	கொற்காணலந்த (கனசபாவ பாதையுடன் சேமிப்பு)	0 0 15
68	தொட்டிலிலேகலவெட்டிய	15 0 3	130	ஹெறலிவத்த (மாறகலஓயவுடன் சேமிப்பு)	4 3 37
69	மகுலகலஹபிட்டிய	5 1 3	133	— அருவி (வறறிய)	0 1 1
70	— அணைக்கட்டு (பாவிடாமல் விடப்பட குளத்தின் அணைக்கட்டு)	0 0 35	133½	கங்கொட-ஆறுவ (அருவியுடன் சேமிப்பு)	1 2 0
71	— அருவி (வறறிய)	0 2 29	134	கங்கொட-ஆறுவ (ன்)	0 2 6
72	— அருவி (வறறிய)	0 1 24	135	கங்கொட-ஆறுவ (ன்)	0 2 39
73	புவகலஹந்தேறேனயாய, வாகலஹபிட்டிய (கொள தலாவ ஓயவுடனும் அருவிகளுடனும் சேமிப்பு)	18 3 30	136	— கனசபாவ பாதை	0 0 23
74	உளபந்தறேமுல்லேறேனயாய, கங்கொட ஆறுவ, தெல்போகலமுலலேறேனயாய (மாறகலஓய வுடனும் அருவிகளுடனும் சேமிப்பு)	24 1 27	137	— அருவி (வறறிய)	0 0 32
76	— அருவி (வறறிய)	0 0 19	137½	கங்கொட-ஆறுவ (அருவியுடன் சேமிப்பு)	0 2 0
77	மகுலகலஹபிட்டியேஆற (அருவி) வறறிய)	1 1 4	139	— அருவி (வறறிய)	0 0 4
78	பதுலலபிட்டிய	1 1 15	139½	கங்கொட-ஆறுவ (அருவியுடன் சேமிப்பு)	0 3 24
79	பதுலலபிட்டிய, மகுலகலஹபிட்டிய, (மகுலகலஹ பிட்டியே ஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	12 2 5	140	கங்கொட-ஆறுவ	2 0 1
80	— அருவி (வறறிய)	0 0 26	141	— கனசபாவ பாதை	0 1 17
81	— அருவி (வறறிய)	0 0 9	142	பகினிகலபிட்டியேறேன, எலபாதேறேனயாய (மாற கல ஓயவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	6 3 22
82	— அணைக்கட்டு (பாவிடாமல் விடப்பட குளத்தின் அணைக்கட்டு)	0 0 18	143	— அருவி (வறறிய)	0 0 20
83	கமலகலடுவ, கங்கொட-ஆறுவ, கொடமட (கமலகலடுவே ஆறவுடன் சேமிப்பு)	8 3 1	144	எலபாதையேஎல (அருவி)	0 1 11
84	கமலகலடுவேஆறுவ (அருவி)	0 2 30	145	பகினிகலபிட்டிய	8 3 39
85	கங்கொட-ஆறுவ	4 2 20	146	— அருவி (வறறிய)	0 0 34
86	பொலகொடேமுககலான	21 1 14	147	வில்லனபிட்டிய	29 0 0
87	கலேலந்தேயாயேறேன, லீனியேறேன, தொட்டில லேமுககலான (யக்கலஓயவுடனும் மாறகலஓய வுடனும் கலேலந்தே ஆறவுடனும் பின்ன கெட டியே அறவுடனும் சேமிப்பு)	35 1 28	148	வில்லனபிட்டிய (மாறகலஓயவுடனும் அருவிகளுட னும் சேமிப்பு)	12 1 14
88	கலேலந்தேயாயேறேன	0 1 26	149	வில்லனபிட்டிய	0 0 39
89	தொட்டிலிலேமுககலான	0 1 18	150	— அருவி (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 0 1
90	கலேலந்தே ஆற, பின்னகெட்டியே ஆற (அருவி)	2 1 8	151	மாறகலஓய (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 19
91	தொட்டிலிலேமுககலான	1 1 28	153	— பாழநிலம் (பிரதான ரேடுகடன் சேமிப்பு)	1 1 37
92	கொற்காணலந்தேயாயேறேன, பின்னகெட்டியே றேன, (மாறகலஓயவுடன் சேமிப்பு)	14 2 18	154	— பிரதான ரேடு	5 1 19
93	மாறகலஓய (அருவி)	21 2 28	155	எலபாதையேவத்த	0 3 21
94	— அருவி (வறறிய)	0 0 9	156	எலபாதையேவத்த	0 2 34
95	தொட்டிலிலேயாய, உலஹ்டுலவலையாய	1 1 35	157	— அருவி (வறறிய)	0 0 8
96	தொட்டிலிலேயாய (அருவியுடன் சேமிப்பு)	2 1 32	158	லெவஅறுவேவத்த	1 0 21
97	வெலினனனேகொட ஆற (அருவி)	0 0 33	161	— அருவி (வறறிய)	0 0 5
98	உலஹ்டுலவலையாய (மாறகலஓயவுடனும் கபல கலே ஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	7 3 1	163	இலகோலேவத்தேறேன (மாறகலஓயவுடன் சேமிப்பு)	0 2 7
99	உலஹ்டுலவலையாய	15 2 17	164	இலகோலேவத்தேறேன	0 2 32
100	கபலகலேஆற (அருவி)	0 2 22	165	ன்	0 1 18
101	எகொடதொட்டிலிலேயாயேறேன (கபலகலே ஆற வுடனும் மாறகலஓயவுடனும் அருவிகளுடனும் சேமிப்பு)	23 1 19	166	ன்	0 0 7
102	எகொடதொட்டிலிலேயாயேறேன, கபலகலே யாயேறேன	21 2 32	167	ன்	0 2 2
103	கபலகலேமுககலான	0 2 6	168	— அடிப்பாதை	0 0 2
104	— பிரதான ரேடு	6 3 13	169	இலகோலேவத்த (மாறகலஓயவுடன் சேமிப்பு)	0 3 16
105	புலுடுகலேஆற (அருவி) (வறறிய)	0 0 10	171	— அருவி (வறறிய)	0 0 5
106	— அருவி (வறறிய)	0 0 34	172	பெய்பலேவத்த (அருவிகளிடனும் மாறகலஓய வுடனும் சேமிப்பு)	1 3 33
107	பேற்கொட்டுவேறேன	0 3 35	173	கடேவத்த (மாறகலஓயவுடன் சேமிப்பு)	0 2 21
108	பேற்கொட்டுவேறேன	0 3 27	174	பின்னகலேபாலே ஆற (அருவி) (வறறிய)	0 0 2
109	பேற்கொட்டுவேறேன (ரேடுகடன் சேமிப்பு)	0 0 16	175	மாறகலஓய (அருவி)	10 0 17
110	— அடிப்பாதை	0 0 7	176	கிழிளலேவத்த (மாறகலஓயவுடன் சேமிப்பு)	0 3 15
111	பேற்கொட்டுவேறேன (மாறகலஓயவுடன் சேமிப்பு)	4 2 1	177	— கறபாற	0 1 9
112	ஹோம்பொலபிட்டியே ஆற (அருவி) (வறறிய)	0 0 12	178	கிழிளிளலேவத்த	2 3 21
113	— கனசபாவ பாதை	0 0 10	180	— அணைக்கட்டு (பாவிடாமல் விடப்பட)	0 1 36
114	ஹெறலிவத்த, வில்லனபிட்டிய (மாறகலஓயவுடன் சேமிப்பு)	2 0 9	181	எகொடலந்தேயாய (மாறகலஓயவுடன் சேமிப்பு)	9 3 24
115	— அருவி (வறறிய)	0 0 30	182	எகொடலந்தேயாய	0 3 35
116	வில்லனபிட்டிய	2 2 21	183	எகொடலந்தேயாய	1 3 28
117	வில்லனபிட்டிய, மெலந்த (மாறகலஓயவுடன் அருவியுடனும் சேமிப்பு)	3 2 34	184	எகொடலந்தேயாய	34 1 10
118	— அருவி (வறறிய)	0 2 21	185	அமுனேகொடமுககலான	26 0 27
120	ஹெறலிவத்த	1 2 1	186	அமுனேகொடமுககலான, அனனூசியகலேறேன, எகொடலந்தேயாய (தெலனுகே ஆறவுடன் சேமிப்பு)	9 0 22
121	ஹெறலிவத்த (மாறகலஓயவுடன் சேமிப்பு)	3 3 20	187	தெலனுகே ஆற (அருவி)	1 2 32
			188	அமுனேகொடஆற (அருவி)	0 0 20
			189	அமுனேகொடமுககலான, அமலந்தேயாய (தெலனுகேஆடவுடன் சேமிப்பு)	9 1 14
			190	அமுனேகொடமுககலான	23 0 30
			191	புறுத்தவத்தேறேன	38 0 21
			192	சியமபலாபிட்டியேறேன	7 0 1
			193	— அருவி (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 0 30
			194	கெந்தகொலேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 1 2
			195	கலேலந்தே ஆற (அருவி)	0 0 19
			196	— அடிப்பாதை	0 1 27
			198	பறனவத்த	0 3 21
			199	பறனவத்த	2 1 39
			200	புறுத்தவத்தேறேன (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 13
			206	புறுத்தவத்தேறேன (கொளதலாவ ஓயவுடனும், குமபுககலே ஆறவுடனும் அருவிகளுடனும்சேமிப்பு)	12 2 11

කාණිත නුඛණ්ඩ	කාණිතයின் பெயர்	விசாலம். ஏ ரு. ப.	காணிட் நுணடு	காணியின் பெயர்	விசாலம். ஏ ரு. ப.
207	—அருவி (வற்றிய)	0 0 26	264	எதகல்டோவ	14 3 17
207½	—நீரக குழி	0 0 1	265	உல்பதகஹ —ஆற (அருவி)	1 0 1
209	குடமபுக்கல ஆற (அருவி)	0 1 15	266	எதகல்டோவ (உல்பதகஹ அறவுடன் சேமிப்பு)	5 3 12
210	அம்பலநதேயாய (அருவிக்கூடன சேமிப்பு)	6 2 25	267	உல்பதகஹ —ஆற (அருவி)	0 1 25
211	—சவக்காலை	0 1 34	268	உல்பதகஹ ஆற (அருவி)	2 3 29
212	—பாழநிலம் (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 10	269	உல்பதகஹ —ஆற (அருவி)	1 2 9
213	—சவக்காலை	0 2 5	270	எதகல்டோவ (உல்பதகஹ—ஆறவுடன் சேமிப்பு)	27 3 9
214	—அருவி (வற்றிய)	0 1 12	271	எதகல்டோவ	62 1 23
215	கறகமடேஹேன அல்லது கறமமடேஹேன (குட புக்கல—ஆறவுடனும் கொள்தலாவ ஓயவுடனும் அருவிக்கூடனும் சேமிப்பு)	30 2 37	272	எதகல்டோவ, மாறகல (மாறகல ஓயவுடன் சேமிப்பு)	14 0 30
216	அம்பலநதேயாய	46 1 24	273	மாறகல ஓய (அருவி)	2 2 34
217	அமுனேகொடமூகலான	3 2 6	274	மாறகல மூகலான, மெதப்புலேமூகலான (மாற கல ஓயவுடன் சேமிப்பு)	22 3 20
218	அமுனேகொடமூகலான	5 0 26	275	மாறகல ஓய (அருவி) (அரைவாசி விசாலம்)	0 2 37
219	அமுனேகொடமூகலான	8 1 37	276	அமுனே ஆற (அருவி)	0 1 33
220	அமுனேகொடமூகலான (அமுனேகொட ஆற வுடனும் தென்னுகேஆறவுடனும் மாறகல ஓயு வுடனும் வாயக்காணுடனும் சேமிப்பு)	7 2 33	277	ஹெறல் எல் (எல்)	0 1 2
221	கிற்றிஎல்லேஆறவேஹேன (மாறகலஓயவுடனும் அருவிக்கூடனும் சேமிப்பு)	3 3 0	278	மாறகலமூகலான, மெதப்புலேமூகலான (மாற கல ஓயவுடனும் அமுனே ஆறவுடனும் சேமிப்பு)	1 3 35
222	கிற்றிஎல்லேஆறவேஹேன	0 3 34	279	மெதப்புலேஹேன (மாறகல ஓயவுடனும் பீலலை ஆறவுடனும் சேமிப்பு)	0 1 35
223	டம்பஅததுபிடடிய ஆற (அருவி)	0 0 19	280	பீலலை ஆற (அருவி)	0 0 26
224	—நீர்பாசன வாயக்கால	1 0 36	282	மாறகல ஓய (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 14
225	உடவெலவேஹேனயாய, அமுனேகொடமூகலான, கிற்றிஎல்லேஹேன (மாறகல ஓயவுடன் சேமிப்பு)	20 0 4	283	—பாழநிலம் (மாறகல ஓயவுடன் சேமிப்பு)	0 1 21
226	எல்ஹேன, கிற்றிஎல்லேஹேன	3 3 3	285	—எல்	0 0 8
226½	அமுனேகொடமூகலான	2 2 35	286	—எல்	0 0 3
227	—அடிப்பாதை	0 0 12	287	—எல்	0 0 15
228	கறகமடேஹேன அல்லது கறமமடேஹேன	23 0 21	289	—கறபாறை	0 1 5
230	ஸ்ரீபானஹேன, அமுனேகொடமூகலான (மாறகல ஓயவுடனும் கஹஎல்லேஓயவுடனும் சேமிப்பு)	12 0 13	290	ஹெறல்வத்தேஹேன	2 0 14
231	அமுனேகொடமூகலான	0 2 23	294	—எல்	0 0 3 5
232	ஸ்ரீபானஹேன	3 2 14	294½	—எல்	0 0 3 5
233	—கனசபாவ பாதை	0 0 16	295	—பாழநிலம்	0 1 30
234	ஸ்ரீபானவத்த	0 3 36	296	—பாழநிலம் (ஹேடடுடன் சேமிப்பு)	0 3 29
235	ஸ்ரீபானவத்த (கஹஎல்லே ஓயவுடன் சேமிப்பு)	0 1 21	299	—எல்	0 0 11
236	ஸ்ரீபானஹேன 'நிரகித்த வேலைக்கறநேதார ஹேடடு டனும் கஹஎல்லே ஓயவுடனும் சேமிப்பு)	0 0 37	300	வெவலநதே ஆற (அருவி)	0 0 27
238	ஸ்ரீபானவத்த (மாறகல ஓயவுடனும் கஹஎல்லே ஓயவுடனும் சேமிப்பு)	0 1 22	301	வெவே வத்த	0 3 32
239	கஹஎல்லேஓய (அருவி)	0 3 2	302	—வாயக்கால	0 0 2
240	பகிணிபிடடியமூகலான, விநதனபிடடியமூகலான (கஹஎல்லே ஓயவுடனும் குருலாவெல் ஆறவுட னும் மாறகல ஓயவுடனும் மீக்கஹஎல்வுடனும் விநதனபிடடிய எல்வுடனும் சேமிப்பு)	7 3 15	303	மலவத்தேமூகலான (வெவலநதே ஆறவுடன் சேமிப்பு)	0 3 14
241	குருலாவெல் ஆற (அருவி)	0 0 8	304	வெவலநதேவத்த (அருவிவுடன் சேமிப்பு)	0 1 19
242	விநதனபிடடியமூகலான	3 0 25	305	வெவலநதேவத்த	1 1 16
243	மீக்கஹ எல் (அருவி) (வற்றிய)	0 0 8	306	வெவறாவ	0 3 39
244	பல்லேவெலவேஹேனயாய, உடவெலவேஹேனயாய, வெலகடடுவேயாய	22 3 37	307	—கறபாறை	0 0 29
246	—அடிப்பாதை	0 0 4	308	கல்காவட்டத்த (ஹெறல் எல்வுடன் சேமிப்பு)	0 1 12
247	—அருவி (வற்றிய)	0 0 6	309	—கறபாறை	0 3 22
248	—அருவி (வற்றிய)	0 0 12	310	வெவலநதேவத்த	1 0 14
249	—அடிப்பாதை	0 0 10	311	மாறகலமூகலான, மலவத்தேமூகலான	259 1 23
250	விநதனபிடடிய எல் (அருவி)	0 0 9	312	மலவத்தேஹேன	0 1 27
251	பினுலபொதமூகலான (விநதனபிடடிய எல்வுட னும் மாறகல ஓயவுடனும் உலவெல் ஆற வுடனும் சேமிப்பு)	2 2 30	313	மலவத்தேமூகலான	5 3 13
252	உலவெல் ஆற (அருவி)	0 1 11	314½	—அருவி (வற்றிய)	0 0 2
253	பறகொடபிடடியஹேன, கொல்கொடடேஹேன (உலவெல் ஆறவுடனும் மாறகல ஓயவுடனும் பறகொடபிடடிய எல்வுடனும் சேமிப்பு)	11 2 15	314¾	—அருவி (வற்றிய)	0 0 7
254	பறகொடபிடடியஹேன, கொல்கொடடேஹேன	6 3 12	317	டெனகலலந்த	0 1 22
255	—அடிப்பாதை	0 0 13	319	—பாழநிலம் (ஹேடடுடன் சேமிப்பு)	1 2 4
256	பறகொடபிடடிய எல் (அருவி)	0 2 16	322	கெதுமபே ஆற (அருவி)	0 0 13
257	பறகொடபிடடியமூகலான, மடவலவேஹேனயாய, (பறகொடபிடடிய எல்வுடனும் மாறகல ஓயவுட னும் மிலக்கஹ எல்வுடனும் எல்பொதயாயே எல்வுடனும் சேமிப்பு)	9 1 9	324	கெதுமபேஹேன (கெதுமபே—ஆறவுடன் சேமிப்பு)	3 0 39
258	பறகொடபிடடியமூகலான	3 1 13	325	மலவத்தேமூகலான	2 1 0
259	மிலக்கஹ எல் (அருவி) (வற்றிய)	0 0 17	326	மலவத்த	0 1 19
260	எதகல்டோவ, எதகல்டோவேமூகலான	155 3 10	327	மலவத்தேஹேன	6 1 14
261	எதகல்டோவ, எதகல்டோவேமூகலான, (உலபத கஹ ஆறவுடனும் மெதப்புலே ஆறவுடனும் சேமிப்பு)	19 1 18	328	உடவத்தேமூகலான (கெதுமபே ஆறவுடன் சேமிப்பு)	6 1 35
262	மெதப்புலே ஆற	2 1 10	329	கெதுமபே ஆற (அருவி) (வற்றிய)	0 1 0
263	எதகல்டோவ (மெதப்புலே ஆறவுடனும் உலபத கஹ ஆறவுடனும் சேமிப்பு)	20 0 2	330	கெதுமபே ஆற (அருவி) (வற்றிய)	0 0 19
			331	கஹஎல்லே ஓய (அருவி)	0 1 38
			332	கஹஎல்லே ஓய (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 30
			333	கஹஎல்லே ஓய (அருவி)	0 2 28
			334	மாறகலமூகலான (கஹஎல்லேஓயவுடன் சேமிப்பு)	1 3 32
			335	மாறகலமூகலான (கஹஎல்லேஓயவுடன் சேமிப்பு)	11 1 30
			336	கஹஎல்லே ஓய (அருவி)	1 0 8
			337	மாறகலமூகலான, பினுலபொதேயாய, கஹ எல்லேமூகலான, கஹஎல்லேகெலே	45 1 23
			338	—அடிப்பாதை	0 1 29
			339	கஹஎல்லே ஓய (அருவி)	5 1 5
			340	கஹஎல்லே ஓய (அருவி)	0 1 2
			341	மாறகலமூகலான, கஹஎல்லேகெலே (கஹ எல்லேஓயவுடன் சேமிப்பு)	2 2 7
			342	மாறகலமூகலான, கஹஎல்லேகெலே (கஹ எல்லே ஓயவுடன் சேமிப்பு)	0 3 5
			343	கஹஎல்லே ஓய (அருவி)	0 2 14
			344	கஹஎல்லே ஓய (அருவி)	0 1 39

காணித் துணை	காணியின் பெயர்	விசாலம். ஏ ரு ப.	காணித் துணை	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப.
345	மாறகலம்கலான, கஹளலேகெலே, நாகொலல கெலே (கஹளலேலேயவுடன சேமிப்பு)	5 1 18	427	எல்பொதேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 2 1
346	டொம்பகஹகட	0 2 17	428	—அருவி	0 0 37
347	டொம்பகஹகட (கஹளலேலேயவுடன சேமிப்பு)	0 3 0	429	எல்பொத-மெட-ஹேன (அருவிகளுடன் சேமிப்பு)	0 2 22
348	நாகொலலகெலே, மாறகலம்கலான (கஹ ளலேலே ஓயவுடன் சேமிப்பு)	1 1 37	430	எல்பொதேயாய (மீகஹலந்தே ஆறவுடனும் எல்பொத ஆறவுடனும் சேமிப்பு)	7 2 28
349	மெடிலை (கஹளலேலே ஓயவுடன் சேமிப்பு)	0 3 7	431	மீகஹலந்தேயாய (மீகஹலந்தே ஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	4 2 7
350	கஹளலேலே ஓய (அருவி)	1 2 25	132	—அருவி (வற்றிய)	0 0 26
351	—கறபாறை (கஹளலேலேயவுடன சேமிப்பு)	1 1 21	433	மீகஹலந்தே ஆற (அருவி)	0 3 18
352	—அடிப்பாதை	0 0 2	434	எல்பொதேயாய	1 3 12
353	மெடிலை (கஹளலேலேயவுடன சேமிப்பு)	0 3 39	435	எல்பொதேவத்த (எல்பொத ஆறவுடன் சேமிப்பு)	0 3 14
354	—கறபாறை (கஹளலேலேயவுடன சேமிப்பு)	0 0 32	436	எல்பொத	0 2 36
355	மெடிலை	1 1 17	437	எல்பொத (மீகஹலந்தே ஆறவுடனும் அருவி யுடனும் சேமிப்பு)	1 2 0
356	மெடிலை	0 1 34	438	எல்பொதம்கலான (மீகஹலந்தே ஆறவுடன் சேமிப்பு)	0 3 12
356½	மெடிலை (நாகொலல ஆறவுடன் சேமிப்பு)	0 0 6	438½	எல்பொதம்கலான	0 3 23
357	மெடிலை	1 0 27	439	எல்பொதேவத்த	1 1 32
358	மெடிலை	1 1 33	440	எல்பொதேவத்த	3 2 11
359	மெடிலை	3 3 15	441	எல்பொதேவத்த (அருவியுடன் சேமிப்பு)	2 1 36
360	மெடிலை (அடிப்பாதையும் சேமிப்பும்)	0 1 15	442	எல்பொத ஆற (அருவி)	0 2 10
361	—கறபாறை	0 1 8	443	—கறபாறை	0 1 3
362	மெடிலை	0 3 24	444	—வாய்க்கால	0 0 16
363	மெடிலை (நாகொலல ஆறவுடன் சேமிப்பு)	0 0 31	444½	எல்பொதேவத்த (வாய்க்காலுடன் சேமிப்பு)	0 0 15
364	நாகொலல ஆற (அருவி)	0 2 20	445	எல்பொதேவத்த (எல்பொத ஆறவுடனும் வாய்க்காலுடனும் சேமிப்பு)	0 3 5
365	மெடிலை (நாகொலல ஆறவுடன் சேமிப்பு)	1 0 26	446	எல்பொதேவத்த (எல்பொத ஆறவுடனும் எல்பொதேவத்த சேமிப்பு)	0 1 35
366	மெடிலை (ளை)	0 0 28	447	—பாழ நிலம் (ரோட்டுடன் சேமிப்பு)	0 0 23
367	மெடிலை	1 0 4	448	எல்பொதடெனிய (வாய்க்காலுடனும் எல்பொதையே எல்பொதேவத்த சேமிப்பு)	1 3 2
368	மெடிலை (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 8	449	எல்பொதேவத்த	0 3 0
369	—அடிப்பாதை	0 0 15	450	எல்பொதேவத்த (வாய்க்காலுடனும் எல்பொதையே எல்பொதேவத்த சேமிப்பு)	0 1 12
370	நாகொலலகெலே, கஹளலேகெலே	12 1 28	451	எல்பொதேவத்த (எல்பொதையே எல்பொத சேமிப்பு)	0 2 8
371	நாகொலலஹேன	2 0 37	452	எல்பொதேவத்த	0 1 0
372	நாகொலலவத்த	1 2 30	453	எல்பொதேயாய	2 3 2
373	—கறபாறை	0 1 16	454	எல்பொதேவத்த	1 0 32
374	நாகொலலஹேன (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 25	455	எல்பொதேவத்த	1 0 9
375	நாகொலலஹேன, உடவத்தேஹேன	1 1 0	456	எல்பொதேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 1 8
376	உடவத்தேஹேன, (நாகொலல ஆறவுடன் சேமிப்பு)	0 2 7	457	—அருவி	0 0 13
377	மாறகலம்கலான, உடவத்தம்கலான (நாகொலல ஆறவுடன் சேமிப்பு)	11 0 12	458	எல்பொதேயாய	1 3 33
378	உடவத்த (நாகொலல ஆறவுடன் சேமிப்பு)	0 3 28	459	—அருவி	0 3 1
379	நாகொலலஹேன; உடவத்தேஹேன (நாகொலல ஆறவுடன் சேமிப்பு)	1 2 32	460	போகஹலந்தேயாய, எல்பொதேயாய (அருவி யுடனும் எல்பொதையேஎல்பொதேவத்த சேமிப்பு)	13 3 13
380	நாகொலல ஆற (அருவி)	0 1 19	461	—அருவி (வற்றிய)	0 0 33
381	நாகொலல ஆற (அருவி)	0 0 18	462	எல்பொதேயாய (அருவியுடனும் எல்பொதையே எல்பொதேவத்த சேமிப்பு)	1 1 35
382	நாகொலலஹேன, கெடுமபேஹேன, உடவத்தே ஹேன (நாகொலல ஆறவுடன் சேமிப்பு)	3 1 35	463	எல்பொதையேஎல் (அருவி)	1 3 14
383	கெடுமபேஹேன, உடவத்தேஹேன	4 1 20	464	போகஹலந்தேயாய (எல்பொதையே எல்பொதேவத்த அருவியுடனும் சேமிப்பு)	5 2 34
384	கெடுமபேஹேன (நாகொலல ஆறவுடன் சேமிப்பு)	2 1 30	465	எல்பொதையேஎல் (அருவி)	0 0 28
385	நாகொலல ஆற (அருவி)	0 0 16	466	போகஹலந்தே (எல்பொதையே எல்பொதேவத்த சேமிப்பு)	3 3 39
386	கெடுமபேஹேன	1 2 16	467	போகஹலந்தே	1 1 20
389	நாகொலல ஆற (அருவி)	0 0 21	468	போகஹலந்தேயாய	82 2 27
394	நாகொலல	0 1 12	469	ஹெவன அருவேஹேன (ஹெவன அருவே ஆறவுடன் சேமிப்பு)	4 2 16
399	பகிளி ஆற (அருவி)	0 0 1	470	ஹெவனஅருவ	0 1 15
404	—பாழ நிலம் (ரோட்டுடன் சேமிப்பு)	0 1 3	471	ஹெவன அருவ	0 0 11
405	பகிளி ஆற (அருவி)	0 0 21	472	ஹெவனஅருவே ஆற (அருவி) (வற்றிய)	0 0 29
406	—அருவி	0 0 16	473	ஹெவனஅருவ	0 1 37
407	நாகொலல, கஹளலேஹேன, பகிளிஆறவேயாய (பகிளி ஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	6 1 17	474	ஹெவனஅருவ, ஹெவனஅருவேஹேன, கல்கடே யாய (போகஹலந்தேஆறவுடன் சேமிப்பு)	3 1 15
408	எல்பொதேஹேன	4 0 0	475	போகஹலந்தேஆற (அருவி) (வற்றிய)	0 0 20
409	கஹளலேலேம்கலான (அருவியுடன் சேமிப்பு)	0 2 2	476	ஹெவனஅருவ	0 2 29
410	மாறகலம்கலான	42 1 30	477	கல்கடேயாய, ஹெவனஆறவேயாய	1 1 5
411	எல்பொதகல	29 2 15	478	திஸ்-எககே ஆற (அருவி)	0 1 18
412	எல்பொதகல, பினுல்பொதேயாய (மல ஆறவுட னும் பினுல்பொதே ஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	17 1 21	479	ஹெவனஅருவேயாய, கல்கடேயாய, ஹெவன அருவ (திஸ்எககேஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	7 2 14
413	பினுல்பொதேயாய	8 1 34	480	—அருவி (வற்றிய)	0 0 15
414	பினுல்பொதேயாய	8 2 19	481	திஸ்-எககேயாய, ஹொம்பலபிடடிய	2 3 25
415	—அருவி	0 0 34	481½	திஸ்-எககேயாய (பிரதான ரோட்டுடன் சேமிப்பு)	0 0 35
416	பினுல்பொதேயாய, கஹளலேலேம்கலான (மல ஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	7 3 12	482	திஸ்-எககேயாய (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 1 13
417	மல ஆற (அருவி)	1 2 31	483	ஹொம்பலபிடடிய	1 0 34
418	பினுல்பொதேயாய	3 0 27	484	சியம்பலாகலபிடடிய	2 1 0
419	பினுல்பொதேயாய (மல ஆறவுடனும் பினுல் பொதே ஆறவுடனும் சேமிப்பு)	7 1 20	485	ஹொம்பலபிடடிய, சியம்பலாகலபிடடிய (ஹொம் பலபிடடிய ஆறவுடன் சேமிப்பு)	2 3 30
420	பினுல்பொதே ஆற (அருவி)	0 2 15	486	ஹொம்பலபிடடியஆற (அருவி)	0 0 19
421	—அருவி	0 0 31			
422	எல்பொதேயாய (பினுல்பொதே ஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	6 1 33			
423	பினுல்பொதேஆற (அருவி)	1 1 20			
424	எல்பொதேயாய	8 1 2			
425	—அடிப்பாதை	0 0 12			
426	எல்பொதேவத்த	0 1 4			

காணித் துணடு	காணியின் பெயர்	சீசாலம் ஏ ரு ப	காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம். ஏ. ரு. ப
487	நெறாமபலபிடடியேயாய (பிரதான ரூட்டுடன் சேமிப்பு)	0 0 19	538	தெமட்டத்தமுலையேயாய	7 2 7
488	நெறாமபலபிடடிய	0 1 11	539	பம்பறகல்லைந்த	116 0 30
489	நெறாமபலபிடடிய	0 1 30	540	கப்புகொடடுவேயாய	58 0 14
489½	நெறாமபலபிடடிய (நெறாமபலபிடடியே ஆறவுடன் சேமிப்பு)	0 0 35	541	பம்பறகல்லைந்த, சியம்பலாகலபிடடியேயாய (சியம்பலாகலபிடடியே ஆறவுடனும் கல்கட ஆறவுடனும், பம்பற கல்கடோவே ஆறவுடனும் சேமிப்பு)	16 0 7
490	நெறாமபலபிடடியேயாய (நெறாமபலபிடடியே ஆறவுடன் சேமிப்பு)	7 3 36	542	சியம்பலாகலபிடடியேயாய	2 0 18
491	நெறாமபலபிடடியேஆற (அருவி)	0 2 8	543	கல்கட ஆற (அருவி)	0 0 17
492	நெறாமபலபிடடிய, புலுடடுகல (வெலலினனகொட ஆறவுடனும் நெறாமபலபிடடியே ஆறவுடனும் சேமிப்பு)	4 3 38	544	கல்கட ஆற (அருவி)	0 1 24
493	நெறாமபலபிடடியேஆற (அருவி)	0 0 7	545	சியம்பலாகலபிடடியே ஆற (அருவி)	0 0 25
494	நெறாமபலபிடடிய, புலுடடுகல (வெலலினனகொட ஆறவுடன் சேமிப்பு)	8 2 6	546	கல்கட ஆற (அருவி)	0 0 33
495	வெலலினனகொடேஆற (அருவி)	0 1 34	547	கல்கடியாய	6 3 13
496	புலுடடுகலேறேன	6 1 13	548	நெறவனஆறவ	2 2 11
497	புலுடடுகலேறேன, புலுடடுகல (அருவியுடன் சேமிப்பு)	1 1 28	549	கல்கடியாய, நெறவனஆறவ (கல்கடஆறவுடனும் பம்பறபல்கடோவே ஆறவுடனும் சியம்பலாகல பிடடியே ஆறவுடனும் சேமிப்பு)	10 1 25
498	புலுடடுகலேஆற (அருவி)	0 0 4	550	—அருவி (வறறிய)	0 0 4
499	வெலலினனகொட	38 1 10	551	கல்கட ஆற (அருவி) (வறறிய)	0 1 25
500	வெலலினனகொட (வெலலினனகொடே ஆறவுடன் சேமிப்பு)	0 0 29	552	நெறவன ஆறவ, வீறனேறேன (கல்கட ஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	5 2 2
501	கபலகல (கபலகலே ஆறவுடன் சேமிப்பு)	1 1 32	553	நெறவன ஆறவ	1 2 34
502	கபலகலே ஆற (அருவி)	0 0 10	554	நெறவன ஆறவ, நெறவன ஆறவேயாய (எல பொத ஆறவுடனும் அம்பகொடே ஓயவுடனும் சேமிப்பு)	10 1 0
503	கபலகலேஆற (அருவி)	0 1 33	555	எல்பொத ஆற (அருவி)	1 0 18
504	கபலகலேறேன	11 2 14	556	எல்பொதேறேன (எல்பொத ஆறவுடனும் நெறலி கல ஆறவுடனும் சேமிப்பு)	1 2 12
505	கபலகலேறேன (கபலகலே ஆறவுடன் சேமிப்பு)	4 2 1	557	நெறலிகலேஆற (அருவி)	0 1 3
506	கபலகல, கபலகலேறேன, வெலலினனகொட (கபலகல ஆறவுடனும் வெலலினனகொடே ஆறவுடனும் சேமிப்பு)	3 0 22	558	எல்பொதேறேன, எல்பொதமுகலான (நெறலி கலஆறவுடனும் அம்பகொடே ஓயவுடனும் சேமிப்பு)	8 1 26
507	கபலகலேறேன	1 3 15	559	அம்பகொடே ஓய (அருவி)	3 1 3
508	வெலலினனகொடேஆற (அருவி)	0 0 37	560	—அருவி	0 1 6
509	கபலகலேறேன, வெலலினனகொட (கபலகலே ஆறவுடனும் வெலலினனகொடே ஆறவுடனும் சேமிப்பு)	3 3 24	561	வீறனேறேன, எல்பொதமுகலான, (அம்பகொடே ஓயவுடனும் கொலஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	10 3 23
510	கபலகலே றேன	3 1 22	562	வீறனேறேன	2 1 18
511	வெலலினனகொட	2 2 31	563	கொல ஆற (அருவி)	1 1 13
512	கபலகலேஆற (அருவி)	0 0 10	564	வீறனேறேன, எல்பொதமுகலான (கொலஆறவுடனும் எல்கொடடுவே ஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	15 1 11
513	கபலகலேறேன, வெலலினனகொட, வெலலினனகொடேதெனேறேன (கபலகல ஆறவுடனும் வெலலினனகொடே ஆறவுடனும் மல ஓயவுடனும் சேமிப்பு)	8 3 4	565	வீறனேறேன	6 3 6
514	மலஓய (அருவி)	0 0 27	566	—அருவி (வறறிய)	0 0 15
515	வெலலினனகொடேதெனேறேன	0 3 25	567	எல்கொடடுவே ஆற (அருவி)	1 3 15
516	வெலலினனகொடேஆற (அருவி)	0 0 13	568	எல்பொதமுகலான, வீறனேறேன (எல்கொடடுவே ஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	3 3 5
517	அம்பிடடியேஆறவேயாய	52 2 10	569	வீறனேறேன	1 0 32
518	அம்பிடடியேஆற (அருவி)	0 0 13	570	எல்பொதமுகலான	7 0 8
519	அம்பிடடியேஆற (அருவி)	0 0 31	571	—அருவி (வறறிய)	0 0 15
520	அம்பிடடியே அருவேயாய (அம்பிடடியே ஆறவுடனும் நெறலிகலலைந்தே ஆறவுடனும், தலாவே ஆறவுடனும் சேமிப்பு)	22 1 22	572	கிதல ஆற (அருவி) (அரைவாசி விசாலம்)	1 1 20
521	நெறலிகலலைந்தேஆற (அருவி)	1 1 24	573	எல்கொடடுவேறேன, எல்பொதமுகலான (அருவியுடனும் எல்கொடடுவே ஆறவுடனும் வீறனே ஆறவுடனும் கிதல ஆறவுடனும் சேமிப்பு)	29 0 30
522	தலாவேஆற (அருவி)	0 0 21	574	வீறனேறேன	3 1 38
523	தலாவேயாய, பம்பறகல்லைந்த (நெறலிகலலைந்தே ஆறவுடனும் தலாவே ஆறவுடனும் நன்னனனூ ஓயவுடனும் சேமிப்பு)	11 1 17	575	வீறனேஆற (அருவி)	2 0 31
524	நெறலிகலலைந்த	0 3 25	576	புலுகொலையாய (அம்பகொடே ஓயவுடனும் கல்கட ஆறவுடனும் பம்பறகல்கடோவே ஆறவுடனும் சேமிப்பு)	12 2 7
525	அம்பிடடியேஆறவேஆற (அருவி)	0 1 29	577	அம்பகொடேஓய (அருவி) (அரைவாசி விசாலம்)	1 1 33
526	—அருவி (வறறிய)	0 0 5	578	—அடிப்பாதை	0 1 8
527	வெலலினனகொடியாய (அம்பிடடியேஆறவே ஆறவுடனும் வெலலினனகொடே ஆறவுடனும் தலகஹலைந்தே ஆறவுடனும் நன்னனனூ ஓயவுடனும் சேமிப்பு)	27 1 32	579	பம்பறகல்கடோவே ஆற (அருவி)	0 3 1
528	வெலலினனகொடேஆற (அருவி)	0 0 12	580	பம்பறகல்கொடியாய	1 0 6
529	வெலலினனகொடியாய	54 1 36	581	பம்பறகல்லைந்த, பம்பறகல்கொடியாய (பம்பறகல்கடோவே ஆறவுடனும் பம்பறகல்லைந்த ஆறவுடனும் சேமிப்பு)	4 0 6
530	தலகஹலைந்த, தலகஹலைந்தேயாய (தலகஹலைந்தே ஆறவுடனும், வெலலினன ஆறவுடனும், நன்னனனூயவுடனும் சேமிப்பு)	7 1 21	582	பம்பறகல்லைந்த ஆற (அருவி)	0 1 0
531	தலகஹலைந்தே ஆற (அருவி)	0 0 36	583	பம்பறகல்லைந்த (பம்பறகல்லைந்தே ஆறவுடனும் அம்பகொடே ஓயவுடனும் நன்னனனூ ஓயவுடனும் சேமிப்பு)	7 0 19
532	வெலலினனூ ஆற (அருவி)	0 0 24	584	தலகஹலைந்தேறேன	11 3 4
533	தலகஹலைந்த	1 0 27	585	நன்னனனூய (அருவி) (அரைவாசி விசாலம்)	7 1 33
534	தலகஹலைந்த, அல்கொலமடியாய, (தெமட்டத்த முலே ஆறவுடன் சேமிப்பு)	7 2 25	586	அல்கொலமடியாய, தலகஹலைந்த (நன்னனனூ ஓயவுடனும், தெமட்டத்தமுலே ஆறவுடனும் சேமிப்பு)	20 3 9
535	பம்பறகல்கொடேஆற (அருவி) (வறறிய)	0 0 6	587	அல்கொலமடியாய	1 1 21
536	தெமட்டத்தமுலே ஆற (அருவி)	0 3 23			
537	தெமட்டத்தமுலேயாய, பம்பறகல்லைந்த (தெமட்டத்தமுலே ஆறவுடனும் அருவியுடனும் சேமிப்பு)	6 3 10			
				மொத்தம்	3,868 0 33

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினப் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கிற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தர பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இல LA 887/J/2886

கொழும்பு,

1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 16 ந் உ.

காணியின் விபரம்

கனத்தறைப் பகுதியிலுள்ள நயகாம கோறையிலிருக்கும், கெற்ற கொட கிராமத்திலுள்ள மிலலேனியா கிராமவிதானியின் பிரிவு இல 645 எனப்படுகின்ற ஒரு றூட அளவில் விசாலமுள்ள பட்டப்பன்றை வத்த என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகளின் பின்வருமாறு —

வடக்கு இதே காணியின் ஒரு பகுதி
கிழக்கு. ரோடே,
தெற்கு : கனத்தறைவத்த அல்லது மகாகெடறவத்த,
மேற்கு பெலவத்தடெனியா

இல. LA 3440/J/LG/509/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினப் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தர பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 19 ந் உ.

காணியின் விபரம்

கீழ்ச சொல்லப்பட்ட எல்லைகளுக்கான அளவீடுகள், சிலாபம் டிஸ்திரிக்ட் பிடிக்க கோறான தெற்கு, பிலகட்டுமுள்ள தலைமைக்காரான பகுதியைச் சேர்ந்த பிலகட்டுமுள்ள கிராமத்திலிருப்பதும் (1), றடமல்வெவ எஸ்டேட் கொம்பனி லிமிடெட், தபால் பெட்டி இல 5, கொழும்பு; (2) ஜே. எச். சோமதிலக்க, பிலகட்டுமுள்ள, நாத்தானடிய, (3) ஜே. எச். சோமாவதி, O/O சிங்கப்புறாமி, கல்லேறுமுள்ள, வெலிபென்னகஹ முல்லை, (4) எம். ஏ. அப்பசிஞ்சோ, வலஹாபிட்டிய, நாத்தானடிய, (5) எஸ். ஏ. பரெஞ்சி அப்புறாமி, பிலகட்டுமுல்லை, நாத்தானடிய, (6) ஜே. எச். அய்யாங்க அப்புறாமி, பிலகட்டுமுல்லை, நாத்தானடிய, (7) ஜே. எச். ஜயதிலக்க, O/O சிங்க அப்புறாமி, கல்லேறுமுல்லை, வெலிபென்னகஹமுல்லை, (8) எஸ். ஜயசிங்கஹ, பிலகட்டுமுல்லை, நாத்தானடிய, (9) ஜே. எம். சந்திரசேகர, பிலகட்டுமுல்லை, நாத்தானடிய, (10) ஜே. எச். குனதிலக்க, பிலகட்டுமுல்லை, நாத்தானடிய, (11) ஜே. எச். சோமாவத்தி, O/O ஜே. எச். சோமாதிலக்க, பிலகட்டுமுல்லை, நாத்தானடிய எனனும் இவர்களால் உருத்தப் பேசப்படுவதும், மொத்தம் 1/2 ஏக்கர் விசாலம் கொண்டதும், பிலகட்டுமுல்லை-வலஹாபிட்டிய ரோட்டின் இருபக்கங்களிலிருக்கும் காணித்துண்டுகள் —

வடக்கு எஸ். ஜயசிங்கவுக்கும், ஜே. எம். சந்திரசேகரவுக்கும் உரிய காணிகள்,

கிழக்கு எஸ். ஜயசிங்கவுக்குரிய காணி,

தெற்கு நாத்தானடிய-பிலகட்டுமுல்லை பி. டி. பிளியு டி. ரோடே,

மேற்கு றடமல்வெவ எஸ்டேட் கொம்பனி லிமிடெட், ஜே. எம். சோமாதிலக்கம் மற்றவாக்கும், ஜே. எம். அய்யாங்க அப்புறாமிமும் மற்றவாக்கும், ஜே. எச். குனதிலக்க, எம். ஏ. அப்பசிங்கோ, எஸ். ஏ. பரெஞ்சி அப்புறாமி, எஸ். ஜயசிங்கஹ, ஜே. எம். சந்திரசேகர எனனும் இவர்களுக்குரிய காணிகள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவினப் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தர பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ஆண்டு (நவம்பர்) காத்திகைமீ 16 ந் உ.

இலக்கம் J 54 R 267/LM 5547

காணியின் விபரம்

கெகாலை டிஸ்திரிக்ட், பெல்கல் கோறையில், போபிறிய கிராமத்திலேயுள்ள பிரிவில், ஏறனுவல் கிராமத்தில் அமைந்துள்ளதும் கடைசிக் கிராமப்பட்ட இலக்கம் 115 இல துண்டு 203 என விபரிக்கப்பட்டதும் எ. 0, ரூ. 3, ப. 15 விசாலமுடையதுமான மீகாஹலனகேவேன எனனும் காணி

இலக்கம் LP 6141/J/AL/774

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்டபடி, காணியின் விபரம் பிரகடனத்தை 36 A ம் பிரிவினப்படி ரத்து செய்தல்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 36 ம் பிரிவினப்படி 1954 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 22 ந் திகதி வெளியானதும், 1954 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 2 ந் திகதியைக் கொண்ட 10,659 ம் இலக்க அரசாங்க "கெசெற" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதுமான பிரகடனத்தின் பிரகாரம், கீழ்க்கண்ட அடவணையில் விபரிக்கப்படும் காணி மாடசீமை தங்கிய மகாராணியாருக்கு உரிமையாக்கப்பட்டது

ஆனால், குறிப்பிட்ட காணி மாடசீமை தங்கிய மகாராணியின் பெயரால் அவருக்காக எடுக்கப்பட்டு உரிமை கொண்டாடப்படவில்லை

ஆகவே, 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்டபடி 36 A ம் பிரிவினப்படி எனக்குக் கொடுக்கப்பட்ட தத்துவங்கள் மூலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1954 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 22 ந் திகதி வெளியானதும் 1954 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 2 ந் திகதியைக் கொண்ட 10,659 ம் இலக்க அரசாங்க "கெசெற" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதுமான மேற்கூறிய பிரகடனத்தை இத்தர ரத்து செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி,

கொழும்பு,

1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 15 ந் உ.

அடவணை

துண்டு 2. ஆரம்பப் பட்ட இல A 1,408

இல Q 4339/J/MLG/2288

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா அண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தர அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம். —

ஆரம்பப் பட்ட இல A 3,750 கிராமம்—கனப்போவில் கிழக்கு

துண்டு 1.

காணியின் பெயர் பதுவத்த, வடலண்ட அவெனியூவில் இருக்கும் வரிமதிப்பு இல 67, 67 1/2 என பகுதி விபரம் 30 வருஷஞ்சென்ற தென்க்கனம், ஒரு நிரந்தரமற்ற வீடும, ஒரு நிரந்தரமான கற்க்கூசும், ஒரு கற்கவரும் உள்ள தோட்டம், உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி டி. டி. பிளியு ராஜபத்திரன், "சீ வி. யு. அவெனியூ," கொள்ளப்பட்டபடி.

விசாலம் எ. 2, ரூ. 3, ப. 37.

துணடு . 2

காணியின் பெயர் . குடடை.
விபரம் குடடை

உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி டி. டபிளியு ராஜபதிநரன், "சீ வியு அவெனியூ", கொளஞ்சியிடடி, மவுனற லவெனியா, ரெமபினா ரேட்டில் 17 ம இலக்கத்திலிருக்கும் சி ஏ பி வனிகதகக அவர்களால் எதிரகப்படடிருகிறது

விசாலம் . ஏ 0, ரூ 0, ப 06.

மேற்குறித்த காணிககு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1955 ம ஓடு (ஜனவரி) தை மாதம் 31 ந தேதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடநதைகவின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஓடு (ஜனவரி) தை மாதம் 17 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டபிளியு பதமநாதன்,
உதவி அரசாட்சி எச்சுரை

கொழும்புக் கச்சேரி,
1954 ம ஓடு (நவம்பர்) காரத்திகைமீ 27 ந உ.

இல. Q 4491/J/DEA/2831

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுக்கும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பபட இல A 3,614 கிராமங்கள்—துணை, மாவத்தகம்

துணடு 1

காணியின் பெயர் கொங்கலுநத.

விபரம் தென்னந்தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியதும், காலஞ்சென்ற ஏ. ஜே. வசடபூற்றன் அவர்களால் அபகரிக்கப்பட்டிருக்கிறது.

விசாலம் ஏ 0, ரூ 0, ப 12 3

துணடு 2

காணியின் பெயர் கொங்கலுநத

விபரம் . தென்னந்தோட்டமும், டெனியாவும, ஒலையால் வேயப படடுளள மணகுடிசை

உரிமை கேட்பவரின் பெயர் ஜே வண்டாபூற்றன், மெசால் அறகென லபெனல் கொம்பனி, பெஞ்சமின் வண்டாபூற்றன், ஹல் கொல எலறேற, கலகெதற, ஸ்ரீமதி ஜூலியன் ஹேமன், C/o மெட்ரேயோல் ஹோட்டல், குமார வீதி, கொழும்பு ஏ ஜே வண்டா பூற்றன், செயின் ஜியோஜ் எலறேற, கலகெதற, ஸ்ரீமதி ஹில்டா வண்டாபூற்றன், இல 20, அலபிறெட் பிளேஸ், கொழும்பு

விசாலம் ஏ 12, ரூ. 2, ப 26 5

துணடு 3

காணியின் பெயர் கொங்கலுநத

விபரம் தென்னந்தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் ஜே வண்டாபூற்றன், மெசால் அறகென லபெனல் கொம்பனி, பெஞ்சமின் வண்டாபூற்றன், ஹல் கொல எலறேற, கலகெதற, ஸ்ரீமதி ஜூலியன் ஹேமன், C/o மெட்ரேயோல் ஹோட்டல், குமார வீதி, கொழும்பு ஏ ஜே வண்டா பூற்றன், செயின் ஜியோஜ் எலறேற, கலகெதற, ஸ்ரீமதி ஹில்டா வண்டாபூற்றன், இல 20, அலபிறெட் பிளேஸ், கொழும்பு

விசாலம் ஏ 0, ரூ 1, ப 24 8.

மேற்குறித்த காணிககு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1955 ம ஓடு (ஜனவரி) தை மாதம் 31 ந தேதி பிற்பகம் 2 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை

எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஓடு (ஜனவரி) தை மாதம் 17 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டபிளியு பதமநாதன்,
உதவி அரசாட்சி எச்சுரை

கொழும்புக் கச்சேரி,
1954 ம ஓடு (நவம்பர்) காரத்திகைமீ 27 ந உ.

இல Q 4699/J/AF/557/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பபட இல A 3,755. கிராமம்—வெலிஹேன்

துணடு 1

காணியின் பெயர் கதுறுகலுவத

விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடமும் அத்துடன் நிரந்தரமற்ற கட்டிடமும், 30 வருஷஞ்சென்ற 1, தெனியும், 1 கமுகும் உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் பேதரு பாபற பானுநதுபுள்ளி, பம்புக் குளிய, கொச்சிக்கடை

விசாலம் ஏ 0, ரூ 0, ப 11 5

மேற்குறித்த காணிககு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1955 ம ஓடு (பெப்பிரவரி) மார் மாதம் 7 ந தேதி பிற்பகல் 2 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஓடு (ஜனவரி) தை மாதம் 24 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டபிளியு பதமநாதன்,
உதவி அரசாட்சி எச்சுரை

கொழும்புக் கச்சேரி,
1954 ம ஓடு (நவம்பர்) காரத்திகைமீ 27 ந உ.

இல Q 1643/J/LLD/303/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபடம் A 3,718 கிராமம்—மடமபெல்ல.

துணடு 1

காணியின் பெயர் றனகெயஅகற

விபரம் நெலவயலும் தோட்டமும், ஒடுபோட்ட தங்குமிடத்தினை பகுதியும்

உரிமை கேட்பவரின் பெயர் மாசிங்பேடிக்கே பிரேமதாச, மடமபெல்ல

விசாலம் ஏ 0, ரூ 0, ப 17 9

துணடு 2.

காணியின் பெயர் றனகெயஅகற

விபரம் நெலவயல்

உரிமை கேட்பவரின் பெயர் றனஹொற்றிபேடிக்கே நமவதி, மடமபெல்ல

விசாலம் ஏ 0, ரூ 0, ப 04 9.

துண்டு 3

காணியின் பெயர் றனகெய-அகற
விபரம் தெலவையர்
உரிமை கேட்பாரின் பெயர் றனஹொற்றிபேடிசே சீலாவலி, மடம
பெலல்.

விசாலம் ஏ 0, றா 0, ப 16 7

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1955 ம் ஆம் (பெப்பிரவரி) மாதம் 9 ந தேதி காலை 9 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆம் (ஜனவரி) தை மாதம் 26 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டபவியு பதமநாதன்,
உதவி அரசாட்சி எசனடு

கொழும்பு கச்சேரி,

1954 ம் ஆம் (நவம்பர்) கார்த்திகைமீ 27 ந உ

இலக்கம் I.D 733

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

காணியின் பெயர் கட்டபூளா தோட்டம்
விசாலம் . ஏ 0, றா 0, ப 0 2—A 2*188 இலக்க ஆரம்பபட்டதின் 1 ம் இலக்க துண்டு

இருப்பு கொதமலை கிராமம், திவல்பனை கோளூர், கொதமலை பகுதி, நுவரெலியா டிஸ்திரிக், மத்திய மாகாணம்
விபரம் சீமந்தினால் கட்டப்பெற்ற தொட்டி ஒன்றும், தற்காலிக தொட்டி ஒன்றும் உள்ள தரிசு நிலம்
உரித்தாளர் த கொல்கொல்டெரெட் தோட்டங்கள் கொ லிமிட்டெட், எஜனஸ் ஜோஜ் ஸ்ரீவால கொ லிமிட்டெட், கொழும்பு

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1955 ம் ஆம் (ஜனவரி) தை மாதம் 3 ந தேதி முற்பகல் 10 30 மணிக்கு கொதமலை அரசாங்க ஓரங்கச்சாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அககாணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆம் (டிசம்பர்) மார்ச்சு மாதம் 20 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

சி ஜே. சேரவிக்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசனடு

நுவரெலியா கச்சேரி,

1954 ம் ஆம் (நவம்பர்) கார்த்திகைமீ 25 ந உ

இல I 3284.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கிராமப்படம் இல 264, பிரதி 1. கிராமம்—மேல்பிட்டிய

துண்டு 342

காணியின் பெயர் . கொலுவமுனஹேன்
விபரம் ஒரு ரோட்டின் பாகத்தையுடைய சேனை
உடநடையாளின் பெயர் . அபேசிக் முதியானசலாகேதர டி செனவி
ரதன், விதானஹேனாலாகே கிரியாஹேனய, மேல்பிட்டிய, நானநதை
விசாலம் ஏ 0, றா 3, ப 13-0

துண்டு 352

காணியின் பெயர் லங்காகுமபுரில்லேவ, விககரதெவியில்லே-
விபரம் ஒரு ரோட்டின் பாகத்தையுடைய சேனை

உடநடையாளின் பெயர் அபேசிக் முதியானசலாகேதர டி செனவி
ரதன், விதானஹேனாலாகே கிரியாஹேனய, மேல்பிட்டிய, நானநதை

விசாலம் ஏ 0, றா 1, ப 33 0

மொத்தம் ஏ 1, றா 1, ப 06 0

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆம் (ஜனவரி) தை மாதம் 12 ந தேதி முற்பகல் 9 மணிக்கு நானநதை சத்திரத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆம் (ஜனவரி) தை மாதம் 5 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ரா ஏச செனவிரதன்,

டிஸ்திரிக் இணை உதவி அரசாட்சி எசனடு

மாதத்தை கச்சேரி,

1954 ம் ஆம் (நவம்பர்) கார்த்திகைமீ 23 ந உ

இல I 3284

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

இறுதி கிராமப்படம் இல 35, அறுபந்தப்படம் இல 2
கிராமம்—தெமத ஓய

துண்டு 312

காணியின் பெயர் கலுந்தகுமபுரஹேன்
விபரம் 7 பலா, 15 தென்கை, 1 கஜா, 16 பாகு, 1 சரப்பலா,
1 பெலி, 1 தோடை, 2 மாமரங்கள், 5-10 வயதுகொண்ட
தோட்டமும் (ஏ 0, றா 1, ப 5-2), ஒரு ரோட்டின் (நீர்ப்பாய்ச்சல்
இலாகாவால் கட்டப்பட்ட ரோட்டு) பாகமும் (ஏ 0, றா 0, ப 20 7)
உடநடையாளின் பெயர் மெல்லேவ முதியானசலாகே உக்குப்பண்டா,
மேற்படி புஞ்சிரால், மேற்படி கலுப்பண்டா, மேற்படி டிங்கிரி அமமா,
தெமத ஓய, நானநதை

விசாலம் ஏ 0, றா 1, ப 25 9

துண்டு 313.

காணியின் பெயர் கலுந்தகுமபுரஹேன்
விபரம் . 40 தென்கை, 42 பாகு, 5 பலா மரங்கள் (5-10 வயது)
கொண்ட தோட்டம்
உடநடையாளின் பெயர் மெல்லேவ முதியானசலாகே உக்குப்பண்டா,
மேற்படி புஞ்சிரால், மேற்படி கலுப்பண்டா, மேற்படி டிங்கிரி அமமா,
தெமத ஓய, நானநதை

விசாலம் ஏ 0, றா 1, ப 22 0

துண்டு 314

காணியின் பெயர் கலுந்தகுமபுரஹேன்
விபரம் 1 மா, 2 பலா மரங்கள் (5-10 வயது) கொண்ட தோட்டம்
உடநடையாளின் பெயர் மெல்லேவ முதியானசலாகே உக்குப்பண்டா,
மேற்படி புஞ்சிரால், மேற்படி கலுப்பண்டா, மேற்படி டிங்கிரி அமமா,
தெமத ஓய, நானநதை

விசாலம் ஏ 0, றா 0, ப 38 0

துண்டு 315

காணியின் பெயர் : விந்தவெலஹேன்
விபரம் ஒலைக்கூரை, மண குடிசையொன்றின் பாகத்தைக்கொண்ட
சேனையும் (ஏ 0, றா 0, ப. 39-4), ஒரு ரோட்டும் (நீர்ப்பாய்ச்சல்
இலாகாவால் கட்டப்பட்ட ரோட்டு) (ஏ 0, றா 0, ப 18 1)
உடநடையாளின் பெயர் அதிகாரி நாயக்க முதியானசலாகே கருணு
திலக செனவிரதன், தெமத ஓய, நானநதை

விசாலம் ஏ 0, றா 1, ப 17 5

மொத்தம் ஏ 1, றா 1, ப 23 4

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதமாக உட்கார்ந்து முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 12 ந் தேதி முற்பகல் 9 மணிக்கு நாளந்தை சத்திரத்தில் உடநடைகளை தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 5 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் சீர்தரல் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ர எச் செனவிரதன்,
புல்திறிக இளை உதவி அரசாட்சி ஈசனார்
மாதத்தைக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (நவம்பர்) காததிகைமீ 23 ந் உ.

இல 3284

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினாபடியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதான கிழக்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறாக்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் சீர்தரல் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

இறுதி கிராமப்படம் இல 34, அனுபந்தப்படம் இல 2 கிராமம்—அலுத்தகம்

ஆண்டு 362

காணியின் பெயர் —
விபரம் ரேட்ட (நீர்ப்பாய்ச்சல் இலாகாவால் கட்டப்பட்டது)
உடநதையாரின் பெயர் நாகொலலை பாணசலை பிரதம் பொறுப்பாளி நாகொலலை சுமன தீரோ, நாகொலலை விஹார, அலுத்தகம், வாககோட்டை
விசாலம் ஏ 0, றா 0, ப 05 9

ஆண்டு 363

காணியின் பெயர் கல்முன்குமபுர
விபரம் வயல் நிலம்
உடநதையாரின் பெயர் நாகொலலை பாணசலை பிரதம் பொறுப்பாளி, நாகொலலை சுமன தீரோ, நாகொலலை விஹார, அலுத்தகம், வாககோட்டை
விசாலம் ஏ 0, றா 0, ப 13 9

ஆண்டு 364

காணியின் பெயர் கல்முன்குமபுர
விபரம் பாழ நிலம்
உடநதையாரின் பெயர் நாகொலலை பாணசலை பிரதம் பொறுப்பாளி, நாகொலலை சுமன தீரோ, நாகொலலை விஹார, அலுத்தகம், வாககோட்டை
விசாலம் ஏ 0, றா 0, ப 06 8

ஆண்டு 365

காணியின் பெயர் கல்முன்குமபுர
விபரம் பாழ நிலம்
உடநதையாரின் பெயர் நாகொலலை பாணசலை பிரதம் பொறுப்பாளி, நாகொலலை சுமன தீரோ, நாகொலலை விஹார, அலுத்தகம், வாககோட்டை
விசாலம் ஏ 0, றா 0, ப 04 5

ஆண்டு 366

காணியின் பெயர் கல்முனவத்த
விபரம் தென்கை தோட்டம் (பயிரிடப்பட்டது)
உடநதையாரின் பெயர் ஈ பாதநுமுத்த, அலுத்தகம், வாககோட்டை
விசாலம் ஏ 0, றா 0, ப 09 5

ஆண்டு 367

காணியின் பெயர் —
விபரம் ரேட்ட (நீர்ப்பாய்ச்சல் இலாகாவால் கட்டப்பட்டது)
உடநதையாரின் பெயர் ஈ. பாதநுமுத்த, அலுத்தகம், வாககோட்டை
விசாலம் ஏ 0, றா 0, ப 24 7

ஆண்டு 368

காணியின் பெயர் கல்முனவத்த
விபரம் 4 தென்கைகள் (25 வயது), கொண்ட தென்கை தோட்டம் உடநதையாரின் பெயர் ஈ பாதநுமுத்த, அலுத்தகம், வாககோட்டை
விசாலம் ஏ 0, றா 0, ப 15 0

ஆண்டு 369

காணியின் பெயர் விந்தக்குமபுரவத்த
விபரம் 2 தென்கைகள் (10 வயது), கொண்ட தென்கை தோட்டமும் (ஏ 1, றா 0, ப 37 9), ஒரு ரேட்டின் பாகமும் (நீர்ப்பாய்ச்சல் இலாகாவால் கட்டப்பட்டது) (றா 1, ப 36)
உடநதையாரின் பெயர் பதமாஸ்தி குமாரியாமி கெப்பிடடி பொக், அலுத்தகம், வாககோட்டை
விசாலம் ஏ 1, றா 2, ப 33 9

ஆண்டு 372

காணியின் பெயர் விந்தக்கொட்டெனை
விபரம் 1 பலா, 1 மாமரம் (15 வயது) கொண்ட சேய்யும் (ஏ 1, றா 1, ப 11 8), ஒரு ரேட்டின் பாகமும் (றா 1, ப 24 7)
உடநதையாரின் பெயர் ஆர் பி கப்புலத்த, தெனை, மாதத்தீன், ரொமாணில கலாலபிடடி, கலாலபிடடி, ஏச ஏச அமரதாச
விசாலம் ஏ 1, றா 2, ப 36 5

ஆண்டு 373

காணியின் பெயர் வந்தடியாய்
விபரம் ஒரு ரேட்டின் (றா 07 ப 9) (நீர்ப்பாய்ச்சல் இலாகாவால் கட்டப்பட்டது) பாகத்தைக்கொண்ட பாழ நிலம் (றா 19, ப 0),
உடநதையாரின் பெயர் லெணவன் சரணங்கார தீரோ, அலுத்தகம், வாககோட்டை
விசாலம் ஏ 0, றா 0, ப 26 0

ஆண்டு 374

காணியின் பெயர் கொடவலத்தெனன்
விபரம் தென்கை குளம் (கட்டிடம்) (நீர்ப்பாய்ச்சல் இலாகாவால் கட்டப்பட்டது) கொண்ட சேனை
உடநதையாரின் பெயர் ஆர் பி கப்புலத்த, தெனை, மாதத்தீன், ரொமாணில கலாலபிடடி, கலாலபிடடி, ஏச ஏச அமரதாச.
விசாலம் ஏ 0, றா 0, ப 03 4

ஆண்டு 375

காணியின் பெயர் கொடவலத்தெனன்
விபரம் ஒரு தகரக் குடிசையின் ஒரு பாகமும், பாழடைந்த ரேட்டும் (நீர்ப்பாய்ச்சல் இலாகாவால் கட்டப்பட்ட), (றா. 03 ப 0) கொண்ட சேனை (றா 23 ப 2)
உடநதையாரின் பெயர் ஆர் பி கப்புலத்த, தெனை, மாதத்தீன், ரொமாணில கலாலபிடடி, கலாலபிடடி, ஏச ஏச அமரதாச
விசாலம் ஏ 0, றா. 0, ப 26 2

ஆண்டு 378

காணியின் பெயர் கொரத்தவன்
விபரம் பாழ நிலம்
உடநதையாரின் பெயர் ஏ டபளியூ கிலவியம் பண்டார, ஏ டபளியூ பண்டாரனாயக்க, ஏ டபளியூ டபளியூ பண்டார, அலுத்தகம்
விசாலம் ஏ 0, றா 3, ப 25 5
மொத்தம். ஏ 5, றா 0, ப 31 8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதமாக உட்கார்ந்து முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 15 ந் தேதி முற்பகல் 9 மணிக்கு அலுத்தகம் அரசினர் பாடசாலையில் எண்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 8 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் சீர்தரல் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ர எச் செனவிரதன்,
புல்திறிக இளை உதவி அரசாட்சி ஈசனார்.
மாதத்தைக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (நவம்பர்) காததிகைமீ 23 ந் உ.

காணி மீட்டற் சட்டம்

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பிரதம தேவைக்கு வேண்டியதாயிருக்கிற தென்தரம் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நில, நில அபிவிருத்தி மந்திரி புனுகுசெனா புலவகுலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்யின்றேன்

பீ பி புலவகுலம்,
நில, நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (நடு) (ஒகடோபர்) ஐப்பசிமீ 18 ந உ.

மாகாண அல்லது டிஸ்த்ரிக் எசுனெடுவின் இலக்கம் LP 6390
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 54 L 380

காணியின் விபரம்

துணை 362

காணியின் பெயர் டெலகஹவதறவ, அலுதவதறவ

விபரம் நெல்வயல்

உருத்தாளியின் பெயர் மிசில ஜே ஏ எஸ் ஏ ஜயவாடன,
ஆட இலாடிடியோ, பெட்டிகலவத்த, காலி.

விசாலம் ஏ 1 ரூ 1, ப 00

துணை 363

காணியின் பெயர் டெலகஹவதறவ, அலுதவதறவ

விபரம் நெல்வயல்

உருத்தாளியின் பெயர் மிசில ஜே ஏ எஸ் ஏ ஜயவாடன,
ஆட இலாடிடியோ, பெட்டிகலவத்த, காலி

விசாலம் ஏ 5, ரூ 0, ப 39

துணை 364

காணியின் பெயர் டெலகஹவதறவ, அலுதவதறவ

விபரம் நெல்வயல்.

உருத்தாளியின் பெயர் மிசில ஜே ஏ எஸ் ஏ ஜயவாடன,
ஆட இலாடிடியோ, பெட்டிகலவத்த, காலி

விசாலம் ஏ 0, ரூ. 0, ப. 22

துணை 365

காணியின் பெயர் டெலகஹவதறவ, அலுதவதறவ

விபரம் நெல்வயல்

உருத்தாளியின் பெயர் மிசில ஜே ஏ எஸ் ஏ ஜயவாடன,
ஆட இலாடிடியோ, பெட்டிகலவத்த, காலி

விசாலம் ஏ 0, ரூ 0, ப. 02.

துணை 366

காணியின் பெயர், கமகனத்த

விபரம் 25 வருஷங்கொண்ட ஒரு தென்கை மரம் கொண்ட ஒரு காணி

உருத்தாளியின் பெயர் மிசில ஜே ஏ எஸ் ஏ ஜயவாடன,
ஆட இலாடிடியோ, பெட்டிகலவத்த, காலி

விசாலம் ஏ 0, ரூ 0, ப 11.

துணை 367.

காணியின் பெயர் டெலகஹவதறவ, அலுதவதறவ, கமகனத்த

விபரம்: 5 வருஷங்கொண்ட ஒரு தேசிககா, 3 நப்பா, 3 டொம்ப, 25 வருஷங்கொண்ட ஒரு மாமரம், 30 வருஷங்கொண்ட ஒரு நாமரம் கொண்ட நெல்வயலும் தோட்டமும்

உருத்தாளியின் பெயர் மிசில ஜே. ஏ. எஸ். ஏ ஜயவாடன,
ஆட இலாடிடியோ, பெட்டிகலவத்த, காலி.

விசாலம் ஏ 0, ரூ. 1, ப. 17.

துணை 368.

காணியின் பெயர் டெலகஹவதறவ, அலுதவதறவ, கமகனத்த

விபரம்: 20-35 வருஷங்கொண்ட 85 தென்கை, 7 பலா மரம், 10-20 வருஷங்கொண்ட 27 பாகுமரம், 9 மாமரம், 11 கஜு மரம், 2 டிஷல்மரம், 7 தோடை மரம், 15 வருஷங்கொண்ட 3 பேரமரம், 5 வருஷங்கொண்ட 1 நெடுகை மரம், 8-15 வருஷங்கொண்ட 6 லெமன், 20 வருஷங்கொண்ட 2 சரப்பலாமரம், 30 வருஷங்கொண்ட புளிய மரம், 10 வருஷங்கொண்ட 16 அனேன், 9 தொம்பமரம், 3 வருஷங்கொண்ட எஸ்டோனியா மரம், இன்னும் ஓட்டால் மேயந்த வீடும் கொண்ட நெல்வயலும் தோட்டமும்

உருத்தாளியின் பெயர்: மிசில ஜே ஏ எஸ் ஏ. ஜயவாடன
ஆட இலாடிடியோ, பெட்டிகலவத்த, காலி

விசாலம்: ஏ 3, ரூ. 1, ப 09.

மொத்தம். ஏ 9, ரூ. 1 ப. 20.

இல. Q 4791/LRO/APL 4299.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கதுள்ள அட்டவீணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுக்கும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரிதகக்கேடும் ஓவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்தமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம (நடு) (ஜனவரி) தை மாதம் 28 ந திகதி பிற்பல 3 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரிததின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையை யும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 15 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல மாகாணத்து உதவி அரசாட்சி ஐஜனர (கொழும்பு டிஸ்த்ரிக்) டபளியு பதமநாதன் ஆகிய நான மேற்கொலிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

டபளியு பதமநாதன்,
மேல மாகாண உதவி அபிபா

கொழும்பு,

1954 ம (நடு) (நவம்பர்) கார்த்திகைமீ 27 ந உ.

அட்டவீண

ஆரம்பப்பட இலக்கம் A 3,697. கிராமம்—கொண்டகமுல்ல

துணை: 1

காணியின் பெயர்: மிலகஹவதறவதறவ

விபரம் பலா, மா, சரப்பலா (5-10 வருஷம்), தென்கை உள்ள தென்கை தோட்டம்.

உரிமை கேட்பவா பெயர். எம் அலோசியஸ் பெரேரா, வாவெல்ல, ஜாயல்

விசாலம் ஏ 1, ரூ 2, ப 04